



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,193 — THURSDAY, DECEMBER 21, 1950

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officer :—	
Preliminary Notices ..	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents —		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	1351
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	—
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	1350
		Land Resumption Notices	—
		Miscellaneous Land Notices	1362
		Lands under Peasant Proprietor Scheme	—

Land Acquisition Notices

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All those allotments of land called Totupalalangawela, Ganga-addarawatta, Totupalalangekumbura and Gonagalgodawatta, in extent 0 A 0 R. 21 81 P, situated at Avithawa at Elpitiya, Galle District, surveyed and more particularly described as lots 2, 3, 4 and 5 in Preliminary plan No. A 1250

Ref. No. J/TW/122/LP 6167,
Colombo, November 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

LD. 3899.

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land :

Part of Kottegoda Estate (Block No. 8) situated in Walgampaya Village, Kandupalata Korale, Uduuwara and Yatinuwara, Kandy District surveyed and more particularly described as lot 1 in Preliminary Plan A 1,551 and containing in extent 1 acre, 2 roods, 19 2 perches.

All persons interested in the aforesaid land to be acquired are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on January 30, 1951, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before January 20, 1951, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, December 14, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

LP. 6029.

HAVING been duly directed by the Hon the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for Dangedera Road at Hiniduma, to wit —

Supplement No. 7 to final village plan No. 484. Village—Hiniduma

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
772	Hunampitiya	Rubber	Part of lot 248. Robert Peter Karunaratna, Henry Wilfred Karunaratna, both of Hiniduma	0 0 2 19

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Hiniduma Resthouse, on February 8, 1951, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Galle, December 13, 1950

V. P. VITTACHI,
Assistant Government Agent.

1351—J. N. B 3830-3,040 (12/50)

E 1

ජාතික ප්‍රජනන සහ ප්‍රවර්ධන මධ්‍යස්ථානය

HAVING been duly directed by the Executive Committee of Local Administration, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for Anicuts and Flood Bunds, &c, at Karagoda, to wit:—

Supplement No. 1 to final village plan No. 569 Village—Yatamalagala
Time: 10.30 a.m., on January 26, 1951

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
95	Muttettuwehena	Garden contains 3 arecanut trees 10 years	T. D. S. Yapa of Yatamalagala, Yakkalamulla	0	0	0.3
96	Kirngodamuttottuwa	Paddy field	K. D. Samarawickrama, Baby Samarawickrama, D. L. D. Juwanis, T. D. S. Yapa, K. A. E. de Silva, P. G. Siyadoris, K. G. Carols, A. E. Dinnuhami, K. G. Gunendara, K. G. Arnolis, K. A. Abraham and K. P. K. Don Simon, all of Yatamalagala, Yakkalamulla	0	1	13.6
97	Pahalagawaradeniya	do.	D. D. Jayawickrama and Bastian Jayawickrama of Yatamalagala, Yakkalamulla	0	0	28.5
98	Ihalagawaradeniya	do.	K. L. Eddison Silva, A. Jayawickrama, K. A. Abraham, D. D. Carols, K. P. Sarnelis, S. K. David, V. P. Hendrick, S. Jayawickrama, Y. G. Allis, H. G. Deonis, P. G. Elias, D. D. Jayawickrama, K. P. K. Don Simon, M. K. V. Jamis, K. P. Adrian and K. G. Dias, all of Yatamalagala, Yakkalamulla	0	0	30.4
99	Kansawa	do.	M. H. R. Janis, V. R. Antho, P. H. R. Caro and H. T. R. Sawwa, all of Yatamalagala, Yakkalamulla	0	0	35.8
100	Nawathekalawita	Garden contains 4 coconut trees 3 years	H. L. Edmund Edirisinghe of Yatamalagala	0	0	1.2
101	Nawatha	Paddy field	H. L. Edmund Edirisinghe of Yatamalagala and H. G. Uparis of Karagoda, Yakkalamulla	0	0	7.2
102	Ganekumbura	do.	A. Jayawickrama, K. G. Andiris and T. D. S. Yapa of Yatamalagala, Yakkalamulla	0	0	28.4
103	Diwela	do.	A. V. Don Dias, K. A. Noris Appuhamy, D. D. Carols, S. G. Hendrick, S. G. Simon, K. A. E. de Silva, P. G. Elias, P. G. Siyadoris, A. Jayawickrama, A. V. Jeeris and A. E. Arnolis, all of Yatamalagala	0	0	35.2
104	Uduyawela	do.	K. A. Noris Appuhamy, K. A. E. de Silva, A. Jayawickrama, D. L. D. Juwanis, Carlina Wijetilleke, Y. G. Allis, P. G. Elias, T. D. S. Yapa, S. S. Don Carols and K. P. Sarnelis, all of Yatamalagala, Yakkalamulla	0	0	6.2
110	Uduyawelawala	do.	A. Jayawickrama and K. A. Noris Appuhamy of Yatamalagala	0	0	6.4
111	Mulana	do.	V. P. Hendrick, S. G. Hendrick, S. G. Simon, D. D. Carols, K. P. Sarnelis, S. K. David, K. A. Noris Appuhamy, K. A. E. de Silva, K. V. Jamis, K. P. John, K. G. Jamis, J. V. P. Siyadoris, V. G. Jamis, K. P. K. Don Simon, S. G. Hinnhami, S. G. Babahami and K. G. Andiris, all of Yatamalagala, Yakkalamulla	0	0	1
112	Do	do.	V. P. Hendrick, S. G. Hendrick, S. G. Simon, D. D. Carols, K. P. Sarnelis, S. K. David, K. A. Noris Appuhamy, K. A. E. de Silva, K. V. Jamis, K. P. John, K. G. Jamis, J. V. P. Siyadoris, K. P. K. Don Simon, S. G. Hinnhami, S. G. Babahami, V. G. Jamis, and K. G. Andiris, all of Yatamalagala, Yakkalamulla	0	0	28.2
113	Mulanegodawatta	Garden contains 1 coconut tree 5 years, 11 rubber trees 1 year, 2 plantain trees 1 year	M. L. Davith, M. L. Andoris and M. L. Charlis, all of Yatamalagala, Yakkalamulla	0	0	8

Supplement No. 1 to final village plan No. 550. Village—Karagoda

At 10.30 a.m., on January 27, 1951

684	Helputawila	Paddy field	A. V. Francis Dias, Isan de Silva, Jayawardana, A. V. Gimara and Edwin Jayawardana, all of Karagoda	0	0	3.2
685	Mahagamagemulana	do.	A. V. Francis Dias of Karagoda	0	0	28.8
686	Dampitiyagokella	do.	T. D. S. Yapa, A. V. Pindoris, P. N. Don Andrayas and K. P. John, all of Karagoda	0	0	12.4
687	Wellagawalyadda	do.	K. G. Andiris, Carnelis Dias Samarawickrama, H. W. P. Carlin, K. G. J. Jayawardana and K. P. Suwandara, all of Karagoda	0	0	18.9
688	Kendagahalyadda	do.	B. Jayawickrama, A. V. Francis Dias, Carlina Jayawickrama, K. P. K. Don Simon and A. Jayawickrama, all of Karagoda	0	0	17
689	Diyaparagamulana	do.	K. G. J. Jayawardana, K. P. Don Dias, K. V. Jamis, H. W. P. Carlin and K. G. Allis, all of Karagoda	0	0	6.1
690	Benagawamulana	Paddy field and owita	K. G. Hendrick, K. G. J. Jayawardana, G. G. Juwanis, K. P. Don Dias and K. V. Jamis, all of Karagoda	0	0	25.7
691	Helaptabene	Paddy field	K. H. John of Karagoda	0	0	16.3
692	Godagedeniya	do.	Isan de Silva Jayawardana of Karagoda	0	0	16.2
697	Panakumbura	do.	K. A. E. de Silva, Isan de Silva Jayawardana, K. L. G. Davith, Edwin Jayawardana, K. G. J. Jayawardana and K. H. G. Carols, all of Karagoda	0	0	37.7
699	Urallyadda	do.	K. G. J. Jayawardana, Isan de Silva Jayawardana, Arnolis Masakorala, Martin Jayawardana, K. G. Babahami and K. H. G. Uparis, all of Karagoda	0	0	29.3
700	Angaha-owita	Rubber contains 15 rubber trees 20 years, 2 rubber plants 2 years, 2 coconut trees over 30 years, includes parts of footpath and Karagoda-ela	K. P. Babahami, Martin Jayawardana, Isan de Silva Jayawardana, K. P. Andiris and A. V. Usenis, all of Karagoda. Rubber cultivation by K. P. Babahami and coconuts by Martin Jayawardana	0	1	36.2
			Rubber	0	1	33.5
			Ela	0	0	2.7
			Total	0	1	36.2

Lot	Name of Land	Description	Name of Claimant	A. R. P.								
701	Palamandiya, Angahawita, Palamandiye-owita, Kitulange-watta	Rubber contains 33 rubber trees 20 years, 60 rubber trees 12 years, 110 rubber trees 2 to 8 years	H. G. Uparis, disputed by K. P. Andiris, K. A. E. de Silva, A. V. Gumara and H. G. Carlina, all of Karagoda. Rubber cultivated by H. G. Uparis	0 2 25.4								
702	Kethikanawitawatta	Rubber and tea contains 59 rubber trees 20 years, 1 rubber tree 10 years, 7 rubber plants 1 to 2 years, 140 tea bushes 15 years, 14 arecanut trees 10 years, 1 jak tree over 10 years, 5 coconut plants 2 years, 1 kitul tree 5 years, 1 bamboo bush	Parts of lots 221 and 366	<table border="1"> <thead> <tr> <th colspan="2">A. R. P.</th> </tr> </thead> <tbody> <tr> <td>Rubber</td> <td>0 1 1.5</td> </tr> <tr> <td>Tea</td> <td>0 0 9.5</td> </tr> <tr> <td>Total</td> <td>0 1 11</td> </tr> </tbody> </table>	A. R. P.		Rubber	0 1 1.5	Tea	0 0 9.5	Total	0 1 11
A. R. P.												
Rubber	0 1 1.5											
Tea	0 0 9.5											
Total	0 1 11											

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Gyakkalamulla Police Station, on the above-mentioned days at 10 30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Galle, December 8, 1950.

V. P. VITTACHI,
Assistant Government Agent.

LP. 5913(L).

HAVING been duly directed by the Honourable the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of bunds and structures for Gin Ganga Flood Protection Scheme, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
				A. R. P.
Preliminary plan No. A 1,149. Village—Gonapura				
1	Adriyanralage owita	Owita	Dambure Liyanagamage Wijesena of Walpita South, Poddala and Uduwaka Acharige Silva of Galwadugoda, Galle	0 0 2.4
2	Indurupathwilatuduwa	Coconut garden and rubber contains 9 coconut and 16 rubber trees 25 years	E. W. Kannangara of Walpita Estate, Poddala, Dambure Liyanagamage Wijesena of Walpita South, Poddala and Uduwaka Acharige Silva of Galwadugoda, Galle	0 0 35.2
3	Do	Coconut garden and rubber contains 6 coconut and 36 rubber trees 25 years	do.	0 0 30.4
4	Anduwewala	Water hole	Dunstan Silva of Magalle, Galle	0 0 15.6
5	Do.	do.	do.	0 0 7
6	Keembielaralagewela	Paddy field	Kukula Vithanage Minohami, ditto Nonnohami, Amugoda Runage Obies, ditto Romanis, ditto David, ditto Himnhami, ditto Maggie, Kalupahana Liyanage Sinnappu, ditto Daniel, ditto Simon, ditto Edwin all of Walpita South, Poddala	0 0 5.4
7	Walagawakumbura	Paddy field and water hole	Dunstan Silva of Magalle, Galle	0 0 5.2
8	Indurupathwilabedda	Coconut garden contains 12 coconut and 3 jak trees 25-30 years, 7 coconut 5, arecanut and 3 godapara trees 5 years, 3 kaju trees 3-15 years, 4 mango trees 3 years, 1 breadfruit and 6 citrus plants 1 year and a temporary mud house	Kalupahana Liyanage Sinnappu, Kukula Vitanage Nonnohami, Kukula Vitanage Minohami, Amugoda Runage Obies, all of Walpita South, Poddala	0 1 37

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at D. R. O's Office, Baddegama, on February 6, 1951, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Galle, December 14, 1950.

V. P. VITTACHI,
Assistant Government Agent.

LP. 6095.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, G/Gamini College, Bentota, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
				A. R. P.
Preliminary plan No. A 1,215. Village—Angagoda				
1	Kankaniyawatta-addaraowita	Garden contains 16 coconut trees and 4 breadfruit trees 5-50 years old	D. K. Simon Appuhami, D. K. Peter, M. K. Podihami of Angagoda, Bentota and others	0 0 6.5
2	Do.	Garden contains 21 coconut trees and 1 breadfruit tree 20-60 years	D. K. Simon Appuhami, D. D. Wijewardena, M. K. Podihami, D. K. William, W. A. Karnelis of Angagoda, Bentota, and others	0 0 10.9
3	Kankaniyawatta-addaraowita, Kalanaidawatta-addaraowita, Elabodaowita and Ganegewattaowita	Road contains 4 coconut trees and 1 godapara tree about 60 years	D. K. Simon Appuhami, M. K. Podihami of Angagoda, Bentota and others	0 0 21
4	Elabodaowita, Wellabodaowita and Kiulhyadda	Garden contains 40 coconut trees, 1 breadfruit tree 60 years and 1 temporary hut	D. K. Peter, D. K. Simon, D. D. Wijewardena, K. P. Alicenona, G. A. Dortchinona, W. A. Salman Appuhami, M. K. Podihami, G. P. Emalishamy, Gamini College (General Manager, B. T. S.) of Angagoda, Bentota, and others	0 2 11.5
5	Elabodaowita and Ganegewatta-addaraowita	Owita	D. K. Simon Appuhami, D. K. Peter, D. D. Wijewardena, M. K. Podihami, W. A. Salman Appu, all of Angagoda and others	0 1 31.4
6	Ganegewatta	Garden contains 13 coconut trees, 1 breadfruit tree and 2 arecanut trees 3 to 60 years	D. K. Simon Appuhami, W. A. Dandiris Appu, W. A. Mendis Appu, W. A. Karnelis, D. A. Dortchinona, D. K. Peter, D. D. Wijewardena, W. A. Salman Appuhami, K. P. Alicenona, all of Angagoda, Bentota, and others	0 0 5

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
7	Nakandalageliyadda and Patirageliyadda	Garden contains 6 coconut trees, 7 shade trees about 7 to 80 years, 4 temporary buildings, 1 permanent building under construction, 2 permanent lavatories and 1 earth well	Gamini College (General Manager, B. T. S.), G. P. H. Karunaratna, G. P. M. Karunaratna, G. P. A. Karunaratna, G. P. E. Karunaratna, G. P. S. Karunaratna, D. K. Simon Appuhami, all of Angagoda, Bentota	1	0	8.7
8	Kongahapaththiya	Garden contains 26 coconut trees and 1 jak tree 50 years	R. de A. Weerasekera of Angagoda, Bentota, and Mrs. Alice Karunaratna of Bentota	0	0	31

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Bentota Resthouse, on February 3, 1951, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kacheheri,
Galle, December 13, 1950.

V. P. VITTACHI,
Assistant Government Agent.

LB. 1243.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for metal quarry on 101st mile Goiyapana-Tangalla Road, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A 1,142. Village—Meddewatta						
1	Araliyagahawatta, part of assessment No. 667, Ward No. 3, Meddewatta	Garden contains 1 mango tree 50 years and 1 arecanut tree 10 years	Dona Arnoliya Samarasinghe Gunawardena of Meddewatta, J. A. Gunasekera, Grade Gunasekera, Annie Gunasekera, D. L. Gunasekera, D. D. Gunasekera, all of Heenatigala, Dona Francina Samarasinghe Gunawardena of Wakwella Road, Galle, and Dona Ciciliyana Samarasinghe Gunawardena of Uswatta, Kamburugamuwa	0	0	19.92
2	Do.	Garden contains 1 kitul tree 10 years	do.	0	0	9.54
2½	Do.	Part of garden (no cultivation)	do.	0	0	9.73
4	Do.	Garden contains 1 jak, 1 kaju and 1 kitul trees 10 years	do.	0	0	9.67

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Matara Kacheheri, on January 9, 1951, at 4 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kacheheri,
Matara, December 12, 1950.

H. C. GOONEWARDENA,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for Urubokka Oya Ancut Scheme, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant and Address	Extent		
				A.	R.	P.
Supplement No. 1 to final village plan No. 247. Village—Kumbukmulla						
33	Bogahahena	Part of garden (no cultivation)	Don Nikulas Weerabaddana of Pallewakamulla	0	0	9.1
34	Do.	do.	Hewapitawalage Pentisappu of Kumbukmulla and Ambala Kodituwakku Arachchige Davith of Pallewakamulla	0	0	21.7
35	Ihalaliyadda alias Talaliyadda	Paddy field..	Budha Rakkita Thero of Galwewa Temple, Behatta and Vidana Patiranage Don Dionis of Kumbukmulla	0	0	0.9
36	Bogahahena	Part of garden (no cultivation)	Abeyakoon Jalath Patiranage Dinghamy, Abeyakoon Jalath Patiranage Nikulas and Abeyakoon Jalath Patiranage Babun Appu all of Kumbukmulla	0	0	1.4
37	Bogahakoratuwewatta	do.	Abeyakoon Jalath Patiranage Dinghamy, ditto Nikulas and ditto Babun Appu, all of Kumbukmulla	0	0	14
37½	Welkunawa	Paddy field..	Sally Weeraratna of Tangalla, Don Kirigoris Weerasekera and Don Andrayas Ranasingha Wellappuli, Village Headman, both of Kumbukmulla, D. S. K. Nanayakkara, V. H. of Nakulugamuwa, Dona Christina Abeyasiriwardana Kulatunga of Getamana, Sophee de Assensina Abeyasiriwardana Kulatunga of Naotunna, Amarawathie Mettha Dissanayaka of Polommaruwa, Charlis William Wickremasinghe of Udayala, Stanly Arthur Waniga Chintamani Mohotti Wakista of Dikwella, Eileen Matilda Wakista of Dikwella, Lina Francina Wakista of Horegoda, Telijawila, Dona Francina Wickremasinghe of Palugahawela, Wiraketiya	0	0	12
38	Kanuketipanguwa	do.	Don Andrayas Ranasingha Wellappuli of Medagoda, Alfred Ranasingha Wellappuli of Medagoda, Charlis Ranasingha Wellappuli of Mahaheela, Darles Ranapola Wanigasekera of Urugamuwa, Radampola, Dikwella	0	0	23.1
39	Bogahahena, Indipittaniyahena	Chena	Don Andrayas Juwanis Rajapaksa of Kumbukmulla	0	1	13
40	Bogahahena	do.	do.	0	0	23.3
41	Pahaladeniya alias Indipittaniyehena	do.	Vidana Patiranage Jinadasa and Nupe Hewage Lina and Nupe Hewage Asilin, both of Kumbukmulla	0	0	18.7
42	Pahaladeniya alias Kongahamulana	do.	Dammulla Gamage Don Davith and Vidana Patiranage Jinadasa, both of Kumbukmulla	0	0	39.5
43	Halimulla	Paddy field..	D. S. K. Nanayakkara, Village Headman of Nakulugamuwa, Charlis William Wickremasinghe of Udayala, Amarawathie Mettha Dissanayaka of Polommaruwa, Stanly Arthur Waniga Chintamani Mohotti Wakista of Dikwella, Lina Francina Wakista of Horagoda, Telijawila, Eileen Matilda Wakista of Polommaruwa, Sophee de Assensina Abeyasiriwardana Kulatunga of Getamana, Dona Ceciliyana Kulatunga of Getamana	0	0	0.6
44	Pattiyahenkella alias Siyambalagahawatta	Part of coconut garden (no cultivation)	Vidana Patiranage Don Dionis of Kumbukmulla	0	0	6.6
45	Do.	Coconut garden contains 1 coconut tree 8 years	do.	0	0	14.7

Lot	Name of Land	Description	Name of Claimant and Address	Extent		
				A.	R.	P.
46	Siyambalahawatta	Part of garden (no cultivation)	Udawela Arachchige Don Dionis and Ratnayaka Arachchige Dona Cecilyana of Kumbukmulla, and Siriwardana Jalat Patiranage Don Hendrick of Pallegama, Hungama	0	0	22.7
47	Do.	Garden contains 3 coconut plants 1 month, 8 plantain bushes 2 months and 1 cashewnut tree 12 years	Udawela Arachchige Don Dionis and Ratnayaka Arachchige Dona Cecilyana of Kumbukmulla and Siriwardana Jalat Patiranage Don Hendrick of Pallegama, Hungama	0	0	25
48	Do.	Garden contains 1 coconut tree 15 years	Rambukana Arachchige Heen Appu and Rambukana Arachchige Don Juwanis of Kumbukmulla, Rambukana Arachchige Carolis of Udawakamulla; Dammullelagamage Nikulac, Dammullelagamage Don Davith, Munasin Arachchige Malhami and Dammullelagamage Dingihami of Kumbukmulla, and Rambukana Arachchige Dionis of Pallattara, Belhatta	0	0	3.1
49	Do.	do.	do.	0	0	12.7
50	Kosgahalyadda	Paddy field	Warakagodagamage Don Andris of Kumbukmulla, Warakagodagamage Don Pedris of Medagoda, Warakagodagamage Don Hendrick of Pillewela, Warakagodagamage Punchihami of Hunnakumbura and Rambukana Arachchige Don Suwaris of Kumbukmulla	0	0	0.9
51	Suriyagahawatta	Garden contains 2 coconut trees 20-30 years	Warakagodagamage Don Andris of Kumbukmulla, Warakagodagamage Don Pedris of Medagoda, Wijenayake Warakagodagamage Don Dionis of Hunnakumbura, Rambukana Arachchige Suwaris of Kumbukmulla and Hettiyyagodage Asohami of Pillewela, Wiriketiya	0	0	11.5
52	Do.	Garden contains 2 mango trees about 30 years	Munasin Arachchige Dona Carolina of Kumbukmulla and Gajanayakagame Seelananda Thero of Pillewela Temple, Wiriketiya	0	0	13.2
53	Kongahakoratuwa	Coconut garden contains 1 coconut tree 30-40 years	Don Andrayas Juwanis Rajapaksa of Kumbukmulla, Dona Gumara Rajapaksa of Pallewakamulla, Don Dias Ratnayaka of Hinbunna, Brampy Wijesingha Appuhamy of Denikatuwa, Ambalantota, Don Francis Ranpola Wanigasekera of Urugamuwa, Radampola, Dikwella	0	0	17.8
54	Kapugewatta	Part of garden (no cultivation)	Ruwan Patiranage Martin Appu and Ruwan Patiranage Charlis of Kumbukmulla	0	0	10
55	Dedduwawalagedera	Garden contains 2 coconut trees 30 years	Don Kirigoris Weerasekera and Bangamuwagamage Hinnihami of Kumbukmulla	0	0	13.7
56	Suriyagahawatta	Coconut garden contains 3 coconut trees 20-40 years	Ruwan Patiranage Martin Appu and Ruwan Patiranage Charlis of Kumbukmulla	0	0	17
57	Do.	Garden contains 1 coconut tree 8 years	Don Andrayas Juwanis Rajapaksa of Kumbukmulla, Dona Gumara Rajapaksa of Pallewakamulla, Don Dias Ratnayaka of Hinbunna, Brampy Wijesinghe Appuhamy of Denikatuwa, Ambalantota	0	0	15.8
58	Migahawatta	Garden contains 15 coconut trees about 15 years, 1 papaw tree 1 year	Godellewatta Arachchige Don Hendrick, Parahera Palliyage Hinnihami and Samarasinge Babyhami of Kumbukmulla	0	0	25.1
59	Migahamullewatta	Garden contains 1 papaw tree 1½ years, 1 coconut plant 6 months, 1 drumstick tree 2 years, 1 woodapple tree 1 year	Bukandeyaya Kankanange Sawun Appu and Bukandeyaya Kankanange Juwanis of Magama, Tissa	0	0	20.1
60	Dunumadalagahawattehena	Part of garden (no cultivation)	Wijewarna Arachchige Bilinduhami of Dammulla	0	0	0.5
61	Migahamullekoratuwa	Chena contains 1 woodapple tree 10 years, 2 drumstick trees about 10 years	Bukandeyaya Kankanange Sawun Appu of Magama, Tissa, Warakagodagamage Don Andris of Kumbukmulla, Warakagodagamage Pedris of Medagoda, Warakagodagamage Hendrick of Pillewela and Rambukana Arachchige Suwaris of Kumbukmulla	0	0	29.8

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Weeraketiya V. C. Office, on February 2, 1951, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Hambantota, December 14, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for Urubokka Oya Ancient Scheme, to wit:—

Supplement No. 2 to final village plan No. 248. Village—Heenbunna

Lot	Name of Land	Description	Name of Claimant and Address	Extent		
				A.	R.	P.
73	Ihalawatta alias Ambagahawatta	Coconut garden contains 13 coconut trees 15-20 years; 1 cashewnut tree 15 years; 1 lime tree 12 years; 1 drumstick tree 5 years	Gamaetige Singho of Hinbunna	0	1	2.8
74	Ambagahawatta	Garden contains 1 coconut tree 20 years and 1 drumstick tree 1 year	Gamachchige Babahami of Hinbunna	0	0	4.8
75	Suriyagahawatta	Garden contains 3 plantain bushes 1 year	Dammullelagamage Andris hami of Heenbunna	0	0	11.7
76	Ambalamagawawatta, alias Suriyagahawatta	Part of garden (no cultivation)	Don Andrayas Ratnayaka, Don Dias Ratnayaka, Francis Ratnayaka and Don Charlis Ratnayaka all of Hinbunna	0	0	6.1
77	Lolugahawatta alias Suriyagahawatta	do	Don Andrayas Ratnayaka and Gamaetige Singho of Hinbunna	0	0	16.9
79	Dangahakoratuwa	Chena	Dona Sophee De Assensima Kulatunga of Getamana, Dona Cecilyana Abeysiriwardana Kulatunga of Natunna, Amaramettha Dissanayaka of Polommaruwa, Lina Francina Waniga Chintamani Mohotti Wakista of Horagoda, Telijawila, Stanley Arthur Wakista of Dickwella, Eileen Matilda Wakista of Polommaruwa	0	0	34.2
80	Do.	do.	do.	0	1	8.3
81	Do.	do.	do.	0	0	18.9

Lot	Name of Land	Description	Name of Claimant and Address	Extent		
				A.	R.	P.
83	Belgaskoratuwa <i>alias</i> Serugahakoratuwa	Part of garden (no cultivation)	Elpina Munasingha of Raluwa, Wirakotiya, Lina Francina Wangi Chintamani Mohotti Wakista of Horagoda, Telijawila, Amaramettha Dissanayaka of Polommaruwa, Stanly Arthur Wakista of Dickwella, Eileen Matilda Wakista of Polommaruwa	0	0	37.4
84	Pahalagederawatta <i>alias</i> Ihalagederawatta	Garden contains 2 coconut trees 40 years, 1 drumstick tree 15 years	Charlis William Wickremasingha of Hinbunna, Dona Sophee De Assensina Kulatunga of Getamana, Dona Ceciliana Abeywardana Kulatunga of Na-otunna and Wijesinghe Heenhamme of Nakulugamuwa	0	0	12.8
85	Panawellagederawatta	Garden contains 1 coconut tree 20 years	Don Dias Ratnayaka, Don Andrayas Ratnayaka, Francina Ratnayaka and Don Charlis Ratnayaka, all of Hinbunna and Dona Carolina Wijesingha of Moderawana	0	0	2.2
86	Alutgederawatta	Part of garden (no cultivation)	Kotte Arachchige Babahami and Nandasingha Arachchige Kalinghami of Hinbunna, Don Janis Abeygunawardana Vidanagamage of Vitarandeniya, Abeygunawardana Vidanagamage Gumarahami of Vitharandeniya, Abeygunawardana Vidanagamage Heenhami of Vitarandeniya, Don Davith Wijesingha of Getamana, Brampy Wijesingha of Getamana, Don Andrus Wijesingha of Getamana, Rosalina Wijesingha of Medayala, Dona Ceciliana Wijesingha of Getamana	0	0	5.8
87	Migahawatta	Garden contains 1 coconut tree 40 years; 1 drumstick tree 12 years	Francis Ratnayaka and Don Charlis Ratnayaka of Hinbunna, Amarasiri Gunawardana Liyana Arachchi Dinakhami of Ranchagoda Don Dionis Abeysingha Siriwardana of Medayala, Don Samel Abeysingha Siriwardana and Don Andrayas Abeysingha Siriwardana of Hinbunna and Nambukara Gamage Don Pedrick of Pallattara	0	0	24.2
88	Pelakoratuwa	Part of garden (no cultivation)	Don Andrayas Ratnayaka, Don Dias Ratnayaka, Francis Ratnayaka, Don Charlis Ratnayaka and Mahanaman Geeganagamage Babu, all of Hinbunna	0	0	9.8
89	Polkoratuwa	Garden contains 4 coconut trees 30-40 years; 2 mango trees 30-40 years; 1 jak tree 30 years; 1 orange tree 10-15 years	Don Andrayas Ratnayaka, Don Charlis Ratnayaka and Francis Ratnayaka, all of Hinbunna; Don Nikulas Weerasekera of Middeniya and Dona Carolina Wijesingha of Moderawana	0	0	20.3
90	Kongahawatta	Coconut garden contains 10 coconut trees 30-40 years	Nambukara Gamage Don Pedrick of Pallattara and Amarasiri Gunawardana Liyana Arachchi Dinakhami of Ranchagoda	0	0	22.9
91	Katangahakoratuwa, <i>alias</i> Wilagawakoratuwa	Coconut garden contains 4 coconut trees 10-12 years; 3 coconut trees 30 years; 2 orange trees 10 years	Nambukara Gamage Don Pedrick of Pallattara	0	0	18.4
92	Karandagahakoratuwa <i>alias</i> Puchiwilagawatta	Coconut garden contains 1 coconut tree 20-25 years; a masonry wall	Dharmadasa de Silva Hewacopera of Udayala	0	0	32.1
93	Do.	Part of coconut garden (no cultivation)	do.	0	0	1.4
93½	Do.	do.	do.	0	0	2.7
94	Wilakumbura	Paddy field	Don Adirian Wanigasekera Mohotti of Akuressa	0	0	0.3
95	Parewatta	Coconut garden contains 6 coconut trees 20-30 years; 1 mango tree 20-30 years; 1 drumstick tree 12 years	Madurapperuma Arachchige Solomanappu of Hinbunna, Amaramettha Dissanayaka of Polommaruwa, Stanly Arthur Wakista of Dickwella, Lina Francina Wangi Chintamani Mohotti of Horagoda, Telijawila, and Eileen Matilda Wakista of Polommaruwa	0	0	16.2
96	Kohombagahakoratuwa	Garden contains 1 coconut tree 20 years; 1 mango tree 30 years; 4 jak trees 15 years; 2 lime trees 1-5 years; 1 margosa tree 15 years; 75 bushes of citronella 1 year	Naradde Vidana Partanage Siddiappu, Naradde Vidana Patiranage Heenappu and Naradde Vidana Patiranage Jams, all of Hinbunna	0	0	21.7
97	Dammiyagahawatta <i>alias</i> Ketangahawatta	Part of garden (no cultivation)	Don Dionis Abeysingha Siriwardana of Medayala, Don Samel Abeysingha Siriwardana, and Don Andrayas Abeysingha Siriwardana of Hinbunna and Nambukara Gamage Don Hendrick of Pallattara	0	0	0.3
98	Juketiyedeniya-Atmaga	Garden contains 3 drumstick trees 5 years; 1 wood apple tree 10 years	Francis Ratnayaka and Don Charlis Ratnayaka of Hinbunna	0	0	39.6
99	Wilakumbura	Paddy field	Don Adirian Wanigasekera Mohotti of Akuressa	0	0	26.1
100	Diwulgahakoratuwa	Garden contains 1 Palmyrah tree 30 years, 1 coconut tree 35 years; 1 coconut plant 1 year	Dona Cecilyana Wijenayaka Nandasingha, Rubasin Vidanagamage Don Charlis, Nikulas, Srisena, Beln and Dona Francina (Sister and brothers), all of Hinbunna; Amaramettha Dissanayaka of Polommaruwa, Stanly Arthur Wakista of Dickwella, Lina Francina Wangi Chintamani Mohotti Wakista of Horagoda, Telijawila and Eileen Matilda Wakista of Polommaruwa	0	1	2.8
101	Suriyagahawatta <i>alias</i> Juulgahakoratuwa	Part of garden (no cultivation)	Dodanpahala Jmaratna Thero as Chief Incumbent of Kahagala Vihare	0	0	36
102	Punchideniya	Paddy field	Nambukara Gamage Don Pedrick of Pallattara, Abeyasingha Siriwardana Don Dionis of Medayala, Abeyasingha Siriwardana Don Samel and Abeyasingha Siriwardana Don Andrayas of Hinbunna	0	1	3.8
103	Bogahawatta <i>alias</i> Guruwalewatta	Coconut garden contains 13 coconut trees 5-12 years, 1 wood apple tree 5 years, 1 drumstick tree 5 years	Dharmadasa de Silva Hewacopera of Udayala	0	1	10.7
104	Ambagahawatta	Coconut garden contains 11 coconut trees about 40 years; 1 mango tree 40 years	Abeyasingha Siriwardana Don Dionis of Medayala	0	0	30.1
105	Warniachchigewatta	Coconut garden contains coconut trees 20-25 years; 1 jak tree 10 years; 1 mango tree 25 years	Abeysingha Siriwardana Don Dionis of Medayala, Abeyasingha Siriwardana Don Samel and Abeyasingha Siriwardana Don Andrayas of Hinbunna and Nambukara Gamage Don Pedrick of Pallattara	0	0	20.8
106	Galagawawatta	Coconut garden contains 4 coconut trees 35 years; 1 coconut tree 3 years	Wanniachchige Davithami of Hinbunna disputed by Wanniachchige Carols, ditto Hingirihami, ditto Hinnihami, ditto Charles, Ranaweerage Dionis and Wanniachchige Davithami, all of Hinbunna	0	0	13.8

Lot	Name of Land	Description	Name of Claimant and Address	Extent
				A. R. P.
107	Wanniachchigewatta	Coconut garden contains 4 coconut trees 35 years	Wanniachchigo Carols, ditto Hingirihami, ditto Hinnihami, ditto Charlis, Ranawirage Dionis, all of Hinbunna. A share of this land is disputed by Wanniachchige Davithamy	0 0 11.7
108	Ketangahawatta	Coconut garden contains 10 coconut trees 35 years; 1 mango tree 30 years	Wanniachchige Carols, ditto Hingirihami, ditto Hinnihami, ditto Charlis and Ranawirage Dionis, all of Hinbunna	0 0 19.0
109	Ambagahawatte Kebella	Coconut garden contains 2 coconut trees 40 years; 1 jak tree 40 years; 5 wood apple trees 5 years	Munasing Arachchige Davithami of Hinbunna, Abeyasingho, Sriwardana Don Dionis of Medayala, Jayasekera Arachchige Madirishami, Jayasekera Arachchige Suwaris and Jayasekera Arachchige Jamis, all of Hinbunna and Ratnayaka Mirnchige Andrayas, Ratnayaka Mirnchige Gumarahami and Ratnayaka Mirnchige Menikhamy, all of Makuladeniya	0 0 12.7
110	Ambagahawatta	Coconut garden contains 5 coconut trees 30 years	Ratnayaka Mirnchige Andrayas, Ratnayake Mirnchige Gumarahami and Ratnayaka Mirnchige Menikhamy, all of Makuladeniya, Jayasekera Arachchige Madirishami of Makuladeniya and Jayasekera Arachchige Suwaris and Jayasekera Arachchige Jamis of Hinbunna	0 0 12.2
111	Pinwatta	Coconut garden contains 4 coconut trees 40 years; 3 coconut trees 12 years; 1 papaw tree 2 years	Godawela Panniyatissa Thero of Makuladeniya Temple, Makuladeniya and Kongala Gamage Heenappu, Kongala Gamage Babu and Kongala Gamage Kurusya, all of Hinbunna	0 0 17.4

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Weeraketiya V. C. Office, on February 5, 1951, at 2.30 p.m. and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Hambantota, December 14, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for constructions of Urubokka Oya Anicut Scheme channels, to wit:

Lot	Name of Land	Description	Name of Claimant and Address	Extent
				A. R. P.
Supplement No 1 to final village plan No. 330 Village—Kadiragoda				
67	Wadigamulana	Paddy field contains part of channel	W. V. P. Don Bastian of Kadiragoda and W. V. P. Savunhamy of Netolpitiya	0 0 32.6
68	Katuwanamulana	do.	Saddananda Thero, trustee of Kadiragoda Vihare and S. P. Heenhami, both of Kadiragoda	0 0 27.8
69	Wadigamulanegoda 11A	Chena contains part of channel	W. V. P. Don Bastian of Kadiragoda, W. V. P. Savunhamy of Netolpitiya	0 0 3.1
70	Talpolawa	Paddy field contains part of channel	S. L. M. A. Lativu of Hambantota.	0 1 30
71	Muttettuthera	Paddy field contains part of channel	S. P. Heenhami of Kadiragoda	0 1 9.6
72	Galagadapanguwa	do	P. H. Arnolis Appu of Wigamuwa and L. K. G. Leenis Appu of Urugomuwa	0 1 9.7
73	Wattelyyadda	Paddy field contains part of channel	S. P. Heenhami of Kadiragoda	0 0 28.8
74	Kosgahakoratuwa	Coconut garden contains 5 coconut trees 30 years, 2 arecanut trees 10 years and part of channel	S. P. Heenhami of Kadiragoda	0 0 15.7
75	Pahulamulana	Paddy field	D. Regis Silva of Dikwella	0 0 7.1
76	Do	Paddy field contains part of channel	do.	0 0 38.9
77	Pahalamulanewatta	Coconut garden contains 1 coconut tree 20 years and part of channel	D. S. Weeratinga of Kadiragoda	0 0 5.3
84	Pallowatteralagemulana	Paddy field	D. B. Wijesekera of Kadiragoda, W. P. Don Nikulas of ditto and W. P. Ranhamy of Hakmana	0 0 5
85	Meegahalyadda	Paddy field contains part of channel	A. G. Karolishamy of Urugamuwa	0 0 29.6
86	Pallowatteralagemulana	do	D. B. Wijesekera of Kadiragoda, W. P. Don Nikulas of ditto and W. P. Ranhamy of Hakmana	0 0 24.4
87	Baddewela	do	J. G. Wijesuriya of Mahawela and H. Domingo of Tangalla	0 1 29.3
87½	Do.	Paddy field	do.	0 0 1.1
88	Kongahamulana	Paddy field contains part of channel	A. M. A. Buharee of Tangalla	0 1 21.6
94	Belikoratuwa	do	D. S. K. Rajapaksa of Ranna	0 1 10.2

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Ranna School, on January 27, 1951, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Hambantota, December 14, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands required for a public purpose, namely, village expansion purposes, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
				A. R. P.
Supplement 1 to final village plan No. 2,231. Village—Mayakadawara.				
18	Kovilakanda	Rock	A. Marambe, A. J. W. Marambe and Mrs. Wijenayaka	3 2 30
19	Mayakadawarahenayaya	Chena	do.	20 3 27
20	Do.	do.	do.	29 1 3
21	Do.	do.	do.	13 2 30
22	Do.	do.	do.	13 2 37
23	Mayakadawarahena	Rock	do.	1 1 10
24	Do	Coconut garden 1 year	H. M. Hitihami, ex-V. H. of Dematawa	1 1 10
		Coconut garden 6 months to 2 years, contains a temporary cadjan shed	Charlis Fernando of Kotugoda	1 1 10

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
25	Mayakadawarahena	Rock	A. Marambe, A. J. W. Marambe and Mrs. Wijenayaka	3	3	29
26	Do.	Coconut garden 1-3 years	Charlis Fernando of Kotugoda	8	0	28
27	Minipitiyehena	Coconut garden 2-7 years	D. M. Dingiri Banda of Medagama	3	0	22
28	Ihalapollatakumbura	Paddy field	H. M. Appuhami, H. M. Mudalihami, H. M. Kirri Banda and H. M. Menikhami, all of Kanduboda	1	1	30
29	Do.	do.	D. M. Menikhami of Dematawa and D. M. Dingiri Banda of Kanduboda	1	2	25
30	Rallagewelekotuwa	Chena contains 1 coconut tree over 30 years	H. M. Dingiribanda, D. M. Menikhami, H. M. Appuhami and H. M. Mudalihami, all of Dematawa	0	3	8
31	Pahalapollattekumbura	Paddy field	M. Ranmenika (Senior) of Dematawa	0	3	19
32	Do.	do.	M. Ranmenika (Senior), M. Ranmenika (Junior) and M. Punchibanda, all of Kanduboda, and Muthumenika of Kanduboda	1	0	33
33	Do.	do.	D. M. Ranhami of Dematawa	0	1	34
34	Ihala Pollattakumbura	do.	H. M. Dingiribanda, V. H. of Dematawa	2	1	3
35	Mayakadawarahena	Chena	H. M. Hitihami, ex-V. H. of Dematawa, and Charlis Fernando of Kotugoda	10	3	14
35½	Ela	Ela	Unclaimed	0	0	28
36	Pahala pollattekumbura	Paddy field	D. M. Ranmenika (Senior) of Dematawa	1	0	32
37	Do.	do.	D. M. Punchiappuhmi and D. M. Hitihami, both of Kanduboda	1	0	19
38	Wewpitiyekumbura	do.	M. Punchibanda and M. Ranmenika, both of Dematawa, and M. Muthumenika of Kanduboda	0	3	19
39	Mayakadawarahena	Coconut garden 6 months to 6 years	D. M. Dingiribanda and D. M. Kiribanda, both of Kanduboda	1	3	1
40	Wewpitiyekumbura	Paddy field	D. M. Ranmenika (Senior) of Dematawa	0	3	13
41	Do.	do.	D. M. Kumarihami, D. M. Nandawathie, D. M. Kamalawathie and U. Ukkuamma, all of Dematawa	1	2	19
42	Meegahakumbura	do.	D. M. Punchihami, D. M. Dingirimenika, D. M. Silunduhamy, D. M. Bandihami and M. Muthumenika, all of Kanduboda, D. M. Punchibanda and M. Ranmenika (Junior) of Dematawa	2	0	31
43	Galakumbura	do.	D. M. Kumarihami, D. M. Nandawathie, D. M. Kamalawathie, U. Ukkuamma, H. M. Punchibanda and H. M. Jothami, all of Dematawa	4	3	29
44	Ela	Ela	Unclaimed	0	0	16
45	Mayakadawarahenyaya	Rock	A. Marambe, A. J. W. Marambe and Mrs. Wijenayaka	0	1	39
46	Do.	Chena	do.	4	3	36
47	Do.	do.	do.	10	3	8
48	Talgahamulawatta	Coconut garden 5 to 10 years	G. M. Banda of Konduruwapolagedara	1	0	9
49	Talgahamulahena	Chena	U. L. V. L. Perera of Kotugoda	1	2	18
50	Talgahamulawatta	Coconut garden 5-10 years	G. M. Mutumenika and G. M. Kiribanda, both of Henagedara	1	0	38
51	Mayakadawarawatta	Coconut Garden 15 years	G. M. Dingirimenika and G. M. Ungohami both of Henagedara	0	1	15
52	Do.	Coconut garden 2 to over 30 years, contains temporary house of mud walls and cadjan roof	A. Marambe, A. J. W. Marambe and Mrs. Wijenayaka	3	2	32
53	Bulugahamulawatta	Coconut garden over 30 years	B. M. Ranhami, B. M. Muthumenika and B. M. Ukkubanda, all of Henagedara	0	2	0
54	Do.	Garden contains 8 cadju trees 15-25 years and 8 coconut 20 years	do.	0	2	9
55	Bulugahamulahena	Chena	do.	2	0	7
56	Mayakadawarahenyaya	do	A. Marambe, A. J. W. Marambe and Mrs. Wijenayaka	25	1	5
57	Do.	do	Ratmulukande Temple (Chief Trustee:—H. Siri Seelawansa Sunanda Nayaka Thero of Ratmulukanda Vihare, Hettipola)	1	2	34
58	Do.	Coconut garden 6 months	A. Marambe, A. J. W. Marambe and Mrs. Wijenayaka Cultivation by D. M. Punchibanda of Dematawa	4	0	20
59	Do.	Rock	A. Marambe, A. J. W. Marambe and Mrs. Wijenayaka	3	2	13
60	Do.	Chena	do.	79	0	15
61	Metiyekumbura	Paddy field	H. M. Kawnhami, D. M. Nandawathie, D. M. Kamalawathie, D. M. Kumarihami and U. Ukkuamma, all of Dematawa	2	1	31
62	Pinkumbura	do.	Ratmulukande Temple (Chief Trustee:—H. Sri Seelawansa Sunanda Nayaka Thero of Ratmulukanda Vihare, Hettipola)	1	0	13
63	Mayakadawarahenyaya	Coconut garden 2 months to 3 years	A. Marambe, A. J. W. Marambe and Mrs. Wijenayaka. Cultivation by R. M. Dingiribanda of Dematawa	2	2	13
64	Do.	Coconut garden 2 months to 4 years, contains a temporary house of mud wall, and cadjan roof	A. Marambe, A. J. W. Marambe and Mrs. Wijenayaka. Cultivated and house occupied by H. M. Kiribanda of Dematawa	2	2	25
65	Mayakadawarahena	Coconut garden 2 months	A. Marambe, A. J. W. Marambe and Mrs. Wijenayaka. Cultivation by W. M. Gunawardena of Dematawa	1	1	4
66	Do.	Coconut garden 6 months	A. Marambe, A. J. W. Marambe and Mrs. Wijenayaka. Cultivation by D. M. Kawnhami of Dematawa	0	1	15
67	Ela	Ela	Unclaimed	0	0	10
68	Mayakadawarahena	Coconut garden 6 months, contains a cadjan shed	A. Marambe, A. J. W. Marambe and Mrs. Wijenayaka. Cultivation by R. A. Hendrick Singho of Dematawa	2	0	1
69	Mayakadawarahenyaya	Chena	A. Marambe, A. J. W. Marambe and Mrs. Wijenayaka	14	2	24
70	Do.	Coconut garden 2 months, contains a cadjan shed	A. Marambe, A. J. W. Marambe and Mrs. Wijenayaka. Cultivated and cadjan shed occupied by G. A. M. Marthelis Appuhamy of Mayakadawara	1	1	21
71	Do.	Coconut garden 2 months to 4 years	A. Marambe, A. J. W. Marambe and Mrs. Wijenayaka. Cultivation by B. M. Tikkiribanda and U. Weerasekera, both of Dematawa	4	3	37

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kurunegala Kachcheri, on January 17, 1951, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

LA 3131

HAVING been duly directed by the Honourable the Minister of Agriculture and Lands, acting under the provisions of The Land Acquisition Ordinance (Cap. 203), section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the restoration of Viharawewa Tank, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
166	Viharawewa, Timbriyahakumbura and Madayaya	Tank and bund, paddy field (Abandoned) and forest	M. S. Ladamuttupulle, Chilaw	54 2 19

I hereby give notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Chilaw Food Control Office on Friday, February 9, 1951, at 10 30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Puttalam, December 16, 1950.

A. ARULPRAGASAM,
Assistant Government Agent.

LA 3048.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I hereby give notice, as required by section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land, which is required for a public purpose:—

Preliminary plan No. A 1,058. Village—Periyakudiruppu, Ward No. 5, within Town Council limits of Kalpitaya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Udayakulathadykany, parts of assessment Nos. 23 and 23A	Bareland contains 16 palmyra trees to 40 years old	U. M. U. Marikar and S. M. Ponnimuttu Mankar, both of Kalpitaya	1 2 10.2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the office of the Divisional Revenue Officer, Kalpitaya, on Saturday, January 27, 1951, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 20, 1951, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the compensation of such.

The Kachcheri,
Puttalam, December 12, 1950.

A. ARULPRAGASAM,
Assistant Government Agent.

LM 4715.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for reconstructing bridge No. 51/8, Avissawella-Ginigathena Road, to wit:—

Preliminary plan No. A 654. Village—Teligama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Millagahaowita	Garden contains 27 arecanut trees, 1 del tree, 1 jak tree, 1 mee tree, 1 kitul and 2 rambuttan trees	S. P. Sarpinu Perera, Teligama, Kitulgala	0 0 5.8
2	Kumburakella	Garden contains 4 coconut trees, 34 arecanut trees, 1 mango and 1 lime	M. Walter Perera, Kitulgala	0 0 13.5
3	Ganapalla Estate	Contains 7 rubber trees and part of a road	Ganapalla Estates Co., Ltd., Agents: Whittall & Co., Colombo	0 0 37.6
4	Marakandahinnewatta	Garden contains 7 arecanut trees, 1 jak, 1 mango-steen, 7 coffee plants, 1 cocoa and 1 jambu trees and one temporary building	V. W. Cyril, Teligama, and V. W. Lewis Singho of Teligama	0 0 7.5
5	Gurugala Estate	Rubber. contains 2 rubber trees	P. D. Richard, Kitulgala	0 0 4.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kitulgala Resthouse, on January 27, 1951, at 10.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kegalla, December 12, 1950.

D. G. DAYARATNA,
Assistant Government Agent.

Land Redemption Notices

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

LD. 4260

I, Victor Joseph Harold Gunasekara Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kandy Kachcheri, on January 30, 1951, at 10 a.m., and
 - (b) notify to me in writing in duplicate, on or before January 20, 1951, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, December 14, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,591. Village—Pussellawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Medakandehena	Tea over 40 years and paddy field	D. M. Kiri Banda of Pussellawa Village, Pussellawa	3 1 19

L. D.—B. 49/50

LD 4254

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Victor Joseph Harold Gunasekara, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kandy Kachcheri, on January 27, 1951, at 11 a.m., and

(b) notify to me in writing in duplicate, on or before January 20, 1951, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, December 14, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A. 1,647. Village—Etulgama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Medapatana	Tea over 30 years	Herat Mudiyansele Punchi Banda, V. M., Etulgama, Talatuoya	1	3 37
2	Do.	Tea over 30 years contains rock and part of a tiled masonry labour line	do.	0	1 23
3	Medapatana and Attupitiya	Tea over 30 years contains pepper, kitul, jak, lunumudella, orange and sapu trees and plantain bushes	Herat Mudiyansele Punchi Banda, V. M., Etulgama, Talatuoya	7	2 5
4	Medapatana	Tea over 30 years contains pepper, kitul, jak, lunumudella, orange, sapu trees and plantain bushes, rock, 1 tiled masonry latrine and part of a tiled masonry labour line	do.	7	2 19

LA 3216

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Arumugam Arulpiragasam, Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at D. R. O's Office, Marawila, on February 9, 1951, at 2.30 p.m., and

(b) notify to me in writing in duplicate on or before February 2, 1951, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, December 15, 1950.

A. ARULPIRAGASAM,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 976. Village—Boralessa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Kahatagahawatta	Coconut garden over 30 years, contains 1 earth well, 1 temporary house (mud walls and cadjan roof) and 2 temporary houses (cadjan walls and roofs)	N. M. Fernando of Boralessa, Lunuwila	3	0 31

LA 3256

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Arumugam Arulpiragasam, Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Food Control Office, Chilaw, on February 9, 1951, at 10 a.m., and

(b) notify to me in writing in duplicate on or before February 2, 1951, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, December 15, 1950.

A. ARULPIRAGASAM,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 995. Village—Madamawela

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Madamawelakele alias Galwanathottam	Coconut garden 25 years contains a masonry well and a temporary watch hut (cadjan walls and roof)	Mhindukulasuriya Anthony Benedict Fernando of Alutwatte Road, Chilaw	2	3 20
2	Do.	Path	do.	0	0 2
3	Madamawelakele alias Dangahahena	Coconut garden 25 years	W. P. Abraham Fernando of Ganakete, Mugunuwatawana, Chilaw	0	2 21
4	Dangahahena	Coconut garden 20 years contains a building under construction (brick walls and cadjan roof)	do.	5	0 13

LA 3251

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Arumugam Arulpiragasam, Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at D. R. O's Office, Marawila, on February 9, 1951, at 2.30 p.m., and

(b) notify to me in writing in duplicate on or before February 2, 1951, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, December 15, 1950.

A. ARULPIRAGASAM,
Assistant Government Agent.

Lot	Name of Land	Schedule		Extent A. R. P.
		Preliminary plan No. A 1,000. Description	Village—Mohottimulla Name of Claimant	
1	Kongahawatta	Coconut garden over 30 years	M. K. A. V. S. T. Avichy Chettiyar, Attorney A. L. Arumugam of 89, Main Street, Negombo	0 1 4
2	Do.	Coconut garden over 30 years contains 1 coconut tree over 30 years	do.	0 0 8
3	Do.	Coconut garden over 30 years contains an earth well and a temporary house (mud walls and cadjan roof)	do.	1 0 25

LA 3229

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950.

I, Arumugam Arulpiragasam, Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at D. R. O's Office, Marawila, on February 9, 1951, at 2.30 p.m., and
 - (b) notify to me in writing in duplicate on or before February 2, 1951, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Puttalam, December 15, 1950.

A. ARULPIRAGASAM,
Assistant Government Agent.

Lot	Name of Land	Schedule		Extent A. R. P.
		Preliminary plan No. A 1,053. Description	Village—Katukenda Name of Claimant	
1	Paragahahena	Coconut garden 20 years	Mrs. Etheldreda Casie Chetty, c/o A. J. Fernandopulle of Thoppuwa, Kochchikade	5 2 30

LA 3254

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Arumugam Arulpiragasam, Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the D. R. O's Office, Marawila, on February 9, 1951, at 2.30 p.m., and
 - (b) notify to me in writing in duplicate on or before February 2, 1951, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, December 15, 1950.

A. ARULPIRAGASAM,
Assistant Government Agent.

Lot	Name of Land	Schedule		Extent A. R. P.
		Preliminary plan No. A 1,072. Description	Village—Medagoda Name of Claimant	
1	Madugahawela alias Banamadu Kumbura	Paddy field	Herath Mudiyansele Appuhamy of Medagoda, Kattimahana	2 0 37
2	Do.	do.	do.	0 2 0

Notification of Land Kachcheri to Select Persons to Receive Grants

NOTICE is hereby given that the Additional Assistant Government Agent, Colombo, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 9.30 a.m., on Tuesday, January 30, 1951, at the Kachcheri, Colombo, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.
3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.
4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Western Province.

Colombo, December 15, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Preliminary Plan No.	Lot No.	Village	Particulars of the Lands referred to above		Extent A. R. P.
			Name of Permit-holder or Applicant		
Hapitigam Korale					
A 2,630	1	Hakurukumbura	R. A. D. A. Ranasinghe,	Mirigama	5 1 7
A 2,518	1	Makura	P. William Singho,	Makura, Ambepussa	1 0 30
Hewagam Korale					
A 2,442	1 & 2	Malapalla	G. Sadiris Appu,	Mabulgoda, Pannipitiya	2 1 6.5
A 2,598	1	Pore	Mrs. O. Marthinahami, C/o W. A. D. Perera,	Pore, Homagama	0 2 8.8
Alutkuru Korale North 'A'					
A 2,556	1	Katuwapitiya	S. Don Francis Appuhamy,	Katuwapitiya, Negombo	1 0 20.2
A 2,579	1	Akaragama	R. P. Sawariya,	Akaragama, Katana	3 1 19
Alutkuru Korale South					
A 2,639	1	Tempola	G. Gabriel Silva,	Tempola, Katunayaka	1 2 16
A 2,481	7	Indiwinna and Bollate	S. S. B. Dona Josi Nona Jayawardena,	Batagama North, Ja-ela	2 3 16
	8	Do.	do.	do.	0 3 15

Miscellaneous Land Notices

LS 2065

Notification under Regulation 21 (2) of the
Crown Lands Regulations, 1948

LS 781

Notification under Regulation 21 (2) of the
Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that the Koddigar Pattu Co-operative Agricultural Production and Sales Society, Limited, has applied for a lease of about two acres of Crown land, situated at Mutur, Trincomalee District, and bounded on the north and south by land alienated under the Land Development Ordinance, on the east by Crown land, and on the west by the P. W. D. road.

2. The land is required as a site for a garage and go-down, and is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 30 years, with an option of renewal for a further term of 30 years;
- (b) Rent: Rs. 8 per annum;
- (c) The lessee shall, within two years from the commencement of the lease, erect on the land to the satisfaction of the Assistant Government Agent, Trincomalee, a permanent go-down and garage
- (d) The lessee shall use the land as a site for a go-down and garage and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, December 21, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

NOTICE is hereby given that Mr. K. Chellappah of Murikandy, Vavuniya North, has applied for a lease of half an acre from lot 14 in P. P. A. 832, situated in Murikandy, Vavuniya District, for the purpose of establishing a Madam for the use of pilgrims to the Murikandy Pillyar Temple.

2. This land is situated about 200 feet from the temple. No fees will be charged from the pilgrims. The land is available for the purpose. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 25 years;
- (b) Rent: Re. 1 per annum;
- (c) The lessee shall, within six months from the commencement of the lease, erect a permanent Madam on the land to the satisfaction of the Assistant Government Agent, Vavuniya;
- (d) The lessee shall use the land as a site for a Madam but for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, December 21, 1950

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

LS 1558

Notification under Regulation 21 (2) of the
Crown Lands Regulations, 1948

LS 729

Notification under Regulation 21 (2) of the
Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that His Lordship the Bishop of Jaffna has applied for the lease of lot 453 in P. P. A. 644, in extent 20 76 perches, situated in Vankalai Village, Mannar District, for general Church purposes.

2. This land, which adjoins the premises of the Roman Catholic Church at Vankalai, has been held by the applicant on an annual permit since for 1936, sheltering cattle and storage. The local Co-operative Store is also accommodated in temporary building on this lot. The applicant intends constructing a permanent building for these purposes. It is therefore proposed to grant the application for lease subject to the following conditions amongst others:—

- (a) Rent: Rs. 1 50 per acre per annum;
- (b) Term: 10 years, with an option of renewal for a further term of 10 years;
- (c) The lessee shall, within three years from the commencement of the lease, erect and maintain on the land a permanent building to the satisfaction of the Assistant Government Agent, Mannar;
- (d) The lessee shall use the land for general Church purposes.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, December 21, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

NOTICE is hereby given that the Kaddukkulam Pattu East Agricultural Production and Sales Society, Kuchchaveli, has applied for the lease of about two acres of Crown land, situated at Kuchchaveli, Trincomalee District, as a site for a go-down, office and garage.

2. This land, which is situated adjoining the new Government School, is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 30 years;
- (b) Rent: Rs. 2 per annum;
- (c) The lessee shall, within one year from the commencement of the lease and to the satisfaction of the Assistant Government Agent, Trincomalee, erect permanent buildings on the land to be used for a go-down, office and garage
- (d) The lessee shall use the land as a site for a go-down, office and garage, and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, December 21, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

LS 2042

Notification under Regulation 21 (2) of the
Crown Lands Regulations, 1948

LS 532

Notification under Regulation 21 (2) of the
Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that the Hingurakdamana Co-operative Stores Society, Ltd., has applied for a lease of about half an acre from lot 1,294 in I. S. P. P. 12, situated at Hingurakdamana, Anuradhapura District as a site for a store.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 30 years;
- (b) Rent: Rs. 5 per annum;
- (c) The lessee shall, within one year from the commencement of the lease erect on the land to the satisfaction of the Government Agent, North Central Province, a permanent building to serve as a store;
- (d) The lessee shall use the land as a site for a store and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, December 21, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

NOTICE is hereby given that Mr. K. Paramasamy Kurukkal of Kumarapuram, Muliyaivalai, has applied for a lease of about half an acre of Crown land, situated in Kumarapuram, Vavuniya District, as a site for a Madam for the use of pilgrims to Suthiravelauthar Temple.

2. The land, which is situated about 1/8 mile from the temple, is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 30 years;
- (b) Rent: Re. 1 per annum;
- (c) The lessee shall, within one year from the commencement of the lease and to the satisfaction of the Assistant Government Agent, Vavuniya, erect on the land a permanent building to serve as a Madam;
- (d) The lessee shall use the land as a site for a Madam and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced within six weeks from the date hereof.

Colombo, December 21, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම

L. P. 6167

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශනයයි.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු සවිලක්කනව රටවිනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාඩ්කම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඇල්වින් සේනානායක නමැති මිනිසාට ප්‍රකාශ කරමි:—

මුල් පැයේ නො. A 1,250 විස්තර කර මැන තිබෙන ප්‍රංචි නො. 2, 3, 4, හා 5 හේ වූ කොටුපරලයෙහි, ගඟ අද්දර වන්න, කොටුපරලයකු මුර සහ ගොනාගල්ලොඩවත්ත හමුවූ පර්ච්ස් 21.81 බිම් ප්‍රමාණය ඇති ගාඵ් දිගුකොණ අවන්කාමේ (ඇල්වින්) පිහිටි ඉඩම්.

නො. J/TW/122.

මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 20 වැනි දින කොටුපරලය.

බිහිලි සේනානායක,
කාඩ්කම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.
L. D. 3899

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු සවිලක්කන සඳහා ඉඩතා පහත දැක්වෙන ඉඩම්/මුක්කම් විශේෂයෙන් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහි දැනුණු දිනට.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම් නොහොත් මුක්කම් විශේෂයේ විස්තර :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ රවුකුමර සහ සවිකුමර නොදිවුරුමේ සඳුපළාත නොදිවුරුමේ මල්ගමපායේ පිහිටි කෝවිලියොඩවත්තේ කොටසක් (8 වැනි කොටස) නොහොත් පි. ම. ජ 1,551 පැයේ අ. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 වැනි කොටස.

ඉහත සඳහන් ඉඩමට බිම්කම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා තිබිය හැකි බවට සිදුපදනම් කම් කමත් හෝ බවුක්කොන් ලියවිලිපිලික් බලපලක් අගවලක් හෝ මේ 1951 අංක 9 දරණ ආචාර්ය මී 30 වැනි දින පෙරවර 11 වැනි මහනුවර කැමරිට්ස් දිනට සම්මුඛ මත මුද්‍රා.

තවද මේ 1951 අංක 9 දරණ ආචාර්ය මී 20 වැනි දිනට මෙහෙයුම් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුක්කොන් අයිතිවාසිකම් හෝ සම්බන්ධයක් මත ඉඩම් හෝ භුක්ති විශේෂයෙන් ලබාගැනීම සඳහා වත්දී ඇල්වින් ඇති කරුණු පිළිබඳ විස්තර මහ දී මුද්‍රා හා ඒ මුද්‍රා සේක් බැඳු ඇල්වින් මා වෙත (පිවිසුම් දෙකක් සහිතව) ලියවිලිපිලික් දැනුණු දින මුද්‍රා.

මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 20 වැනි දින මහනුවර කැමරිට්ස් දිනට.

පි. ජේ. එම්. ආණ්ඩුකර,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුකර උප රජයේ සේවක.

ආණ්ඩුවේ සවිලක්කන, ඒ නම:—කරගොඩ කොරොඩි සහ ජලසැලිම් වැරැක්කම් බැවින් පිණිස මෙහි පහත සඳහන් වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පර්ච්ස් 203 ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත” යටතේ කාඩ්කමක් කර තිබෙන ප. කාර්තුමල ප්‍රකාරයට පළාත් පාලන කාර්යාලයට පිහිටා ඇති බවට ආණ්ඩුකර මේ දැනුණු දිනට:—

ආණ්ඩුකර නො. 1 ක් සිට ඉඩතා මේ පිහිටීමේ නො. 589. ගම්—ගමලගල

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය; අ. ර. ප.
95	මුක්කොටුමේගේගා .. අවුරුදු 10 ක් වූ ප්‍රමාණය 3 ක් ඇති ඉඩම්	පි. ඩී. ඇස්. ආපා, ගමලගල, සක්කරමුල්ල	0 0 0.3
96	කිරිපොලොඩවත්තේ මුදුම	කේ. ඩී. සමරසිංහ, මේඩි සමරසිංහ, ඩී. ඇල්. ඩී. පුට්ටානි, පි. ඩී. ඇස්. ආපා, කේ. ජී. ද සිල්වා, පි. ජී. සිසිපුරුම, කේ. ජී. කාරොල්ලි, ඒ. ජී. දික්කුසාම්, කේ. ජී. ගුණේශ්වර, කේ. ජී. අර්චනාලීක්, කේ. ජී. ජයවර්ධන සහ කේ. පී. දේව ප්‍රියන්ත, ගමලගල, සක්කරමුල්ල	0 1 13.6
97	පහල මහලදෙහිය .. එම	ඩී. ඩී. ජයවර්ධන සහ බැඳුම්කරු ජයවර්ධන, ගමලගල, සක්කරමුල්ල	0 0 28.5
98	ඉහල මහලදෙහිය .. එම	කේ. ඇල්. ආණ්ඩුකර සිල්වා, ජී. ජයවර්ධන, කේ. ජී. ජයවර්ධන, ඩී. ඩී. කාරොල්ලි, කේ. පී. අර්චනාලීක්, ඇස්. කේ. මේඩි, පී. පී. කේ. සිංහ, ඇස්. ජයවර්ධන, පී. ජී. ඇල්වින්, එම්. ජී. දිසානායක, පී. ජී. එලිසාබ්, ඩී. ඩී. ජයවර්ධන, කේ. පී. කේ. දේව ප්‍රියන්ත, ඇම්. කේ. පී. ජේම්ස්, කේ. පී. අදිරිසේන් සහ කේ. ජී. දේව විශ්ව, ගමලගල, සක්කරමුල්ල	0 0 30.4
99	කන්සාමි .. එම	ඇම්. එම්. ආර්. ජනික්, පී. ආර්. අන්තෝ, පී. එම්. ආර්. කාරෙ සහ එම්. පී. ආර්. මේඩි, ගමලගල, සක්කරමුල්ල	0 0 35.8
100	කමකේකරම්මි .. අවුරුදු 3 ක් වූ පොල්කප් 4 ක් ඇති ඉඩම්	එම්. ඇල්. ඇඩම්ස් එදිරිසිංහ, ගමලගල, සක්කරමුල්ල	0 0 1.2
101	තාමික .. කුමුර	එම්. ඇල්. ඇඩම්ස් එදිරිසිංහ, ගමලගල සහ එම්. ජී. ආරාච්චි, කාරගොඩ, සක්කරමුල්ල	0 0 7.2
102	සෝකුමුර .. එම	ජී. ජයවර්ධන, කේ. ජී. අර්චනාලීක් සහ පී. ඩී. ඇස්. ආපා, ගමලගල, සක්කරමුල්ල	0 0 28.4
103	දිවෙල .. එම	ජී. පී. දේව විශ්ව, කේ. ජී. කාරොල්ලි, ඩී. ඩී. කාරොල්ලි, ඇස්. ගුණේශ්වර, ඇස්. ජී. සමරසිංහ, කේ. ජී. ද සිල්වා, පී. ජී. එලිසාබ්, පී. ජී. සිසිපුරුම, ජී. ජී. ජයවර්ධන, ජී. ජී. ජේම්ස් සහ ජී. ජී. අර්චනාලීක්, ගමලගල	0 0 35.2
104	රවුදියමෙල .. එම	කේ. ජී. කාරොල්ලි අප්පුහාම්, කේ. ජී. ජී. ද සිල්වා, ජී. ජයවර්ධන, ඩී. ඇල්. ඩී. පුට්ටානි, කාරොල්ලි විශ්වකර්ම, පී. ජී. ඇල්වින්, පී. ජී. එලිසාබ්, පී. ඩී. ඇස්. ආපා, ඇස්. ඇස්. දේව කාරොල්ලි සහ කේ. පී. අර්චනාලීක් ගමලගල, සක්කරමුල්ල	0 0 6.2
110	රවුදියමෙලමි .. එම	ජී. ජයවර්ධන සහ කේ. ජී. කාරොල්ලි අප්පුහාම්, ගමලගල, සක්කරමුල්ල	0 0 6.4

නො. දුබලේ නම	විස්තර	අයිතියකරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
111 මූලාන	.. කුඹුර	.. ඩී. පී. ගෙදුක්, ඇස්. ජී. ගෙදුක්, ඇස්. ජී. සයිමන්, ඩී. ඩී. කරෝලිස්, කේ. පී. හරිනේලිස්, ඇස්. කේ. බේඩඩ්, කේ. ජී. ගෝරිස් අප්පහාමි, කේ. ජී. ජී. ද සිල්වා, කේ. ඩී. ජේමිස්, කේ. පී. ජෝන්, කේ. ජී. ජේමිස්, ජේ. ඩී. පී. සිසිලානි, ඩී. ජී. ජේමිස්, කේ. පී. කේ. දෙත් සයිමන්, ඇස්. ජී. හින්නිහාමි, ඇස්. ජී. බ්‍රාහ්මාණි සහ කේ. ජී. අන්දරිස්, ගටමලගල, ගස්කලමුල්ල	0 0 1
112 මූලාන	.. එම	.. ඩී. පී. ගෙදුක්, ඇස්. ජී. ගෙදුක්, ඇස්. ජී. සයිමන්, ඩී. ඩී. කරෝලිස්, කේ. පී. හරිනේලිස්, ඇස්. කේ. බේඩඩ්, කේ. ජී. ගෝරිස් අප්පහාමි, කේ. ජී. ජී. ද සිල්වා, කේ. ඩී. ජේමිස්, කේ. පී. ජෝන්, කේ. ජී. ජේමිස්, ජේ. ඩී. පී. සිසිලානි, කේ. පී. කේ. දෙත් සයිමන්, ඇස්. ජී. හින්නිහාමි, ඇස්. ජී. බ්‍රාහ්මාණි, ඩී. ජී. ජේමිස් සහ කේ. ජී. අන්දරිස්, ගටමලගල, ගස්කලමුල්ල	0 0 28.2
113 මූලානේ ගොඩවික්ක	.. අවුරුදු 5 ක් වූ පොල්ගසක්ද, අවුරුදු 4 ක් වූ රබර් ගස 11 ක්ද, අවුරුදු 4 ක් වූ කොහෙල් ගස 2 ක් ඇති ඉඩම	.. ඇම්. ඇල්. දුමින්, ඇම්. ඇල්. අන්දරිස් සහ ඇම්. ඇල්. වාර්ලිස්, ගටමලගල, ගස්කලමුල්ල	0 0 8
අභිරේක නො. 1, අවසාන නම් සිතියමේ නො. 550. බල—කරුගොඩ මිසි 1951 වූ ජනවාරි මස 27 වෙනි දින පෙරමුරු 10.30 ව			
684 හැල්පිට්ටි	.. කුඹුර	.. ජී. පී. ප්‍රාන්ඩ්ස් බයස්, ඉසන් ද සිල්වා ජයවර්ධන, ජී. ඩී. බ්‍රාහ්මාණි සහ ඇම්බ්ස් ජයවර්ධන, කරුගොඩ	0 0 3.2
685 මහගලේ මූලාන	.. එම	.. ජී. පී. ප්‍රාන්ඩ්ස් බයස්, කරුගොඩ	0 0 28.8
686 දම්පිටිය ගොඩකැල්ල	.. එම	.. ඩී. ඩී. ඇස්. හාපා, ජී. පී. පින්දරිස්, පී. ඇන්. දෙත් අනුසන් සහ කේ. පී. ජෝන්, කරුගොඩ	0 0 12.4
687 වැල්ලොම්පිටිය දේ	.. එම	.. කේ. ජී. අන්දරිස්, කාර්නේලිස් බයස් සමරසිංහම, එච්. බ්‍රිලිඩ්. පී. කාර්ලිස්, කේ. ජී. ජේ. ජයවර්ධන සහ කේ. පී. සුවන්දර, කරුගොඩ	0 0 18.9
688 කොහෙල්පිටිය දේ	.. එම	.. ඩී. ජයවර්ධන, ජී. පී. ප්‍රාන්ඩ්ස් බයස්, කාර්ලිනා ජයවර්ධන, කේ. පී. කේ. දෙත් සයිමන් සහ ජී. ජයවර්ධන, කරුගොඩ	0 0 17
689 දියපරගම මූලාන	.. එම	.. කේ. ජී. ජේ. ජයවර්ධන, කේ. පී. දෙත් බයස්, කේ. පී. ජේමිස්, එච්. බ්‍රිලිඩ්. පී. කාර්ලිස් සහ කේ. ජී. ඇල්ලිස්, කරුගොඩ	0 0 6.1
690 බෙහෙණි මූලාන	.. කුඹුර සහ බිම්ම	.. කේ. ජී. හෙන්රික්, කේ. ජී. ජේ. ජයවර්ධන, ජී. ජී. ජුවානිස්, කේ. පී. දෙත් බයස් සහ කේ. පී. ජේමිස්, කරුගොඩ	0 0 25.7
		අ. ර. ප. කුඹුර 0 0 18.8 බිම්ම 0 0 6.9 <hr/> 0 0 25.7	
691 හැල්පිටියේ	.. කුඹුර	.. කේ. එච්. ජේමිස්, කරුගොඩ	0 0 16.3
692 ගොඩකේ දෙතිස්	.. එම	.. ඉසන් ද සිල්වා ජයවර්ධන, කරුගොඩ	0 0 16.2
697 පහකුඹුර	.. එම	.. කේ. ජී. ජී. ද සිල්වා, ඉසන් ද සිල්වා ජයවර්ධන, කේ. ඇල්. ජී. දුමින්, ඇම්බ්ස් ජයවර්ධන, කේ. ජී. ජේ. ජයවර්ධන සහ කේ. එච්. ජී. කරෝලිස්, කරුගොඩ	0 0 37.7
699 උරලිය දේ	.. එම	.. කේ. ජී. ජේ. ජයවර්ධන, ඉසන් ද සිල්වා ජයවර්ධන, අරනෝලිස්, මාසකෝරු, මාවන් ජයවර්ධන, කේ. ජී. බ්‍රාහ්මාණි සහ කේ. එච්. ජී. උපාදිස්, කරුගොඩ	0 0 29.3
700 අත්ගනම්මට පලමස්විය	.. අවුරුදු 20 ක් වූ රබර් ගස 15 ක්ද, අවුරුදු 2 ක් වූ රබර් පැල 2 ක්ද, අවුරුදු 30 ක් වූ පොල් ගස 2 ක්ද, කරුගොඩ ඇල සහ දඩිපාරක කොවස්ද ඇතුළුව	.. කේ. පී. බ්‍රාහ්මාණි, මාවන් ජයවර්ධන, ඉසන් ද සිල්වා ජයවර්ධන, කේ. පී. ගෙදුක් සහ ජී. පී. උපේනිස්, කරුගොඩ, කේ. පී. බ්‍රාහ්මාණි සහ මාවන් ජයවර්ධන, රබර් සහ පොල් වැවිල්ල	0 1 36.2
		අ. ර. ප. රබර් 0 1 33.5 ඇල 0 0 2.7 <hr/> 0 1 36.2	
701 පලමස්විය, අත්ගනම්මට, පලමස්විය මිසම, කිතු ලංගේවික්ක	.. අවුරුදු 20 ක් වූ රබර් ගස 33 ක්ද, අවුරුදු 12 ක් වූ රබර් ගස 60 ක්ද, අවුරුදු 2-8 ක් වූ රබර් ගස 110 ක් ඇති රබර් ඉඩම	.. එච්. උපාදිස්, කේ. පී. අන්දරිස් ද අයිතිකරු, කේ. ජී. ජී. ද සිල්වා, ජී. පී. ජී. බ්‍රාහ්මාණි සහ එච්. ජී. කාර්ලිනා, කරුගොඩ, එච්. ජී. උපාදිස් විසින් විවිධ උද් රබර්	0 2 25.4
702 කැපිකානම්මට වික්ක	.. අවුරුදු 20 ක් වූ රබර් ගස 59 ක්ද, අවුරුදු 10 ක් වූ රබර් ගසක්ද, අවුරුදු 1-2 ක් වූ රබර් පැල 7 ක්ද, අවුරුදු 15 ක් වූ කේ පලුරු 140 ක්ද, අවුරුදු 10 ක් වූ පලුරු 14 ක්ද, අවුරුදු 10 ක් වූ මඩා මසක් වූ කොස්ගසක්ද, අවුරුදු 2 ක් වූ පොල් පැල 5 ක්ද, අවුරුදු 5 ක් වූ කිතුල් ගසක්ද, ලංගේවික්ක ඇති රබර් ගස 2 ක් ඉඩම	.. 221 සහ 366 කැපිලිමල කොටස්	.. 0 1 11
		අ. ර. ප. රබර් 0 0 1 කේ 0 0 9.5 <hr/> 0 1 11	

එබැවින් ඉඩම් අයිතිකරුන්ගේ මුහුණතට පාදක වන පරිදි පොදු පනතට දැනගැනීම සඳහා හත්වැනි මහත්මියගේ මහාකර තිබෙන හැටියට මෙහි දැනුම් දෙමි.

ඉහත සඳහන් ඉඩම් මට්ටමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනෙකුටම නමුත් වෙනමම ක්‍රියාකරණ අංශ මිස 1951ක් වූ ජනවාරි මස 26 සහ 27 වැනි දින පෙරවර 10.30ට මිස පලමුවෙන් සදහන් කළ පරිදි මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අන්දමේ අයිතිවාසිකම් ද සහ කියා සිටින්නට මනාමාසය සහ මෙහි ඉඩම් වෙනමම ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ නමුත් අයිතිකරු මොරතුරුත් කියා සිටින්නට මනා මිස මෙහි දැනගැනුණුහ.

මිස 1950ක් වූ දෙසැම්බර් මස 8 වැනි දින
පාල්ලේ නවවේරියේදීය.

වී. පී. පීට්ටම්පි,
අභ්‍යන්තර උප ඒජන්ත මිනිසා.

අභ්‍යන්තර කටයුත්තකට, ඒ නම:— බන්තොට ගාමිණී විදුලි මේනි පහත සඳහන් වෙනම ඉඩම් ලබාගැනීමේ අභ්‍යන්තර ක්‍රියා ක්‍රියා කරන මිනිසා "203 වැනි පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ අභ්‍යන්තර ක්‍රියා" පස්වැනි කොටසේ කරන බවට පනතට ප්‍රකාරයට ඉල්ලා සිටින බවට පත්වීමෙන් පසුව මෙහි ඇති වැඩි වැඩියාව, ඒ ඉඩමෙහි:—

නො.	ඉඩමේ නම	විස්තර	සහිතවේ නො. A 1,215.	සම—අංශයෝග	අයිතිකරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	කන්කාසමත්ත අද්දර මිහිම	අවුරුදු 5-50 ක් වූ පොල්ගස් 16 ක් සහ දෙල්ගස් 4 ක් ඇති ඉඩම	අන්තොගොඩ බන්තොට පදිංචි ඩී. කේ. සයිමන් අප්පුහාමි, ඩී. කේ. පීටර්, ආම්. කේ. පොඩ්ගාමි සහ කවඞු අය	0 0 6.5
2	එම	ඩී. කේ. සයිමන් අප්පුහාමි, ඩී. ඩී. පීප්ප්ප්ප්, ආම්. කේ. පොඩ්ගාමි, ඩී. කේ. පීලිසම්, බබ්ලිම්. ඒ. කරනෙල්ලි සහ කවඞු අය	0 0 10.9
3	කන්කාසමත්ත අද්දර මිහිම, කලානසිද්ධන්ත අද්දර මිහිම, ඇට මොඩමිහිම සහ ගනන මත්ත මිහිම	පාර, අවුරුදු 50 ක් පමණ වූ පොල් ගස් 4 ක් සහ කොඩ්ගර සෙසන් තිබේ	ඩී. කේ. සයිමන් අප්පුහාමි, ආම්. කේ. පොඩ්ගාමි, අන්තොගොඩ, බන්තොට සහ කවඞු අය	0 0 21
4	ඇට මොඩමිහිම, මැල්ල මොඩමිහිම සහ කිසු ලියද්ද	අවුරුදු 60 ක් පමණ වූ පොල්ගස් 40, දෙල්ගස් 1 සහ නාවකාලික මවුම්ස් ඇති ඉඩම	අන්තොගොඩ බන්තොට පදිංචි ඩී. කේ. පීටර්, ඩී. කේ. සයිමන්, ඩී. ඩී. පීප්ප්ප්ප්, කේ. පී. ඇල්ලිනොනා, ඒ. ඒ. දෙවිවිනෝනා, බබ්ලිම්. ඒ. සල්මන් අප්පුහාමි, ආම්. කේ. පොඩ්ගාමි, ඒ. පී. එම්ලිසාමි, ගාමිණී විදුලි සහ කවඞු අය	0 2 11.5
5	එට මොඩමිහිම සහ ගනන මොඩමිහිම අද්දර මිහිම	මිහිම	අන්තොගොඩ බන්තොට පදිංචි ඩී. කේ. සයිමන් අප්පුහාමි, ඩී. කේ. පීටර්, ඩී. ඩී. පීප්ප්ප්ප්, ආම්. කේ. පොඩ්ගාමි, බබ්ලිම්. ඒ. බන්තොට අප්පු, ඒ. ඒ. දෙවිවිනෝනා, බබ්ලිම්. ඒ. සල්මන් අප්පු සහ කවඞු අය	0 1 31.4
6	ගනන මොඩමිහිම	අන්තොගොඩ බන්තොට පදිංචි ඩී. කේ. සයිමන් අප්පුහාමි, බබ්ලිම්. ඒ. බන්තොට අප්පු, බබ්ලිම්. ඒ. මොන්දිස් අප්පු, බබ්ලිම්. ඒ. කරනෙල්ලි, ඩී. ඒ. දෙවිවිනෝනා, ඩී. කේ. පීටර්, ඩී. ඩී. පීප්ප්ප්ප්, බබ්ලිම්. ඒ. සල්මන් අප්පුහාමි, කේ. පී. ඇල්ලිනොනා සහ කවඞු අය	0 0 5
7	නාකන්දලාගෙ ලියද්ද සහ පකිරගෙ ලියද්ද	අවුරුදු 7-60 ක් ද පොල්ගස් 6 ක් ද, කේබ්ලිස් 7 ක් ද, නාවකාලික ගොඩනැගිලි 4, සීර ගොඩ නැගිලි 1, වැඩ නිම නැති ගොඩ නැගිලි 1, සීර කණස්සි 2, මැටි ලියක් ඇති ඉඩම	ගාමිණී විදුලි (ගාමානා අධිකාරී: ඩී. ඒ. ඇන්.), අන්තොගොඩ බන්තොට පදිංචි ඒ. පී. එම්. කරුණරත්න, ඒ. පී. ඒ. ඇම්. කරුණරත්න, ඒ. පී. ඩී. කරුණරත්න, ඒ. පී. ඇන්. කරුණරත්න, ඩී. කේ. සයිමන් අප්පුහාමි	1 0 8.7
8	කොන්කොපාත්තිය	ආර්. ද ඇන්. පිරනේකර සහ ඇල්ලි කරුණරත්න ගෝනාමෙහෙත්තිය, බන්තොට	0 0 31

එබැවින් ඉඩම් අයිතිකරුන්ගේ මුහුණතට පාදක වන පරිදි පොදු පනතට දැනගැනීම සඳහා හත්වැනි මහත්මියගේ මහාකර තිබෙන හැටියට මෙහි දැනුම් දෙමි.

ඉහත සඳහන් ඉඩම් මට්ටමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනෙකුටම නමුත් වෙනමම ක්‍රියාකරණ අංශ මිස 1951ක් වූ පෙබරවාරි මස 3 වැනි දින පෙරවර 9.30 ක් කාලයේ බන්තොට නානාගෙමිදි 66 ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අන්දමේ අයිතිවාසිකම් ද සහ කියා සිටින්නට මනාමාසය සහ මෙහි ඉඩම් වෙනමම ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ නමුත් අයිතිකරු මොරතුරුත් කියා සිටින්නට මනා මිස මෙහි දැනගැනුණුහ.

මිස 1950ක් වූ දෙසැම්බර් මස 13 වැනි දින
පාල්ලේ නවවේරියේදීය.

වී. පී. පීට්ටම්පි,
අභ්‍යන්තර උප ඒජන්ත මිනිසා.

අභ්‍යන්තර කටයුත්තකට, ඒ නම:— නි.ග.ගෙහි ජල ගැල්ම ඇමුණිම සඳහා බැම් කැනීම මිනිසා මේනි පහත සඳහන් වෙනම ඉඩම් ලබාගැනීමේ අභ්‍යන්තර ක්‍රියාකරණ මිනිසා "203 වැනි පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ අභ්‍යන්තර ක්‍රියා" පස්වැනි කොටසේ කරන බවට පනතට ප්‍රකාරයට ගරුකම් කළ කාලයේ මා ඉඩම් ඇමුණිම සඳහා ගෙන් නිසි අකාර මිස ඇති වැඩි වැඩියාව, ඒ ඉඩමෙහි:—

නො.	ඉඩමේ නම	විස්තර	සහිතවේ නො. A 1,149.	සම—ගෝලපුර	අයිතිකරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	අදිරිසේරුවෙහි මිහිම	දුම්රිල්ලිනොනාගේ මිප්පේන, වල්ලිව දකුණ, පෝද්දර සහ උඩුමකපාරියේ සිල්ලා, ගල්ලිමුහොඩ, පාල්ල	0 0 2.4
2	ඉදිරිපත් වල මුහුම	ඒ. බබ්ලිම්. කන්කන්ගර, වල්ලිවෙහි, පෝද්දර, දුම්රිල්ලිනොනාගේ මිප්පේන, වල්ලිව දකුණ, පෝද්දර සහ උඩුමකපාරියේ සිල්ලා, ගල්ලිමුහොඩ, පාල්ල	0 0 35.2
3	එම	එම	0 0 30.4
4	අදිරිවල	බන්තොට සිල්ලා, මාකාල්ල, පාල්ල	0 0 15.6
5	එම	එම	0 0 7
6	කිබ්බෑරුවෙහි මිහිම	කුඹුරුමිනාගේ මිනෝනාමි, එම් කොන්කොනාමි, අඩුගොඩරුවෙහි මිනිසා, එම් රෙහානිය, එම් බබ්ලිම්, එම් කිත්තිනාමි, එම් මැටි, කලානසිද්ධන්තේ සිත්සල්ල, එම් බැනියල්, එම් සයිමන්, එම් ඇබ්බේ, වල්ලිව දකුණ, පෝද්දර	0 0 5.4

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.ර.ප.
7	වරුමාච්ඡුරු	ආශ්‍රිත සහ වතුරවල	බඩ්ඩවත් සිල්වා, මාපල්ල, පාල්ල	0 0 5.2
8	ඉරුරපත්වලඹාද්ද	අවුරුදු 25-30කට පොල්ගස් 12ක් සහ කොස්ගස් 3ක්ද, අවුරුදු 5ක් වූ පොල්ගස් 7ක්ද, පුළුන්ගස් 5ක් සහ තොටපරගස් 3ක්ද, අවුරුදු 3-15ක් වූ කපුරු 3ක්ද, අවුරුදු 3ක් වූ අම්බන් 4ක්ද, අවුරුද්දක් වූ දෙල්ගසක් සහ පැයිර් 6ක් සහ මැවියෙන් තනනලද යාමකාලික තොටතැවිල්ලක් ඇති පොල් ඉඩම	කලුපහළුගමගේ සිත්තපුරු, ආඥාලිකානගේ නොත්තොහාමි, ආඥාලිකානගේ මිනෝහාමි, අමුණොවරුනගේ බිසිගෙස්, චිල්ලිව දඹුණ, වෝද්දල	0 1 37

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අණුමේ කල්පනාමි නිවෙත බිම් පොදු ජනයාට දුනහැක්ම සඳහා හසලවන මගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට වෙසින් දැනුවිදමි.

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ පැමිදෙනම් කළින්ම නොහොත් කළින් වෙනුවට ක්‍රියාකරන අතර 1951ක් වූ පෙබරවාරි මස 8 වෙනි දින පෙරවරු 9.30ක් කනිසමට බද්දේදී අදාළ පාරක නිරවාරිතාවයේ කන්තෝරුවේදී ආ ඉදිරිපිට පැමිණ ඒ කොඩි අතුරේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඕනෑවා සහ වෙනම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඒට ඇත්තාවූ කළින්ම අයිතිකම් නොමැතැයි කියාසිටින්නට ඕනෑ බිම් වෙසින් දුනහැක්ම යුතුයි.

මේ 1950ක් වූ දෙසැම්බර් මස 14 වෙනි දින
ගාල්ලේ කවිවෙරේදීය. ම. පී. චලිච්චි,
අණුමේ උප ඒජන්ත මහත.

අණුමේ කවුසුන්කකට ඒ නමි:—හිතියුම් නිවෙත දංගෙදරකොඩි පාර පිණිස වෙමි පහසු සඳහන්වෙන ඉඩම් ලබාදැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 වර්ගපද්ධතේ ඉඩම් ලබාදැනීමේ අණුමේ” පස්වෙනි කාණ්ඩයේ කර නිවෙත පංතාර්තුම්ල ප්‍රකාරයට පලාත් පාලක කාරක සභාවේ නියෝගය පරිදි උතුරු මහලේදී අදාළ රුකි නිවෙ, ඒ ඉඩමකමි:—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.ර.ප.
772	සුනම්පිටිය	රබර්	නොමිමර 248 කැමැල්ලේ කොටසක්, වරබම් පිටර් කැරුණත්ත, හැන්රි විල්ප්‍රති කරුණත්ත, හිතියුම්	0 0 2.19

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අණුමේ කලුපනාමි නිවෙත බිම් පොදු ජනයාට දුනහැක්ම සඳහා හසලවන මගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට වෙසින් දැනුවිදමි.

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ පැමිදෙනම් කළින්ම නොහොත් කළින් වෙනුවට ක්‍රියාකරණ අතර 1951ක් වූ පෙබරවාරි මස 8 වෙනි දින පෙරවරු 10.00ක් කනිසමට හිතියුම් නානාමේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොඩි අත්දැක අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඕනෑවා සහ වෙනම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඒට ඇත්තාවූ කළින්ම අයිතිකම් නොමැතැයි කියාසිටින්නට ඕනෑ බිම් වෙසින් දුනහැක්ම යුතුයි.

මේ 1950ක් වූ දෙසැම්බර් මස 13 වෙනි දින
ගාල්ලේ කවිවෙරේදීය. ම. පී. චලිච්චි,
අණුමේ උප ඒජන්ත මහත.

අණුමේ කවුසුන්කකට ඒ නමි:—නොබයපාන-තංගල්ල මහපාරේ පැහැප්ම 101 කසුම් අපල පාරවලට මහාපල්ලේදී පිණිස වෙමි පහසු සඳහන්වෙන ඉඩම් ලබාදැනීමේ සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 වර්ගපද්ධතේ ඉඩම් ලබාදැනීමේ අණුමේ” පස්වෙනි කාණ්ඩයේ කර නිවෙත පංතාර්තුම්ල ප්‍රකාරයට පලාත් පාලක කාරක සභාවේ නියෝගය පරිදි උතුරු මහලේදී අදාළ රුකි නිවෙ, ඒ ඉඩමකමි:—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.ර.ප.
1	මැද්දේගමන්ගේ නෝමර් 3 ක් කොඩියකගේ පිරිපැයම් නෝමර් 667 දරණ අරලියසහ වත්ත	අවුරුදු 50 ක් වයස් වූ අම්බන් සහ අවුරුදු 10 ක් වයස්වන පුළුන්ගසක් සහ වත්ත	මැද්දේගමන්ගේ පදිංචි දෙනා ඉරිනෝලියා සමරසිංහ ගුණවර්ධන, හිතවලල පදිංචිකරු සිත්තපුරු, ඒ. ගුණසේකර, ගුණගුණසේකර, ඇති ගුණසේකර, ඩී. ඇල්. ගුණසේකර සහ ඩී. ඩී. ගුණසේකරද, ගාල්ලේ වත්මැල්ල පාරේ පදිංචි දෙනා ප්‍රත්තිනා සමරසිංහ ගුණවර්ධන, කලුර, අණුමේ උප ඒජන්ත පදිංචි දෙනා සිසිලියානා සමරසිංහ ගුණවර්ධන	0 0 19.92
2	එම	අවුරුදු 10 ක් වයස් වූ හිතුල් ගසක් නිවෙන්නාවූ වත්ත	එම ..	0 0 9.54
2½	එම	වැමිල්ලේ නොමැත බිම්	එම ..	0 0 9.73
4	එම	අවුරුදු 10 ක් වයස්වන කොස් ගසක්ද, කපුරුකන්ද, හිතුල් ගසක්ද නිවෙන්නාවූ වත්ත	එම ..	0 0 9.67

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අණුමේ කල්පනාමි නිවෙත බිම් පොදු ජනයාට දුනහැක්ම සඳහා හසලවන මගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට වෙසින් දැනුවිදමි.

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ පැමිදෙනම් කළින්ම නොහොත් කළින් වෙනුවට ක්‍රියාකරණ අතර 1951ක් වූ ජනවාරි මස 9 වෙනි දින පෙරවරු 4.00 කනිසමට මාකර කවිවෙරේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොඩි අතුරේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඕනෑවා සහ වෙනම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඒට ඇත්තාවූ කළින්ම අයිතිකම් නොමැතැයි කියාසිටින්නට ඕනෑ බිම් වෙසින් දුනහැක්ම යුතුයි.

මේ 1950ක් වූ දෙසැම්බර් මස 12 වෙනි දින
මාකර කවිවෙරේදීය. ම. පී. ගුණවර්ධන,
අණුමේ උප ඒජන්ත මහත.

අණුමේ කවුසුන්කකට ඒ නමි:—උරුමකොස්ක බිම, බැමිම, ඇල සහ ජලකන්ති තොටතැවිම් පිණිස වෙමි පහසු සඳහන් වෙන ඉඩම් ලබාදැනීමේ සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 වර්ගපද්ධතේ ඉඩම් ලබාදැනීමේ අණුමේ” පස්වෙනි කාණ්ඩයේ කර නිවෙත පංතාර්තුම්ල ප්‍රකාරයට පලාත් පාලක කාරක සභාවේ නියෝගය පරිදි උතුරු මහලේදී අදාළ රුකි නිවෙ, ඒ ඉඩමකමි:—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.ර.ප.
67	වම්බුලල	ආශ්‍රිතට ඇල්ලේ කොටසක් ඉඩංගු	කදිරුකොඩි පදිංචි බිසිලිම. පී. පී. දෙවන් බණ්ඩාර, නාමාලේපිටිය පදිංචි බිසිලිම. පී. පී. සමුන්සාමි	0 0 32.6
68	කටුවකමුලල	එම	කදිරුකොඩි පිහාරේ සබානගු කෙරුන්නාන්සේ සහ කදිරුකොඩි පදිංචි ඇන්. පී. හිත්තිහාමි	0 0 27.8
69	වම්බුලල නොකොඩි	සේනාව ඇල්ලේ කොටසක් ඉඩංගු	කදිරුකොඩි පදිංචි බිසිලිම. පී. පී. දෙවන් බණ්ඩාර, නාමාලේපිටිය පදිංචි බිසිලිම. පී. පී. සමුන්සාමි	0 0 3.1

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
70 කල්පොලුව	..	සුමුරට ඇලක් කොටසක් ගම්බදකොට පදිංචි ඇස්. ඇල්. ඇම්. ඒ. ලකිම.	0 1 30
71 මුත්තෙහිපුදෙහිර	..	අඩංගු	0 1 9.4
72 ගාරකොඩිපංගුම	..	එම ..	0 1 9.4
73 මත්තෙහිපුද	..	එම ..	0 0 28.8
74 කොත්තෙහිපුද	..	අවුරුදු 30ක් පමණ වයස ඇති පොල්ගස් 5ක්ද, අවුරුදු 10ක් පමණ වයස ඇති පුළුන් ගස් 2ක්ද, ඇලක් කොට ගස්ද අඩංගු පොල් ඉඩම	0 0 15.4
75 පහලමුලන	..	සුමුර	0 0 7
76 එම	..	සුමුරට ඇලක් කොටසක් අඩංගුයි.	0 0 38.9
77 පහලමුලනෙවත්ත	..	අවුරුදු 20ක් පමණ වයස ඇති පොල්ගස් 1ක්ද ඇල කොට ගස්ද අඩංගු පොල් ඉඩම	0 0 5.3
84 පල්ලෙවත්තෙරලන	..	සුමුර	0 0 5
85 මහලුපුද	..	සුමුර, සුමුරට ඇලක් කොට ගස් අඩංගුයි	0 0 29.6
86 පල්ලෙවත්තෙරලන	..	එම ..	0 0 24.4
87 බැද්දෙවෙල	..	එම ..	0 1 29.3
87½ බැද්දෙවෙල	..	සුමුර	0 0 1.1
88 කෝත්තෙහිපුද	..	එම ..	0 1 21.6
94 මෙලිකොරුව	..	එම ..	0 1 10.2
			4 1 31.9

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාතාම් නිමිත බිම් පොදුත්තකට දුනහැක්කේ අදාළ ගස්වල මහත් වශයෙන් බිහිවීම නිසාය.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවිඳිනම් ඇත්නම් සෑමදෙනෙකුටම නමුත්ම නොහොත් නමුත් මෙහිවට ක්‍රියාකරණ අය වසි 1951ක් වූ ජනවාරි මස 27 වෙනි දින පෙරවරු 9.00 ක් කානීමට රත්න පාර්ශ්වයේදී වෘ දුර්වල වූ පැමිණ ඒ කොට අත්දැකීම අයිතිවිඳිනම් කිසි කාලයකදී මිනිසුන්ට මිනිසුන්ට අය වසි ඉඩම් මෙහිවට ඉල්ලාගෙන ඉදිරි කාලයේ වට ඇත්නම් නමුත්ම අයිතිකරු කොරතුරුත් කිසිකලෙකින් මිනිසුන්ට අය වසි දුනහැක්කේය.

වසි 1950ක් වූ දෙසැම්බර් මස 14 වෙනි දින කම්බන්කොට කම්බන්කොටදීය. ඒ. ඩී. ඇස්. ඇන්. පුල්ලොත්තම, අනුමැති උප රජයේ මහා මාලිගා.

අනුමැති කටයුත්තකට, ඒ නම:— උරුමකොට ගත් මැමිම, ඇල ගස ජලකන්ඩිකොට නැවීම පිණිස මෙහි පහත සඳහන් වන ඉඩම් උරුමකරුන්ට අදාළ ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් උරුමකරුන්ට අනුමැතිය පවත්වන කොටසක් කාර්මික පාර්ශ්වයේ ප්‍රකාරයට පලයක් පැලක කාරක පනාමේ නියෝගය පරිදි උතුරු කන්ඩමක් මෙන් නිසි අතර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම:—

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
33 බෝගහෙන්න	..	වත්තෙහි කොටසක් (විනාකර් නැත)	0 0 9.1
34 එම	..	එම ..	0 0 21.7
35 ඉහලපුද කොහොත්තල	..	සුමුර, ඉඩම	0 0 0.9
36 බෝගහෙන්න	..	වත්තෙහි කොටසක් (විනාකර් නැත)	0 0 1.4
37 බෝගහකොරුව	..	එම ..	0 0 14
37½ වෙල්ලුතොට	..	සුමුර, ඉඩම	0 0 12
38 කනුකැට්පංගුම	..	සුමුර, ඉඩම	0 0 23.1
39 බෝගහෙන්න, ඉදිපිට වෙ නි ගෙ	..	ගේස් ..	0 1 13
40 බෝගහෙන්න	..	එම ..	0 0 23.3

කො. අංකය	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ.ර.ප.
41	පහලදෙවිය නොහොත් ඉදිරි බවතියෝග	කුඹුරු ඉඩම	.. විද්‍යානීරනාගේ ජිනදාස සහ කුඹුක්කුල්ලේ පදිංචි කුමාරයන්ගේ ජිනා සහ කුමාරයන්ගේ ඇසිලිය	0 0 18.7
42	පහලදෙවිය නොහොත් කෝන් කොටුරා	එම	.. කුඹුක්කුල්ලේ පදිංචි දම්මුල්ලගමගේ දෙව් දුම්භ සහ විදාන පතිරනගේ ජිනදාස	0 0 39.5
43	හැලිමුල්ල	.. කුඹුරු ඉඩම	.. ආනුඤ්ඤාපාදි පදිංචි ඩී. ඇස්. කේ. නානාසකකාරගමඹුරාදුකියා, රබයාල පදිංචි වාර්ලිස් මිලියම් වික්‍රමසිංහ, පොලොන්නරුව පදිංචි ආචාර්ය ජී. ජයවර්ධන, දික්වැල්ලේ පදිංචි ස්වාමි ආනන්ද වන සිත්තානන්ද, මොහොල්ලිවිටානිස්, කෙලිප්පිටි, හොරහොඹ පදිංචි ලීනා පුත්තියා වානිස්, පොලොන්නරුව පදිංචි එසිලිය මැටිපා වානිස්, මැටිපානගේ පදිංචි ජයවිදාන අසෝවනා ආබේසිරිසිංහ කුරුමාන සහ ජයවිදාන කුරුමාන	0 0 0.6
44	පව්වියෝගනකුරු නොහොත් සියම් රහනවිත්ත	පොල් පිත්ත නොවසක් (මහාකර නැත)	.. කුඹුක්කුල්ලේ පදිංචි විදානපතිරනගේ දෙව් දියෝතිස්	.. 0 0 6.6
45	එම	.. අවුරුදු 8 මස ඇති පොල්ගසක්	එම	.. 0 0 14.7
46	සියම් රහනවිත්ත	වත්තෙන් කොටසක් (මහාකර නැත)	.. කුඹුක්කුල්ලේ පදිංචි රබවෙලාආරච්චිගේ දෙව් දියෝතිස් සහ රත්නාසකආරච්චිගේ දෙව් කිසිලියානා සහ හුංගම, පල්ලේගම පදිංචි සිරිසිංහ පතිරනගේ දෙව් හෙක්කිරිස්	0 0 22.7
47	එම	.. මහසක් වසන ඇති පොල්පැටු 3ක්, මහ 2ක් මස ඇති කොළොල් පවුරු 8ක් සහ අවුරුදු 12ක් මස ඇති කුරුමාන	එම	.. 0 0 25
48	සියම් රහනවිත්ත	අවුරුදු 15ක් මස ඇති පොල්ගසක්	.. කුඹුක්කුල්ලේ පදිංචි රමේෂ්වරආරච්චිගේ හිත්ආපසු සහ රමේෂ්වර ආරච්චිගේ දෙව් සුමානිස්, රබවකුල්ලේ පදිංචි රමේෂ්වර ආරච්චිගේ කොර්ලිස්, කුඹුක්කුල්ලේ පදිංචි දම්මුල්ලගමගේ හකුරුස්, දම්මුල්ලගමගේ දෙව් දුම්භ, මුනසිත්ආරච්චිගේ මල්කම් සහ දම්මුල්ලගමගේ ඩී.සී.බී. සහ බෙලිආත්ත, පල්ලේගම පදිංචි රමේෂ්වරආරච්චිගේ දියෝතිස්	0 0 3.1
49	සියම් රහනවිත්ත	අවුරුදු 15ක් මස ඇති පොල් ගසක්	.. කුඹුක්කුල්ලේ පදිංචි රමේෂ්වර ආරච්චිගේ හිත්ආපසු සහ රමේෂ්වර ආරච්චිගේ දෙව් සුමානිස් සහ රබවකුල්ලේ පදිංචි රමේෂ්වර ආරච්චිගේ කොර්ලිස්, කුඹුක්කුල්ලේ පදිංචි දම්මුල්ලගමගේ හකුරුස්, දම්මුල්ලගමගේ දෙව් දුම්භ, මුනසිත්ආරච්චිගේ මල්කම් සහ දම්මුල්ලගමගේ ඩී.සී.බී. සහ බෙලිආත්ත, පල්ලේගම පදිංචි රමේෂ්වර ආරච්චිගේ දියෝතිස්	0 0 12.7
50	කොන්තලියද්ද	.. කුඹුරු ඉඩම	.. කුඹුක්කුල්ලේ පදිංචි මරකානොබගමගේ දෙව් ආන්දිරිස්, මෙදනොබ පදිංචි මරකානොබගමගේ දෙව් පෙදිරිස්, මල්ලොව පදිංචි මරකානොබගමගේ දෙව් හෙක්කිරිස්, කුන්තකුඹුරු පදිංචි මොහොල්ලි මරකානොබගමගේ දෙව් දියෝතිස් සහ කුඹුක්කුල්ලේ පදිංචි රමේෂ්වර ආරච්චිගේ දෙව් සුමානිස්	0 0 0.9
51	සුරියගමවිත්ත	.. අවුරුදු 20-30 මස ඇති පොල්ගස 2ක්	.. කුඹුක්කුල්ලේ පදිංචි මරකානොබගමගේ දෙව් ආන්දිරිස්, මෙදනොබ පදිංචි මරකානොබගමගේ දෙව් පෙදිරිස්, කුන්තකුඹුරු පදිංචි මොහොල්ලි මරකානොබගමගේ දෙව් දියෝතිස්, කුඹුක්කුල්ලේ පදිංචි රමේෂ්වර ආරච්චිගේ සුමානිස් සහ මරකානොබ, පල්ලේගම පදිංචි හෙලිවිටානා ආනන්දාමි	0 0 11.6
52	සුරියගමවිත්ත	.. අවුරුදු 30 මස ඇති ඉඩමක් 2ක්	.. කුඹුක්කුල්ලේ පදිංචි මුනසිත්ආරච්චිගේ බෝනා කොර්ලිනා සහ මරකානොබ පල්ලේගම මහා මරකානොබගමගේ සිරිනානන්ද කීර්ති	0 0 13.2
53	කොන්තලියකොටුම්බ	අවුරුදු 30-40 මස ඇති පොල්ගසක්	.. කුඹුක්කුල්ලේ පදිංචි දෙව් ආන්දිරිස් සුමානිස් රජපක්ස, පල්ලේගම කුල්ලේ පදිංචි බෝනා හිමාන රජපක්ස, හිත්ආපසු පදිංචි දෙව් හිමස් රත්නාසක ආබේසිරිසිංහගේ දෙව් කුමාරිස්, පදිංචි මුලිසි විජයසිංහ ආපසුකම්, දික්වැල්ල, රදම්පොල, රාජකුම්බ පදිංචි දෙව් පුත්තියා රත්පොල මහානන්ද	0 0 17.8
54	කපුගේවත්ත	.. වත්තෙන් කොටසක් (මහාකර නැත)	.. කුඹුක්කුල්ලේ පදිංචි රුවන්පතිරනගේ මාවන්ආපසු සහ රුවන් පතිරනගේ වාර්ලිස්	0 0 10
55	දෙද්දුම්බරගෙදර	අවුරුදු 30 මස ඇති පොල්ගස 2ක්	.. කුඹුක්කුල්ලේ පදිංචි දෙව් කීර්තෝරිස් මරකානොබ සහ සිංහලුම්බ ගමගේ හිත්තියාමි	0 0 13.7
56	සුරියගමවිත්ත	.. අවුරුදු 20-40 මස ඇති පොල්ගස 3ක්	.. කුඹුක්කුල්ලේ රුවන්පතිරනගේ මාවන් ආපසු සහ රුවන්පතිරනගේ වාර්ලිස්	0 0 17
57	සුරියගමවිත්ත	.. අවුරුදු 8 මස ඇති පොල්ගසක්	.. කුඹුක්කුල්ලේ පදිංචි දෙව් ආන්දිරිස් සුමානිස් රජපක්ස, පල්ලේගම කුල්ලේ පදිංචි දෙව් හිමාන රජපක්ස, හිත්ආපසු පදිංචි දෙව් හිමස් රත්නාසක, ආබේසිරිසිංහගේ දෙව් කුමාරිස්, පදිංචි මුලිසි විජයසිංහ ආපසුකම්	0 0 15.8
58	මිහගමවිත්ත	.. අවුරුදු 15 මස ඇති පොල්ගස 15ක්, අවුරුදු 20 මස ඇති පොල්ගසක්	.. කුඹුක්කුල්ලේ පදිංචි ගොබේල්ලම්බනආරච්චිගේ දෙව් හෙක්කිරිස් පරහෙර පල්ලේගම හිත්තියාමි සහ සමරසිංහගේ බේසිනාමි	0 0 25.1
59	මිහගමුල්ලේගමවිත්ත	අවුරුදු 1 1/2 මස ඇති පොල් ගසක්, මහ 6ක් මස ඇති පොල්පැටු, අවුරුදු 2 මස ඇති කුරුමාන ගසක් අවුරුදු 2ක් මස ඇති කුල්ල ගසක්	.. හිමස්, මහා ම පදිංචි මුනසිත්ආපසු කන්තානංගේ හවුන්ආපසු සහ මුනසිත්ආපසු කන්තානංගේ සුමානිස්	0 0 20.1

නො. (No.)	ඉඩමේ නම (Name of Land)	විස්තර (Description)	අයිතිකම්කීයන් නා (Beneficiaries)	ප්‍රමාණය, අ.ර.ප. (Area, A.R.P.)
60	ශ්‍රී ක්‍රිස්තුඋද්‍රවන වත්ත	වත්තකොන් කොටසක් (මාකර නැත)	දම්මුල්ල පදිංචි විජේමණිආරච්චිගේ සිලුන්දුසාමි	0 0 0.5
61	මහලොවුම් කොටුව	අවුරුදු 10 වසර ඇති ජූල්ගහක් අවුරුදු 10 වසර ඇති මුරුංග හස් 2ක්	නිස්ස, මානස පදිංචි බුක්කරුකොන් කන්කානංගේ හමුත්තප්ප, ආචුක්කුල්ල පදිංචි මරකොට්ඨමගේ දෙව් අන්දර්ස්, මෙදොනොඩ පදිංචි මරකොට්ඨමගේ පෙදිරිස්, පිලුලමෙල පදිංචි මරකොට්ඨමගේ හෙත්දිරිස්, සහ ආචුක්කුල්ල පදිංචි මිනුකන ආරච්චිගේ සුමාරිස්	0 0 29.8

එහිදී මහලොවුම් අයිතිකරුන්ට අනුමැති කරනා ව තිබෙන බව පෙනෙන්නට දැනගැනීම සඳහා හතරවැනි වසරකින් මහලොවුම් කඩකට මෙහි දැනුම් දෙමි.

ඉහත සඳහන් ඉඩම් මට්ටම අයිතිවාසිකම් ඇත්තා වූ අතරද නමුත් මහලොවුම් කොටසක් නමුත් වෙනම ව්‍යාපාරයක් අය මිසි 1951ක් වූ පෙබරවාරි මස 2 වැනි දින පෙරවරු 9.30 ට කනිෂ්ඨ මරකොට්ඨමගේ කාන්තාවකු වූ මා දිවිපට්ට පෑමින් ඒ කොටස අන්දමේ අයිතිවාසිකම් දැනට කනිෂ්ඨ මරකොට්ඨමගේ මහලොවුම් මට්ටමට මුදල් ගණනක් රචි ඇත්තා වූ නමුත් අයිතිකරු කොරතුරුක් කියා සිටින්නට මහලොවුම් මට්ටම මෙහි දැනගනු ලැබුණි.

වස 1950ක් වූ නොවැම්බර් මස 14 වැනි දින සම්බන්ධතාව කවීමේ දින. ඒ. සී. ඇස්. ඇන්. පුල්ලොනාගල, අනුමැතියු උප ඒජන්ත මිමස.

අනුමැති කළුකොටුව, ඒ නම:—රුරුබොක්ක බස බ, මිල, ඇල සහ ජලකක්කි ගොඩනැංවීම පිණිස මෙහි පහත සඳහන් වන ඉඩම් උඩාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩාගැනීමේ ආඥාපත්‍රය” පස්වෙනි කොටසේ කණ්ඩායම් සංගණන ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි උතුරු මහලොවුම් කොටසට මිසි අරුණි නිමි, ඒ ඉඩමේ නම:—

නො. (No.)	ඉඩමේ නම (Name of Land)	විස්තර (Description)	අයිතිකම්කීයන් නා (Beneficiaries)	ප්‍රමාණය, අ.ර.ප. (Area, A.R.P.)
අතිරේක නො. 2 සිට සිවසම නො. 248. ගම—හීන්ඩුන්ත				
73	ඉලවත්ත කොටස	අවුරුදු 15-20 වසර ඇති පොල් ගස් 13ක්, අවුරුදු 15ක් වසර ඇති කජුරු 12ක් වසර ඇති දෙතිසකක්, අවුරුදු 5ක් වසර ඇති මුරුංග ගහක්	මමාච්චිගේ සිසෝසා, හීන්ඩුන්ත	0 1 2.8
74	අඹගහවත්ත	අවුරුදු 20ක් වසර ඇති පොල් ගහක්, අවුරුදු 4ක් වසර ඇති මුරුංග ගහක්	මමාච්චිගේ බඩතොම්, හීන්ඩුන්ත	0 0 4.8
75	සුරියගහවත්ත	අවුරුදු 4ක් වසර ඇති කොළ පලතුරු 3ක්	දම්මුල්ල මගේ අන්දර්ස්, හීන්ඩුන්ත	0 0 11.7
76	අම්බලවත්ත	වත්තකොන් කොටසක් (මාකර නැත)	දෙව් අන්දරුස් රත්නායක, දෙව් විසේ රත්නායක, පුන්සිස් රත්නායක සහ දෙව් මාර්ලිස් රත්නායක, බක්කෝම් හීන්ඩුන්ත	0 0 6.1
77	ලෝලගහවත්ත	එම	දෙව් අන්දරුස් රත්නායක සහ මමාච්චිගේ සිසෝසා, හීන්ඩුන්ත	0 0 16.9
79	බල්ලගහකොටුව	එම	දෙනා මොවු ද අනෙක් සිතා ආලංග, ගැටමාස්ත, දෙනා සිසිලියානා අබේසිරිවර්දන ආලංග, නාමවුන්ත, අම්බලවත්ත, දෙනා මොවු මාරුම්, ලීනා පුන්සිසා මහලොවුම්, මොහොට්ටි මානිස්ව, හොරේගොඩ, නෙලිස්සි මිල, ස්ටැන්ලි ආනර් මානිස්ව, දික්මැල්ල, එසිලිස් මැල්ලි මානිස්ව, පොලොම් මාරුම්	0 0 34.2
80	එම	එම	එම	0 1 8.3
81	එම	එම	එම	0 0 18.9
83	බෙලිගස් කොටුව	වත්තකොන් කොටසක් (මාකර නැත)	එල්ලිගා මුනසිංහ, රලුම්, මරකොට්ඨ, ලීනා පුන්සිසා මහලොවුම් මහලොවුම් මානිස්ව, හොරේගොඩ, නෙලිස්සි මිල, අම්බලවත්ත දෙනා නායක, පොලොම් මාරුම්, ස්ටැන්ලි ආනර් මානිස්ව, දික්මැල්ල, එසිලිස් මැල්ලි මානිස්ව, පොලොම් මාරුම්	0 0 37.4
84	පහල ගෙදර වත්ත	අවුරුදු 40ක් වසර ඇති පොල් ගස් 2ක්, අවුරුදු 15ක් වසර ඇති මුරුංග ගහක්	මාර්ලිස් මිලිමෙත්ත සිසෝසා, හීන්ඩුන්ත, දෙනා මොවු ද අනෙක් සිතා ආලංග, නාමවුන්ත, අම්බලවත්ත, දෙනා මොවු මාරුම්	0 0 12.8
85	පහල මල් ගෙදර වත්ත	අවුරුදු 20ක් වසර ඇති පොල් ගහක්	දෙව් විසේ රත්නායක, දෙව් අන්දරුස් රත්නායක, පුන්සිස් රත්නායක සහ දෙව් මාර්ලිස් රත්නායක බක්කෝම් හීන්ඩුන්ත සහ දෙනා කොර ලීනා විජේසිංහ, මොරට්ටා	0 0 2.2
86	අලුත් ගෙදර වත්ත	වත්තකොන් කොටසක් (මාකර නැත)	කොට්ටම ආරච්චිගේ බඩතොම් සහ නන්දසිංහ ආරච්චිගේ කලිගුණාමි, හීන්ඩුන්ත, දෙව් ඡනිස් අබේගුනවර්දන මිදනගමගේ, විහාරත්දෙනිය, අබේගුනවර්දන මිදනගමගේ හිමාරාමි, විහාරත්දෙනිය, අබේගුනවර්දන මිදනගමගේ හීන්සාමි, විහාරත්දෙනිය, දෙව් දුම්ප් විජේසිංහ, ගැට මාස්ත, මුම්පි විජේසිංහ, ගැට මාස්ත, දෙව් අන්දර්ස් විජේසිංහ, ගැට මාස්ත, මොවු මාරුම්, දෙනා සිසිලියානා විජේසිංහ, ගැට මාස්ත	0 0 5.8
87	මහලොවුම්	අවුරුදු 40ක් වසර ඇති පොල් ගහක්, අවුරුදු 12ක් වසර ඇති මුරුංග ගහක්	පුන්සිස් රත්නායක සහ දෙව් මාර්ලිස් රත්නායක, හීන්ඩුන්ත, අබේසිරිවර්දන මිදනගම ආරච්චි දිනකොම, රත්මාලාව, දෙව් දියෝනිස් අබේසිංහ සිරිමහීන, මැදොල, දෙව් සාමෙල් ආබේසිංහ සිරිමහීන සහ දෙව් අනුගේ අබේසිංහ සිරිමහීන, හීන්ඩුන්ත සහ නම්බුකොරගමගේ දෙව් පෙදිරිස්, පල්ලන්තර	0 0 24.2

කො. අංකය	ඉඩම් නම	මිණිපත	අයිතිකරුගේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
88	පැරණිකොරවුම්	වත්තෙන් කොටසක් (මහා කර නැත)	දෙව් අයුගස් රත්නායක, දෙව් දිගස් රත්නායක, පුත්තිය රත්නායක, දෙව් වාර්ලිස් රත්නායක සහ මහනාමිනම් ගිගෙහගමගේ බඩ්ඩි, බත්තෝම් හිත්ඹුන්න	0 0 9.8
89	පොල් කොරවුම්	අවුරුදු 30-40ක් වයස ඇති පොල්ගස 4ක්, අවුරුදු 30-40ක් වයස ඇති අම්බන් 2ක්, අවුරුදු 30ක් වයස ඇති කොස්ගසක්, අවුරුදු 10-15ක් වයස ඇති දෙබිංගසක්	දෙව් අයුගස් රත්නායක, දෙව් වාර්ලිස් රත්නායක සහ පුත්තිය රත්නායක බත්තෝම් හිත්ඹුන්න, දෙව් නිකුරුස් විරසේකර, මිද්දෙහිග සහ දේශන කරෙලිගා මිංජිංග, මොදරමාන	0 0 20.3
90	කෝශමිත්ත	අවුරුදු 30-40ක් වයස ඇති පොල්ගස 10ක්,	නම්බුකාරකමගේ දෙව් පෙදිරිස්, පල්ලන්කර සහ අමරසිරි ගුණවිතීන ලියන ආචාර්ය දිනසකාමි රත්මනෝම	0 0 22.9
91	කටුගල කොර වුම් නොහොත් මිලගාමි කොරවුම්	අවුරුදු 10-12 වයස ඇති පොල් ගස 4ක්, අවුරුදු 30ක් වයස ඇති පොල්ගස 3ක්, අවුරුදු 10ක් වයස ඇති දෙබිංගස 2ක්	නම්බුකාර කමගේ දෙව් සේදිරිස්, පල්ලන්කර	0 0 18.4
92	කරන්දගලකොර වුම් නොහොත් පුත්තිය මිලගාමි	අවුරුදු 20-25ක් වයස ඇති පොල්ගසක්	දර්මදාස ද සිල්වා සේවා කෝපර, උඩගාල	0 0 32.1
93	කරන්දගලකොර වුම් නොහොත් පුත්තිය මිලගාමි	පොල්වත්තෙන් කොටසක් (මහාකර නැත)	දර්මදාස ද සිල්වා සේවා කෝපර, උඩගාල	0 0 1.4
93 1/2	එම්	එම	එම	0 0 2.7
94	මිලගුඹුර	කුඹුරු ඉඩම	දෙව් අදිරිගස් මහිගසේකර මොහොමඩ්, අයුරුස්ස	0 0 0.3
95	පරේමිත්ත	අවුරුදු 20-30ක් වයස ඇති පොල්ගස 6ක්, අවුරුදු 20-30ක් වයස ඇති අම්බන්, අවුරුදු 12ක් වයස ඇති මුරුංගාසකක්	මුරුපපෙරුමආරම්භේ සොලමන් අප්පු, හිත්ඹුන්න, අමරසේන දිසානායක, පොලොම්මාරුම්, ස්වෛරී ආනර් මානිස්ව, දික්මැල්ල, ලීගා පුත්තියා මහිගමිත්තාමිනි, මොහොමඩ්, කොරොගාමි, කනලිප්පිල සහ එහිලිස් මැවිල්ලා මානිස්ව, පොලොම්මාරුම්	0 0 16.2
96	කොහොමිගලකොරවුම්	අවුරුදු 20ක් වයස ඇති පොල් ගසක්, අවුරුදු 30ක් වයස ඇති අම්බන්, අවුරුදු 15ක් වයස ඇති කොස්ගස 4ක්, අවුරුදු 1-5ක් වයස ඇති දෙබිංගස 2ක්, අවුරුදු 15ක් වයස ඇති කොහොමිගසක්, අවුරුදු 75ක් වයස ඇති පැතිරි පඳුරු 75ක්	නාරාද්ද මිදුනපතිරනගේ සිද්දිඅප්පු, නාරාද්ද මිදුනපතිරනගේ හිත්අප්පු සහ නාරාද්ද මිදුන පතිරනගේ ජේමිස් බත්තෝම් හිත්ඹුන්න	0 0 21.7
97	දම්බිගලකොරවුම් නොහොත් කොටගල මිත්ත	වත්තෙන් කොටසක් (මහා කර නැත)	දෙව් දිගෝතිස් අබ්බිගස-හ සිරිවිතීන, මෙදගාල, දෙව් සාමෙල් අබ්බිගස-හ සිරිවිතීන සහ දෙව් අයුගස් අබ්බිගස-හ සිරිවිතීන හිත්ඹුන්න සහ නම්බුකාරකමගේ දෙව් හෙත්දිරිස්, පල්ලන්කර	0 0 0.3
98	පිඹුල්කොටස වෙද නිග අත්මග	අවුරුදු 5ක් වයස ඇති මුරුංගා ගස 3ක්, අවුරුදු 10ක් වයස ඇති පල්ලන්කක්	පුත්තිය රත්නායක සහ දෙව් වාර්ලිස් රත්නායක, හිත්ඹුන්න	0 0 39.6
99	මිලගුඹුර	කුඹුරු ඉඩම	දෙව් අදිරිගස් මහිගසේකර මොහොමඩ්, අයුරුස්ස	0 0 26.1
100	දිවුල්ගලකොරවුම්	අවුරුදු 30ක් වයස ඇති කල් ගසක්, අවුරුදු 35ක් වයස ඇති පොල්ගසක්, අවුරුදු 4ක් වයස ඇති පොල්පැරගසක්	බෝනා සිඹිලියාගාමිපේනායක නන්දසිංහ, රුබසින් මිදුනගමගේ දෙව් වාර්ලිස්, නිකුරුස්, සිරිසේන, බෙලිස් සහ බෝනා පුත්තියා (හගෝදරි සහ හගෝදරගේ) බත්තෝම් හිත්ඹුන්න, අමරසේන දිසානායක, පොලොම්මාරුම්, ස්වෛරී ආනර් මානිස්ව, දික්මැල්ල, ලීගා පුත්තියා මහිගමිත්තාමිනි මොහොමඩ් මානිස්ව, කොරොගාමි, කනලිප්පිල සහ එහිලිස් මැවිල්ලා මානිස්ව, පොලොම්මාරුම්	0 1 2.8
101	සුරියගලකොරවුම් නොහොත් පුල්ගල කොරවුම්	වත්තෙන් කොටසක් (මහා කර නැත)	දෙව් සහලු පිහරන්න සම්මර ප්‍රධාන මහාචාර්ය, කහලු පත්තල	0 0 36
102	පුත්තිය වෙද නිග	කුඹුරු ඉඩම	නම්බුකාරකමගේ දෙව් පෙදිරිස්, පල්ලන්කර, අබ්බිගස-හ සිරිවිතීන දෙව් දිගෝතිස්, මෙදගාල, අබ්බිගස-හ සිරිවිතීන දෙව් අත්දුගස්, හිත්ඹුන්න	0 1 3.8
103	බෝගමිත්ත නොහොත් ගුරුමිලෙවිග	අවුරුදු 5-12 වයස ඇති පොල් ගස 13ක්, අවුරුදු 5ක් වයස ඇති පුල්ගසක්, අවුරුදු 5ක් වයස ඇති මුරුංගාසකක්	බම්බුග ද සිල්වා සේවා කෝපර, උඩගාල	0 1 10.7
104	අම්බන්ගමිත්ත	අවුරුදු 40ක් වයස ඇති පොල් ගස 11ක්, අවුරුදු 40ක් වයස ඇති අම්බන්	අබ්බිගස-හ සිරිවිතීන දෙව් දිගෝතිස්, මෙදගාල	0 0 36.1
105	වත්තිය මිලගාමිගේ මිත්ත	අවුරුදු 20-25ක් වයස ඇති පොල්ගස 5ක්, අවුරුදු 10ක් වයස ඇති පොල්ගසක්, අවුරුදු 25ක් වයස ඇති අම්බන්	අබ්බිගස සිරිවිතීන, දෙව් දිගෝතිස්, මෙදගාල, අබ්බිගස සිරිවිතීන දෙව් සාමෙල් සහ අබ්බිගස සිරිවිතීන, දෙව් අත්දුගස්, හිත්ඹුන්න සහ නම්බුකාරකමගේ දෙව් පෙදිරිස්, පල්ලන්කර	0 0 20.8

නො. (No.)	ඉඩමේ නම (Name of Land)	විස්තර (Description)	අයිතිකම්කරුන්ගේ නාම (Name of Proprietor)	ප්‍රමාණය, ව. ප. ප. (Area, in a.c.)
35½	ඇල	ඇල	—	0 0 23
36	පොළොව	ඇල	දෙමට්ටි හි. ඇම්. රංගේකීර්ණ (පොසු)	1 0 32
37	එම	එම	කපුබොඩ හි. ඇම්. පුවස්සුනාම සහ හි. ඇම්. හිටිනාම	1 0 19
38	මැව්පිටියේ ඇල	ඇල	කපුබොඩ ඇම්. මුතුමැණිකා, ඇම්. රංගේකීර්ණ සහ ඇම්. පුවස්සුනාම	0 3 19
39	මායාකඩවරයේ	මාස 6 ක් අවුරුදු 6 ක් පොළොවක්	කපුබොඩ හි. ඇම්. සිංහිඳිකා සහ හි. ඇම්. කීර්තිකා	1 3 1
40	මැව්පිටියේ ඇල	ඇල	දෙමට්ටි හි. ඇම්. රංගේකීර්ණ (පොසු)	0 3 13
41	එම	එම	දෙමට්ටි යු. උක්කුආමා, හි. ඇම්. කමරාවතී, හි. ඇම්. නන්දපති සහ හි. ඇම්. කුමාරිනාම	1 2 19
42	මහලු	එම	කපුබොඩ හි. ඇම්. පුවස්සුනාම හි. ඇම්. සිංහිඳිකා, හි. ඇම්. සිලිපුනාම, හි. ඇම්. සිංහිඳිකා සහ ඇම්. මුතුමැණිකා සහ දෙමට්ටි හි. ඇම්. පුවස්සුනාම සහ ඇම්. රංගේකීර්ණ (පොසු)	2 0 31
43	ගල ඇල	එම	දෙමට්ටි හි. ඇම්. කුමාරිනාම, හි. ඇම්. නන්දපති, හි. ඇම්. කමරාවතී, යු. උක්කුආමා, එම්. ඇම්. පුවස්සුනාම සහ එම්. ඇම්. පෙරේරා	4 3 29
44	ඇල	ඇල	—	0 0 16
45	මායාකඩවරයේ	ගල	ඒ මාරනේ, ඒ. ජේ. බිබිලිමි. මාරනේ සහ මිජේනාසක මහත්මයා	0 1 39
46	එම	සේන	එම	4 3 36
47	එම	එම	එම	10 3 8
48	කල්ගහලුවන්	අවුරුදු 5 ක් 10 දක්වා පොළොවක්	සෝමරුවපොල සෙදර ඒ. ඇම්. ඩේවි	1 0 9
49	කල්ගහලුවන්	සේන	කොටුකොඩි යු. ඇම්. ඒ. ජේ. පෙරේරා	1 2 18
50	කල්ගහලුවන්	අවුරුදු 5 ක් 10 දක්වා පොළොවක්	සේනාසෙදර ඒ. ඇම්. කීර්තිකා සහ ඒ. ඇම්. මුතුමැණිකා	1 0 38
51	මායාකඩවරයේ	අවුරුදු 15 ක් පොළොවක්	සේනාසෙදර ඒ. ඇම්. සිංහිඳිකා සහ ඒ. ඇම්. උතුනාම	0 1 15
52	එම	දිවයින මැද පොළ අතු සෙවිලිකළ පොළොවක් සේනාසෙදර අවුරුදු 30 ක් පමණ පොළොවක්	ඒ. මාරනේ, ඒ. ජේ. මාරනේ, මිජේනාසක මහත්මයා	3 2 32
53	මුලුකලුවන්	අවුරුදු 30 ක් මැව්පිටිය පොළොවක්	සේනාසෙදර හි. ඇම්. රංගේකීර්ණ සහ හි. ඇම්. උක්කුආමා	0 2 0
54	එම	අවුරුදු 20 ක් පොළොවක් 8 ක්ද, අවුරුදු 15-25 ක් කපුකළ 8 ක් සේනාසෙදර	සේනාසෙදර හි. ඇම්. රංගේකීර්ණ සහ හි. ඇම්. උක්කුආමා	0 2 9
55	මුලුකලුවන්	සේන	සේනාසෙදර හි. ඇම්. රංගේකීර්ණ, හි. ඇම්. මුතුමැණිකා සහ හි. ඇම්. උක්කුආමා	2 0 7
56	මායාකඩවරයේ	එම	ඒ මාරනේ, ඒ. ජේ. බිබිලිමි. මාරනේ සහ මිජේනාසක මහත්මයා	25 1 5
57	එම	එම	කෙට්ටිපොල රත්මලකද පිහාරයේ එම්. ශ්‍රී සිලිමාන සුනාසේනාසක මහත්මයා	1 2 34
58	එම	මාස 6 ක් පොළොවක්	දෙමට්ටි ඒ. මාරනේ, ඒ. ජේ. බිබිලිමි. මාරනේ, මිජේනාසක මහත්මයා, මැව්පිටිය හි. ඇම්. පුවස්සුනාම	4 0 20
59	එම	ගල	ඒ. මාරනේ, ඒ. ජේ. බිබිලිමි. මාරනේ, මිජේනාසක මහත්මයා	3 2 13
60	එම	සේන	එම	79 0 15
61	මැව්පිටියේ ඇල	ඇල	දෙමට්ටි එම්. ඇම්. කවතිනාම, හි. ඇම්. නන්දපති, හි. ඇම්. කමරාවතී, හි. ඇම්. කුමාරිනාම සහ යු. උක්කුආමා	2 1 31
62	පොළොව	එම	කෙට්ටිපොල රත්මලකද පන්සල (අඩිකෙරු) එම්. ශ්‍රී සිලිමාන සුනාසේනාසක මහත්මයා	1 0 13
63	මායාකඩවරයේ	මාස 2 ක් අවුරුදු 3 ක් පමණ පොළොවක්	දෙමට්ටි ඒ. මාරනේ, ඒ. ජේ. බිබිලිමි. මාරනේ සහ මිජේනාසක මහත්මයා, මැව්පිටිය හි. ඇම්. සිංහිඳිකා	2 2 13
64	එම	නාවකාලික සේනාසෙදර යුගයේ මාස 2 ක් අවුරුදු 4 ක් පොළොවක්	ඒ මාරනේ, ඒ. ජේ. බිබිලිමි. මාරනේ සහ මිජේනාසක මහත්මයා, මැව්පිටිය හි. ඇම්. කීර්තිකා	2 2 25
65	මායාකඩවරයේ	මාස 2 ක් පොළොවක්	ඒ. මාරනේ, ඒ. ජේ. බිබිලිමි. මාරනේ, මිජේනාසක මහත්මයා, මැව්පිටිය හි. ඇම්. කුමාරිනාම සහ ඇම්. උක්කුආමා	1 1 4
66	එම	මාස 6 ක් පොළොවක්	ඒ. මාරනේ, ඒ. ජේ. බිබිලිමි. මාරනේ, මිජේනාසක මහත්මයා, මැව්පිටිය හි. ඇම්. කවතිනාම	0 1 15
67	ඇල	ඇල	—	0 0 10
68	මායාකඩවරයේ	පොළොව අතු මුළුමනක් මාස 6 ක් පොළොවක්	ඒ. මාරනේ, ඒ. ජේ. බිබිලිමි. මාරනේ, මිජේනාසක මහත්මයා, මැව්පිටිය හි. ඇම්. කවතිනාම, දෙමට්ටි හි. ඇම්. පුවස්සුනාම	2 0 1
69	මායාකඩවරයේ	සේන	ඒ. මාරනේ, ඒ. ජේ. බිබිලිමි. මාරනේ සහ මිජේනාසක මහත්මයා	14 2 24
70	එම	පොළොව අතු මුළුමනක් මාස 2 ක් පමණ පොළොවක්	ඒ. මාරනේ, ඒ. ජේ. බිබිලිමි. මාරනේ සහ මිජේනාසක මහත්මයා, මැව්පිටිය හි. ඇම්. කවතිනාම සහ ඒ. ජේ. මාරනේ	1 1 21
71	එම	මාස 2 ක් අවුරුදු 4 ක් පොළොවක්	ඒ. මාරනේ, ඒ. ජේ. බිබිලිමි. මාරනේ සහ මිජේනාසක මහත්මයා, මායාකඩවරයේ හි. ඇම්. කවතිනාම සහ යු. මිජේනාසක මහත්මයා, දෙමට්ටි	4 3 37

L. D. B. 49/50

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමකි

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් විස්වර්ෂ ප්‍රජාපති ආණ්ඩුකර වන මේ, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්පේ:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආණ්ඩුවෙන් අවසානයටත් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරණ ඉඩම් මෙහි සඳහන් වන්නේ මන්දිලියාගැනීමේ සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති යැයි කෙනෙක්—
 - (අ) මේ 1951 ක්‍රි.පූ. ජනවාරි මස 30 වෙනි දින ප්‍රතිභා 10 වන මහනුවර කවිච්චිගම පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය.
 - (ආ) කම්ප එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් 1951 ක්‍රි.පූ. ජනවාරි මස 20 වෙනි දින ගෝඨම පුරම ගෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් මිලට ගන්නා විට, මන්දිලියා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන මන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මේ 1950 ක්‍රි.පූ. දෙසැම්බර් මස 14 වෙනි දින මහනුවර කවිච්චිගමේදී. ඩී. ජේ. එම්. ගුණසේකර,
මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.
උපලේඛනය

	මූලික පලයෙන් හො. A 1,591. ගම්—පුස්සැල්ලාම	ප්‍රමාණය, අ. රු. ප.
නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ
1 මැදකන්දියේත .. අවුරුදු 40 ක් වූ පත් සහ කුඹුර .. ඩී. ඇම්. භීර්ම කොටු පුස්සැල්ලාම ..		3 1 19

L. D. B. 49/50

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමකි

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් විස්වර්ෂ ප්‍රජාපති ආණ්ඩුකර වන මේ, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්පේ:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආණ්ඩුවෙන් අවසානයටත් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරණ ඉඩම් මෙහි සඳහන් වන්නේ මන්දිලියාගැනීමේ සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති යැයි කෙනෙක්—
 - (අ) මේ 1951 ක්‍රි.පූ. ජනවාරි මස 27 වෙනි දින ප්‍රතිභා 11 වන මහනුවර කවිච්චිගම පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය.
 - (ආ) කම්ප එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් මේ 1951 ක්‍රි.පූ. ජනවාරි මස 20 වෙනි දින ගෝඨම පුරම ගෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් මිලට ගන්නා විට, මන්දිලියා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන මන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මේ 1950 ක්‍රි.පූ. දෙසැම්බර් මස 14 වෙනි දින මහනුවර කවිච්චිගමේදී. ඩී. ජේ. එම්. ගුණසේකර,
මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.
උපලේඛනය

	මූලික පලයෙන් හො. A 1,647. ගම්—ඇතුල්ගම	ප්‍රමාණය, අ. රු. ප.
නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ
1 මැදපතන .. අවුරුදු 30 ක පත්	සේනවිලිගම ප්‍රමාණය, ඇතුල්ගම, 1 3 37
2 එම ..	හල සහ උරුම පිළි කළ හලයන් බැඳුණු උඩමක්	එම .. 0 1 23
3 එම ..	අවුරුදු 30 ක පත්, ගම්මිරිස්, කිතුල්, කොස්, පුනුම් දල්ල, දෙබඩ සහ සපුගස්ද කොස්සේද තිබේ	එම .. 7 2 5
4 එම ..	අවුරුදු 30 ක පත්, ගම්මිරිස්, කිතුල්, කොස්, එනුම් දල්ල, දෙබඩ සපුගස් සහ කොස්සේද, හල්, උරුම පිළි කළ හලයන් බැඳුණු මැහිකිලියක්ද, උරුම පිළි කළ හලයන් බැඳුණු උඩමක කොටසක්ද තිබේ	එම .. 7 2 19

L. A. 3256

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැනුම් දීමකි

පුස්සැල්ලාම සහ හලාවත දෙදිසාමේ උප දිසාපති තැන්පත් ආරුද්‍රපරිසරයේ මේ, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් දැනුම් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආණ්ඩුවෙන් අවසානයටත් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරණ ඉඩම් මෙහි සඳහන් වන්නේ මන්දිලියාගැනීමේ සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති යැයි කෙනෙක්—
 - (අ) මේ 1951 ක්‍රි.පූ. පෙබරවාරි මස 9 වෙනි දින ප්‍ර. හා. 10 වන හලාවත ආහාර පාරක කන්තෝරුමදී මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය.
 - (ආ) කම්ප එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් මේ 1951 ක්‍රි.පූ. පෙබරවාරි මස 2 වෙනි දින ගෝඨම පුරම ගෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් මිලට ගන්නා විට, මන්දිලියා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන මන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මේ 1950 ක්‍රි.පූ. දෙසැම්බර් මස 15 වෙනි දින පුස්සැල්ලාම කවිච්චිගමේදී. ඒ. ආරුද්‍රපරිසරයා, පුස්සැල්ලාම සහ හලාවත දෙදිසාමේ උප දිසාපතිතුමා.

රජයේ භුමි

මූලික පලයක් නො. A 995. ගම්—ඉබ්බේවල

නො. ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීර්තයන්	ප්‍රමාණය, අ.ර.ප.
1 මඩුවල පලයක් නො. A 995. ගම්—ඉබ්බේවල	අවුරුදු 25 ක පොල්වත්ත, සිංහලයන් ලදක් සහ පොල්අතු වලින් ගැඹුරු නාමිකාලික මුද්‍රා මුද්‍රා	මහලුගුලුපුරය අත්පොත් කඩක් ප්‍රනාන්දු, අර්චනා, හරාමන	2 3 20
2 එම	අභිපාර	එම	0 0 2
3 මඩුවල පලයක් නො. A 995. ගම්—ඉබ්බේවල	අවුරුදු 25 ක පොල්වත්ත	බිලිලි. පි. එච්චන්ද්‍ර ප්‍රනාන්දු, ගනකොත් මුතුසූරි වගේ, හරාමන	0 2 21
4 අත්පොත්	අවුරුදු 20 ක පොල්වත්ත සහ පොල් අතු වලින් ගැඹුරු නාමිකාලික මුද්‍රා මුද්‍රා	එම	5 0 13
			8 2 16

නො. L. A. 3216

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් නැතිවීම පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැනුම් දීමයි

පුත්තලම සහ හරාමන දෙදිනටම රජයේ භුමි පලයක් නො. A 995. ගම්—ඉබ්බේවල, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ නැතිවීම පනතේ 7 වැනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ඇති වීමෙන් දැනුම් දීමයි:—

- (1) මෙහි සඳහන් රජයේ භුමි පලයක් නො. A 995. ගම්—ඉබ්බේවල, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවක් සඳහා ආණ්ඩුවට නැතිවීම අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ නැතිවීමට අදහස් කරන ඉඩම් වලින් වෙන් කිරීමට අදහස් කරනු ලැබූ ඉඩම් පිළිබඳව දැනුම් දීමයි.
- (3) එසේ නොවන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති බැවින් දැනුම් දීමයි:—
- (අ) මහලුගුලුපුරයේ පලයක් නො. A 995. ගම්—ඉබ්බේවල, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ නැතිවීම පනතේ 7 වැනි වගන්තිය යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවක් සඳහා ආණ්ඩුවට නැතිවීම අදහස් කරනු ලැබූ ඉඩම් පිළිබඳව දැනුම් දීමයි.
- (ආ) මහලුගුලුපුරයේ පලයක් නො. A 995. ගම්—ඉබ්බේවල, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ නැතිවීම පනතේ 7 වැනි වගන්තිය යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවක් සඳහා ආණ්ඩුවට නැතිවීම අදහස් කරනු ලැබූ ඉඩම් පිළිබඳව දැනුම් දීමයි.

මේ 1950 ක්වූ දෙසැම්බර් මස 15 වැනි දින පුත්තලම නවීනීකරණය.

රජයේ භුමි

මූලික පලයක් නො. A 976. ගම්—බොරැස්ස

නො. ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීර්තයන්	ප්‍රමාණය, අ.ර.ප.
1 කුඹුරුවත්ත	අවුරුදු 30 ක පොල්වත්ත, පොල්අතු වලින් ගැඹුරු නාමිකාලික මුද්‍රා මුද්‍රා	අ.ම. ප්‍රනාන්දු, බොරැස්ස, දුකුමුල්ල	3 0 31

L. A. 3251

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් නැතිවීම පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැනුම් දීමයි

පුත්තලම සහ හරාමන දෙදිනටම රජයේ භුමි පලයක් නො. A 976. ගම්—බොරැස්ස, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ නැතිවීම පනතේ 7 වැනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ඇති වීමෙන් දැනුම් දීමයි:—

- (1) මෙහි සඳහන් රජයේ භුමි පලයක් නො. A 976. ගම්—බොරැස්ස, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවක් සඳහා ආණ්ඩුවට නැතිවීම අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ නැතිවීමට අදහස් කරන ඉඩම් වලින් වෙන් කිරීමට අදහස් කරනු ලැබූ ඉඩම් පිළිබඳව දැනුම් දීමයි.
- (3) එසේ නොවන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති බැවින් දැනුම් දීමයි:—
- (අ) මහලුගුලුපුරයේ පලයක් නො. A 976. ගම්—බොරැස්ස, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ නැතිවීම පනතේ 7 වැනි වගන්තිය යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවක් සඳහා ආණ්ඩුවට නැතිවීම අදහස් කරනු ලැබූ ඉඩම් පිළිබඳව දැනුම් දීමයි.
- (ආ) මහලුගුලුපුරයේ පලයක් නො. A 976. ගම්—බොරැස්ස, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ නැතිවීම පනතේ 7 වැනි වගන්තිය යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවක් සඳහා ආණ්ඩුවට නැතිවීම අදහස් කරනු ලැබූ ඉඩම් පිළිබඳව දැනුම් දීමයි.

මේ 1950 ක්වූ දෙසැම්බර් මස 15 වැනි දින පුත්තලම නවීනීකරණය.

රජයේ භුමි

මූලික පලයක් නො. A 1,000. ගම්—බොරැස්ස

නො. ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීර්තයන්	ප්‍රමාණය, අ.ර.ප.
1 කුඹුරුවත්ත	අවුරුදු 30 ක පොල්වත්ත	අ.ම. ප්‍රනාන්දු, බොරැස්ස, දුකුමුල්ල	0 1 4
2 එම	අවුරුදු 30 ක පොල්වත්ත	එම	0 0 8
3 එම	අවුරුදු 30 ක පොල්වත්ත	එම	1 0 25

1950 අංක 9 දරණ අක්ෂිවල ගැනීම් පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැනුම්දීම

පුත්තලම් සහ හරාමිත දෙදිසාමේ උප දිසාපති තැන්පත් කරුමුණේ අරුල්පිරයාසම් ෧෩ ෧෪, 1950 අංක 9 දරණ ඉඩම් අක්ෂිවල ගැනීම් පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන දැනුම් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අක්ෂිවල ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරණ ඉඩම් වෙනුවෙන් මින්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ කේවල ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති හැම කෙනෙක්ම—
- (අ) මිම් 1951 ක්ෂු ජපබරමාර් මස 9 වෙනි දින අ. හා. 2.30ට මාරු වී පාලන කිරීමට අදහස් කරන තැන්පත් කරුමුණේ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියමිල් රීති මාරු දෙපාර්තමේන්තුවේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරියෙකුගේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරියෙකුගේ මා ඉදිරියට එමග යුතුයි.
- (ආ) නමුදු එසේ පෙනී සිටින නැතහොත් මිසින් මිම් 1951 ක්ෂු ජපබරමාර් මස 2 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම් වල සහතික, මින්දි ලේඛනවල පිළිබඳ විස්තර, ඉල්ලන මින්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේමා මා වෙත පිටපත් දෙකකින් යුත් ලියමිල් රීති දැනුම් දී සිටිය යුතුයි.

මිම් 1950 ක්ෂු දෙසැම්බර් මස 15 වෙනි දින පුත්තලම් කවිමරියේදී.

ඒ. අරුල්පිරයාසම්, පුත්තලම් සහ හරාමිත දෙදිසාමේ උප දිසාපතිතුමා.

		උප ලේඛනය				ප්‍රමාණය
නො.	ඉඩමේ නම	මූලික පලාතේ විස්තර	නො. A 1,072.	මෙ—මෙදිසාමේ	අයිතිකම්කරුවන්ගේ	ආ. රු. ප.
1	මුහුණතවල කොහොත් ඕනමෙහිකුඹුර	කුඹුර	..	කේරන් මුදියන්සේලාගේ අපදුහාමි, මැදකොඩ, කවිමරිය	..	2 0 37
2	එම	එම	..	එම	..	0 2 0
						2 2 37

L. A. 3229

1950 අංක 9 දරණ අක්ෂිවල ගැනීම් පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැනුම්දීම

පුත්තලම් සහ හරාමිත දෙදිසාමේ උප දිසාපති තැන්පත් කරුමුණේ අරුල්පිරයාසම් මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අක්ෂිවල ගැනීම් පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන දැනුම් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අක්ෂිවල ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරණ ඉඩම් වෙනුවෙන් මින්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ කේවල ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති හැම කෙනෙක්ම—
- (අ) මිම් 1951 ක්ෂු ජපබරමාර් මස 9 වෙනි දින අ. හා. 2.30ට මාරු වී පාලන කිරීමට අදහස් කරන තැන්පත් කරුමුණේ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියමිල් රීති මාරු දෙපාර්තමේන්තුවේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරියෙකුගේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරියෙකුගේ මා ඉදිරියට එමග යුතුයි.
- (ආ) නමුදු එසේ පෙනී සිටින නැතහොත් මිසින් මිම් 1951 ක්ෂු ජපබරමාර් මස 2 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම් වල සහතික, මින්දි ලේඛනවල පිළිබඳ විස්තර, ඉල්ලන මින්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේමා මා වෙත පිටපත් දෙකකින් යුත් ලියමිල් රීති දැනුම් දී සිටිය යුතුයි.

මිම් 1950 ක්ෂු දෙසැම්බර් මස 15 වෙනි දින පුත්තලම් කවිමරියේදී.

ඒ. අරුල්පිරයාසම්, පුත්තලම් සහ හරාමිත දෙදිසාමේ උප දිසාපතිතුමා.

		උප ලේඛනය				ප්‍රමාණය
නො.	ඉඩමේ නම	මූලික පලාතේ විස්තර	නො. A 1,053.	මෙ—කටුකුණේද	අයිතිකම්කරුවන්ගේ	ආ. රු. ප.
1	පරකමෙහි	අඹුරුදු 20ක් ඇති පොල් ඉඩම	..	එකල්ලුබා කාසිවෙහි හෝනාමකන්මිය, ඒ. ජේ. ප්‍රසාන්ද පුල්ලේ මහතා මාර්, කෝප්පුම්, කොමිටිකමි	..	5 2 30

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றன. 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி, எடுத்தற் சட்டத்தின் ஏற் பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினை (1) ம் உட்பிரிவினை பிரகாரம் காணி, விவசாய மந்திரி டலி செல்டன் சேனனாக ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்.

காணி டிஸறிக்ஷன் அவித்தாய், ஸல்பிட்யா பகுதியில் கொண்டுகொடவய்தாய், டொடுபால்க்கேமபுற, கங்கத்தறவத்த தொடுபால்க்கேமவெல யிலுள்ள 0 ஏ. 0 றா. 21.81ப. ௨ ளள காணி, இவ்வாய் பகுதிகளில் 2 ம, 3 ம, 4 ம, 5 ம ஆண்டுகளின், பிரதமபட்டை இல. டொ. A. 1,250 ல் விபரமாய் சொல்லியிருக்கின்றன.

டட்லி சேனனாகா,
காணி, விவசாய மந்திரி.

காணி விவசாய மந்திரி காரியாலயத்தின் இல. டொ.—J/TW/123 LP 6,167.

கொழும்பு,

1950 ம் ஆண்டு (நொவம்பர்) கார்த்திகைமீ 20 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

LD 3899

ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதான பிரகடனம் காணியை எடுத்தற்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினை (1) ம் உட்பிரிவினை பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றோம்.

எடுத்தற்கொள்ள அறிவுக்கும காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி டிஸறிக்ஷன் உருவா யட்டி ஆர பகுதியில் கந்தபொத்த கோறளையில் வல்கம்பாய கிராமத்திலுள்ள 1 ஏ. 2 றா. 19.2 ப. உள்ள கோட்கொட எனனும் தேரட்டத்தின் பகுதியாகிய (௨ ௮ 0 8) காணி இத்தல் விபரம் பின்வருவனவை. —

ஆண்டு : 1. பிரதமபட்டை இல. A. 1,551.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்தாபேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1951 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 30 ந் தேதி, காலே 11 ம் ஆண்டு காணிய் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காலியை எடுத்தற்காணியில் ஈடுபற்றிய அலாகளின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையை யும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1951 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கண்டி கச்சேரி,

1950 ம் ஆண்டு (டிசம்பர்) மார்ச்சுமீ 11 ந் உ.

வி. ஜெ. எச் குணசேகர,
உதவி அரசாட்சி எண்ணு.

இலக்கம் துது 3131

கருகொடையில் தாப மனத்திடு எனனும் பரிசுடக தேவைக்கு வேண்டியதான பின்னர் சொல்லப்படும் காணிகளை, அத்தாவது —

ரபிலிமெனற இல 1 F V. P 569 ம், 550 ம் குறிச்சி—யடமலகல், கருகொட

சாலிமெனட இல. 1. F V. P 569. குறிச்சி—யடமலகல்.

ஆனவரி மாதம் 26 ந் திகதி, 10 30 மணிக்கு.

விசாலம்

சுண்ண. காணியின் பெயர்

விபரம்.

உரித்தாளரின் பெயர்

ஏ. றா. ப

சுண்ண. காணியின் பெயர்	விபரம்.	உரித்தாளரின் பெயர்	ஏ. றா. ப
95 முதத்தெதுவேறேன	3 பாகு மரம், 10 வருஷஞ்சென்ற ஒரு டி. டி. எஸ். யாபா, யடமலகல், யக்கலமுல்ல	0 0 0 3	
96 கிரிகொடமுட்டெடுவ	யபுல	0 1 13.6	
97 பஹலகவறடெனிய	யெ	0 0 28.5	
98 இஹலகவறடெனிய	யெ	0 0 30.4	
99 கனசவா	யெ	0 0 35.8	
100 நலதேகலலிட	4 தென்கை மரங்கள், 3 வருஷம்கொண்ட ஒரு தோட்டம்	0 0 1 2	
101 நவந	யெ	0 0 7 2	
102 கனேகுமபுற	யெ	0 0 28.4	
103 டிவல்	யெ	0 0 35.2	
104 உடயவல்	யெ	0 0 6.2	
110 உடுடியவேலாவள	யெ	0 0 6 4	
111 முலாஸ	யெ	0 0 1	
112 யெ	யெ	0 0 28.2	

துணடு. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
113 முவானேகொடவத்த	ஒரு தென்கை மரம் 5 வருஷம், 11 ரப்பர் மரங்கள் ஒரு வருஷம், 2 வாழை மரங்கள் ஒரு வருஷம்	எம். எஸ். டாவித், எம். எஸ். அனடோரில், எம். எஸ். சாலிஸ், யட்மலகல யக்கலமுல்ல	0 0 8
சப்லிமென்ட் இல. 1. குறிச்சி படம் 550. குறிச்சி—கறகொட.			
ஜனவரி மாதம் 27 ந திகதி, 10.30 மணிக்ரு.			
684 நெறல்பிடவில	வயல்	ஏ. வீ. பிறன்சில் டயல், இலான டி. சில்வா, ஜயவாதன, ஏ. வீ. ஜீமோ, எட்வின் ஜயவாதன, கறகொட	0 0 3.2
685 மஹகமகேமுளான	ஷே	ஏ. வீ. பிறன்சில் டயல், கறகொட	0 0 28.8
686 டம்பிடியகெய்கல	ஷே	டி. டி. யாபா, ஏ. வீ. பின்டோரில், பி. என். டொன் அடைறயல், கே. பீ. ஜோன, கறகொட	0 0 12.4
687 வெவலகவலியட்ட	ஷே	கே. ஜி. அன்டிநில், கானேலில் டயல் சமறவிக்றம், எச். டபிள்யூ. பி. கார்லின, கே ஜி. ஜெ. ஜயவாடன, கே. பீ. சுவன்டற, கறகொட	0 0 18.9
688 கெனடகஹலியட்ட	ஷே	பீ. ஜயவிக்றம், ஏ. வீ. பிறன்சில் டயல், காலவின் ஜயவிக்றம், கே. பி. கே. டொன் சயிமன், ஏ. ஜயவிக்றம், கறகொட	0 0 17
689 டியபறகஹமுலான	ஷே	கே. ஜி. ஜெ. ஜயவிக்றம், கே. பீ. டொன் டயல், கே. வீ. ஜெமிஸ், எச். டபிள்யூ. பி. காலின, கே. ஜி. எலில், கறகொட	0 0 6.1
690 பேனகாலமுளான	வயலும் ஓவிறறயும்	கே. ஜி. ஜெ. ஜயவிக்றம், ஜி. ஜி. ஜுவானில் கே. பீ. டொன் டயல், கே. வீ. ஜெமிஸ், கறகொட	0 0 25.7
691 நெறல்பிடபேன	வயல்	கே. எச். ஜோன்	0 0 16.3
692 கொடகேடெனிய	ஷே	இசன டி. சில்வா ஜயவாடன, கறகொட	0 0 16.2
697 பனகுமபுற	ஷே	கே. ஏ. டி. சில்வா, இசன டி. சில்வா ஜயவாடன, கே. ஜி. ஜெ. ஜயவாடன, கே. எச். ஜி. கறேலில், கறகொட	0 0 37.7
699 உறலியட்ட	ஷே	கே. ஜி. ஜெ. ஜயவாடன, இசன டி. சில்வா ஜயவாடன, அரேலில் மாசகோரல், மாடின ஜயவாடன, கே. ஜி. பபஹாமி, கே. எச். ஜி. உபாரில், கறகொட	0 0 29.3
700 அனகஹோலிட	15 ரப்பா மரங்கள் 2 வருஷம், 2 தென்கை மரங்களும் 30 வருஷம், அதற்குச்சேர்ந்த ஓடை அடிப்பாதையும் உளான	கே. பீ. பபஹாமி, மாடின ஜயவாடன, இசன டி. சில்வா ஜயவாடன, கே. பீ. அருநிஸ், ஏ. வீ. யுசேலில், கறகொட, கே. பீ. பபஹாமி ரப்பர் உண்டுபண்ணல், மாடின ஜயவாடன தென்னை உண்டுபண்ணல்	0 1 36.2
			ஏ. ரூ. ப.
			ரப்பர் .. 0 1 33.5
			எல் .. 0 0 2.7
			0 1 36.2
701 பலமண்டிய, அங்கஹோலிட, பலமண்டிய ஓலிட, கிடு ளனகேவட்ட	33 ரப்பற மரங்கள் 20 வருஷம், 60 ரப்பா மரங்கள் 12 வருஷம், 110 ரப்பா மரங்கள் 2 இருந்த 8 வருஷம் வரையிலும்	எச். ஜி. உபாரில், உரிமை பேசிறவர் கே. பீ. அருநிஸ், கே. ஏ. ஈ. டி. சில்வா, ஏ. வீ. ஜி. ஜோரா, எச். ஜி. கர்லின, கறகொட, ரப்பா உண்டுபண்ணினவர், கே. ஜி. உபாரில்	0 2 25.4
702 கெதிகனவிடவத்த	59 ரப்பா மரங்கள் 20 வருஷம், ஒரு ரப்பர் மரம் 10 வருஷம், 7 ரப்பர் மரம் ஒன்று முதல் 2 வருஷம், 140 தேயிலை செடி 15 வருஷம், 14 பாகு மரம் 10 வருஷம், ஒரு பலா மரம் 10 வருஷம்சென்ற, 5 தென்கை மரங்கள். வருஷம் 2 ஒரு கிதல் 5 வருஷம், ஒரு மூங்கில் பந்தறற	லொட் 221—36 ம	ஏ. ரூ. ப. ரப்பா 0 1 5.5 0 0 9.5 <hr/> 0 1 15

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையும்கூடிய (203 ம் அதிகாரம்) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 6 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா எனப்பதை 6 ம பிரிவினையுடைய வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசிடதமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது அவரவருடைய காரியகாராலுமாய் 1951 ம் (நடு) மேலே சொல்லப்பட நாட்களின் 10.30 மணிக்ரு யக்கலமுளான பொலில லேடெனில் ஏளமுன்பாக வெளிப்படடுத் தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடன்கைகளை தனமையயும் அவ்வடன்கைகளுக்காயத் தாம் சாதிக்ரு உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகிறதது

காலிக் கச்சேரி, வி. பி. விற்றச்சி,
1950 ம் (நடு) (டிசம்பர்) மாகாழி 5 ந உ. உதவி அரசாட்சி ஏசனரு.

பெந்தோட்டையில் கமினி க்லேஜ் எனனும் பிரகக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—
பிரதமபடத்து இல. A 1,215. குறிச்சி—அங்ககொட

துணடு. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளரின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
1 கணகாணியவட்ட, அட்டறவிட	16 தென்கைகளும், 4 ராப்பலா மரங்களும் 5-50 வருஷம் கொண்ட ஒரு தோட்டம்	டி. கே. சயமன் அபபுஹாமி, டி. கே. பீ. டா, எம். கே. பொடிஹாமி, அங்ககொட, பென்தொடை	0 0 6.5
2 ஷே	21 தென்கைகளும், ஒரு ராப்பலா மரமும் 20-60 வருஷம் கொண்ட ஒரு தோட்டம்	டி. கே. சயமன் அபபுஹாமி, டி. டி. விஜயவாடன, எம். கே. பொடிஹாமி, டி. கே. விவியம், டபிள்யூ. ஏ. கானேலில், அங்ககொட, பென்தொடை, இன்னும் கொஞ்சம் போக்குளம்	0 0 10.9
3 கணகாணியவத்த, அட்டறயிலிட, கலனியிடவட்ட, அட்டறேலிட, ஏலபட்டலிட, கனகேவட்ட, ஓலிட	4 தென்கைகள், ஒரு கொடப்புற 60 வருஷம் கொண்ட பாதை	டி. கே. சைமன் அபபுஹாமி, எம். கே. பொடிஹாமி, அங்ககொட, பென்தொடை இன்னும் சிலா	0 0 2.1

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம் ஏ. நா. ப.
4	எலப்பொடலுவிட, வெல்லபுடலுவிட சியுளியந்த	10 தென்னைகள், ஒரு ஈரப்பலா, 60 வருஷம் ஒரு கிரந்தசரமற்ற குடிசையுமுடைய ஒரு தோட்டம்	ம. கே. பீடர், ம. கே. சயிமன், ம. ஏ. விஜயவந்தன, கே. பி. அலிஸ் ஜோன. ஜி. ஏ. டொறிலி ஜோன, டபனியு. ஏ சல்மன் அப்புஹாமி, எம். கே. பொடி ஹாமி, ஜி. பி. எமிலிஸ் ஹாமி, கமினிடிஸ்க ஜெனரல் மெனேஜர் (பி. ம. எஸ்.) அங்காகொட, பென்தொடை இன்னும் சிலர்	0 2 11.6
5	எலபுடலுவிட, கனகேவட்ட, அடடொடுகுவிட	..	டி. கே. சயிமன் அப்புஹாமி, டி. கே. பீடர், டி. டி. விஜயவந்தன, எம். கே. பொடிஹாமி, டபனியு. ஏ. சல்மன் அப்பு, அங்காகொட	0 1 31.4
6	கனகேவட்ட	.. 13 தென்னைகள், ஒரு ஈரப்பலா மரம், 2 பாக்கு 3-60 வருஷம், இவைகள் உள்ள ஒரு தோட்டம்	டி. கே. சயிமன் அப்புஹாமி, டபனியு. ஏ. டன்டிநீஸ் அப்பு, டபனியு. ஏ மெனடியஸ் அப்பு, டபனியு. ஏ. கர்னேலிஸ், ம. ஏ டோதி ஜோன, டி. கே. பீடர், ம. ம. விஜயவந்தன, டபனியு. ஏ. சல்மன் அப்பு ஹாமி, கே. பி. அலிஸ் ஜோன, அங்காகொட, பென் தொட இன்னும் சிலர்	0 0 5
7	நாகண்டலகேலியட்ட, படிர்கெடி யட்ட	6 தென்னைகள், 7 நி ளல்தரக்கூடிய மரங் கள் 7-60 வருஷங்கள், 4 நிலந்தரமற்ற வீடுகள், ஒரு நிலந்தரமுள்ள வீடு கட்ட படுகிறது, 2 நிலந்தரமுள்ள கக்குல்கள், ஒரு தோண்டப்பட்ட கிணறுமுள்ள ஒரு தோட்டம்	காமினி கொலீஜ் (ஜெனரல் மெனேஜர் B. T. S.) ஜி. பி. எஸ். கறுணாத்தன, ஜி. பி. எம். கறுணாத்தன, ஜி. பி. ஏ. கறுணாத்தன, ஜி. பி. எ. கறுணாத்தன, ஜி. பி. எஸ். கறுணாத்தன, டி. கே. சயிமன் அப்பு ஹாமி, அங்காகொட, பென்தொடை	1 0 8.7
8	கோலகஹத்திய	.. 26 தென்னைகள், ஒரு பலா மரம் 50 வருஷம் இவைகள் கொண்ட ஒரு தோட்டம்	ஆர். ம. ஏ. வீரகேற, அங்காகொட, பென்தொடை, 0 0 31 கறுணாத்தனுவின் மனைவி அலிஸ், பென்தொடை	

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமையடி (அதிகாரம் 203) காணி எடுத்துக்கொள்வதையப்பற்றிய சட்டத்தினது 6 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினையடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசிடத்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய் 1951 ம் (பெப்ரவரி) மார்ச் மாதம் 3 ந தேதியிலன்று காலை 9.30 மணிகு பென்தொட்டை விவேகசாலையில் என்முன்பாக வெளிப்படடுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவவுநாந்தைக்காகயத் தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திடு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

காலிக் கச்சேரி, 1950 ம் (டிசம்பர்) மார்ச்சுமீ 13 ந் உ.. வி. பி. விற்றச்சி, உதவி அரசாட்சி ஏசண்டு.

கிணக்க தண்ணீர்சூத்திர மண்டிடுக கட்டுமானம் எனலும் பிரிங்கதேவைக்கு வேண்டியதான பின்னர்ச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம் ஏ. நா. ப.
1	அடிநியனாளுகே ஒவிறற	.. ஒவிறற	டம்புறலியனகமகே விஜயசேன, வல்பிட (தெற்கு), போட்டன், உடுவக ஆச்சாரிகே சில்வா, கல்வடுகொட, காலி	0 0 2.4
2	இன்றுபத்விலடுவ	.. 9 தென்ன மாங்கரும், 16 றப்பர் மரங்களும் 25 வருஷங்கொண்ட ஒரு தோட்டம்	ஈ. டபனியு. கன்னக்கற, வள்பிட, எஸ்டேட், போட்டன், முப்புறலியனகமகே விஜயசேன, வல்பிட (தெற்கு), போட்டன், உடுவக ஆச்சாரிகே சில்வா, கல்வடுகொட, காலி	0 0 35.2
3	ஷு	.. 6 தென்னைகள், 36 றப்பர் மரங்கள் 25 வரு ஷங்கொண்ட ஒரு தென்னந் தோட்டம்	ஷு ..	0 0 30.4
4	ஆண்டுவேவல்	.. ஷணீர்ச்சுளி	டனஸ்டன் சில்வா, மாக்கால்	0 0 15.6
5	ஆண்டுவேவல்	.. ஷு	டனஸ்டன் சில்வா, மாக்கால்	0 0 7
6	கீம்பிறலகெவெல்	.. நெல்வயல்	குளுவிதானகே மீஜோஹாமி, மேற்படி நனஜோ ஹாமி, அமுகொடருளுகே ஒபியஸ், மேற்படி ரெமா னிஸ், மேற்படி டேவிட், மேற்படி வின்னிஹாமி, மேற்படி மெகீ, களுப்பெறனலியனகே சின்னப்பு, மேற்படி டேனியல், மேற்படி சயிமன், மேற்படி எட் வின, வல்பிட, போத்தன (தெற்கு)	0 0 5.4
7	வலகாவகும்புற	.. நெல்வயலும் தண்ணீர்க்குளியும்	டனஸ்டன் சில்வா, மாக்கால், காலி	0 0 5
8	இந்துருபத்விலைத்தை	.. 12 தென்னைகளும், 3 பலா மரமும் 25-30 வருஷம் 7 தென்னை, 5 பாக்கு மரம், 3 கொட்புற மரங்கள் 5 வருஷம், 3 கசு மரங்கள் 3-15 வருஷம், 4 மாங்க மரம் 3 வருஷம், ஒரு ஈரப்பலா மரமும், 6 காட்டு மரங்கள் ஒரு வருஷம், இன்னும் தற்காலிக மண்ணூல் கட்டப்பட்ட ஒரு வீடும் கொண்ட காணி	கலபஹனலியனகே சின்னப்பு, குளுவிதானகே நொன்னெ ஹாமி, மேற்படி மீஜோஹாமி; அமு கொட்புறனகே ஒபியஸ், வள்பிட (தெற்கு) போட்டல்	0 1 37

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமையடி (அதிகாரம் 203) காணி எடுத்துக்கொள்வதையப்பற்றிய சட்டத்தினது 6 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினையடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசிடத்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய் 1951 ம் (பெப்ரவரி) மார்ச் மாதம் 6 ந தேதியிலன்று காலை 9.30 மணிகு பத்தேகம் உ. ஆர். ச. கந்தோரில் என்முன்பாக வெளிப்படடுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவவுநாந்தைக்காகயத் தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திடு கேட்டுக்கொள்ளப்படுகின்றது

காலிக் கச்சேரி, 1950 ம் (டிசம்பர்) மார்ச்சுமீ 13 ந் உ.. வி. பி. விற்றச்சி, உதவி அரசாட்சி ஏசண்டு.

ஹின்துமையில் டனகதற பாதை எனலும் பரீரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது —

சுபரிமென்ட் இல. 7 குறிசரி பிளேன 484 குறிசரி—ஹின்தும

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்
772	ஹுண்டியிய	புயா	248 லொட்டில் பாதி, டிரெப்ப பீட கருறாடன, 0 0 2.19 ஹெரைறி விஸ்பறட கருறாடன இயா இரவரும ஹின்தும	எ. றா. ப.

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி. (அதிகாரம் 203) ம காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினடி 6 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மாதிரியவர்கள் எனக்குக் கற்பனை செய்கிறபதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் எனப்பதை 5 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசிடதமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரமுலமாய் 1951 ம (நூ) (பெயரிருவரி) மார் மாதம் 8 ந தேதியிலான காணிக் 10 மணிகளுக்கு ஹின்தும விவகாராலயில் எனமுன்பாக வெளிப்படாத தந்தமக்கு அக்காணியிலுள்ள உடநகைகளினது தன்மையையும் அவ்வுடநகைகளுக்காய்த தாம சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களைத் திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது

காலிக் கச்சேரி, 1950 ம (நூ) (டிசம்பர்) மாகாழிமீ 13 ந உ. சி. பி. கிறிஸ்தி,
உதவி அரசாட்சி எசன்கு

தங்கலைய டிரெட் கொய்யாரான 101 ம கடலாடியில் கல்லுகளுக்கே எனலும் பரீரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை அஃதாவது —

துண்டு	காணியின் பெயர்	விபரம்	பிரதமபாடத்து இல : A 1,142 குறிசரி—மெதவத்தரை	விசாலம்
1	அறவியகஹுவத்தை	வரிப இநதத தோட்டத்தில் 50 வயதுள்ள ஒரு பண இலக்கம் 667 மெத மாமரமும் 10 வயதுள்ள ஒரு பாகு வத்தை உவாட் நமபா 3 மரமும் உண்டு	மெதவத்தைலிருக்கும் டோன அநோலியா சமரசிவஹ குணவாதன, ஹின்துமகலையில் வசிகும டி. எல குணசேகரா, டி. டி. குணசேகரா காலி வகவெல்கெருவில் வசிகும டோன பிருனசினு சமரசிவஹ, கொலவந்தகை கமபுருகமுலவில வசிகும டோன சிசிலியானு சமரசிவஹ	0 0 19.92
2	ஷெ	இநதத தோட்டத்தில் 10 வயதுள்ள ஒரு கிததுலமரம்	ஷெ	0 0 9.54
2 1/2	ஷெ	தோட்டத்தின் ஒரு பகுதி (ஒரு பிரயோசன முயல்லை)	ஷெ	0 0 9.73
1	ஷெ	தோட்டத்தில் ஒரு பலாமரமும் ஒரு கச்ச கொட்டைமரம் 10 வயதுள்ள ஒரு கிததுலமரம்	ஷெ	0 0 9.67

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினடி (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மாதிரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்கிறபதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசிடதமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரமுலமாய் 1951 ம (நூ) (ஜனவரி) தை மாதம் 9 ந திகதி பிற்பகல் 4 மணிகளுக்கு மாதத்தைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படாத தந்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநகைகளினது தன்மையையும் அவ்வுடநகைகளுக்காய்த தாம சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களைத் திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மாதத்தைக் கச்சேரி, 1950 ம (நூ) (டிசம்பர்) மாகாழிமீ 12 ந உ. எச். டி. குணவாதன,
உதவி அரசாட்சி எசன்கு.

ஹறுப்பொக்க நீர்ப்பாயச்சம வாய்க்கால்கள் அமைப்பதற்கு எனலும் பரீரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது —

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உப்பட இல 1, கல்கிக் கிராமப்பட இல 330 கிராமம்—கதற்கொட உரித்தாளியின் பெயர்	விசாலம்
67	ஷெ	நெல்லயல்	(1) யூ லீ பீ டொன பஸ்தியன், கதற்கொட, (2) யூ லீ பீ செனனஹாமி, நேறேலுபிட்டிய	0 0 32.6
68	ஷெ	கறறுவானமுலான	(1) சதானந்த தேரே, கதற்கொட விஹாரையின் பரிபாலகா, (2) எல். பீ. ஸீன் ஹாமி. கதற்கொட	0 0 27.8
69	ஷெ	பாடிக்குலொனிகொட	(1) யூ லீ பி. டொன பஸ்தியன், கதற்கொட, (2) யூ லீ பீ செனனஹாமி, நேறேலுபிட்டிய	0 0 31
70	ஷெ	தல்பொலவா	(1) எல் எல் எ ஹெந், அம்பாந்தோட்டை	0 1 3
71	ஷெ	முற்றெறுத்தெயற	(1) எல் பீ ஹினஹாமி, கதற்கொட	0 1 9.6
72	ஷெ	கல்கொடபொங்கு	(1) பீ எச் அரனோவில் அபடி, விகமுல, (2) எல் கே ஜி. லீனில் அபடி, உறுகமுல	0 1 9.7
73	ஷெ	வத்தெலியாட	(1) எல் பீ ஹினஹாமி, கதற்கொட	0 0 28.8
74	ஷெ	கொல்கெற்கொறவே	ஷெ	0 0 15.7
75	ஷெ	பஹலமுலான	(1) டி. தேகில செலவா, டிக்கவெல்	0 0 7
76	ஷெ	ஷெ	ஷெ	0 0 38.9
77	ஷெ	பஹலமுலானேவத்த	(1) டி. எல் ஹினஹாமி, கதற்கொட	0 0 5.8
78	ஷெ	தெனனமரம், 20 வயது	ஷெ	0 0 5
84	ஷெ	பல்வேவத்தெறுலகே முலான	(1) டி. பீ. விஜேசேகா, கதற்கொட. (2) டபிளயு. பி டொன நிக்ருலல், கதற்கொட, (3) டபிளயு. பி நெளஹாமி, ஹகமன	0 0 5
85	ஷெ	மிகஹலியாட	(4) எ ஜி. கரேலிஹாமி, உறுகமுல	0 0 29.6
86	ஷெ	பல்வேவத்தெறுலகே முலான	(1) டி. பீ விஜேசேகா, கதற்கொட, (2) டபிளயு. பி டொன நிக்ருலல், கதற்கொட, (3) டபிளயு. பி நெளஹாமி, ஹகமன	0 0 24.4
87	ஷெ	பத்தெலெல்	(1) ஜி. ஜி விஜயகுரிய, மஹாலெல், (2) எச். டொமிங்கோ, தங்காலை	0 1 29.3
87 1/2	ஷெ	ஷெ	ஷெ	0 0 1.1
88	ஷெ	கொங்குஹமுலான	(1) எ. எம். ஓ. புஹாறி, தங்காலை	0 1 21.6
94	ஷெ	பெலிகொறறுவ	(1) டி. எல். கே. குணபக்ச, நவன	0 1 10.2

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறியதில் காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1951 ம் (நடு) (ஜனவரி) தை மாதம் 27 ந் தேதியிலன்று காலை 9.0 மணிக்கு நன்ன பாடசாலையில் எழுப்பப்பட்டிருந்த தீர்ப்புக்கே அக்காணிகளினுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவ்வுடந்தைகளுக்காய்த் தாம் சாதிக் கும உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களுக்குத் திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

ஹம்பாநதோடடைக் கச்சேரி,
1950 ம் (நடு) (டிசெம்பர்) மாகாழி 14 ந் உ.

எ. பி. எஸ். என். புளீனையாகம்,
உதவி அரசாட்சி எச்சனர்.

ஊறுபொக்க குளக்கட்டுத்திட்டம் எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

குணம்.	காணியின் பெயர்	கடைசிக் கிராமப்படத்து இல. 247. ஈபாட இல. 1.	குறிச்சி—கும்புக்முல்ல.	விசாலம்.
		விபரம்.	உரித்தானியின் பெயர்.	எ. று ப.
33	போஹேறேன	தோட்டத்தின் பகுதி (பால்)	தொன நிகுலை வீரபத்தன, பல்லேவகமுல்ல	0 0 9.1
34	ஷே	ஷே	ஹேவாபிடவலகே பெண்டில அபடி	0 0 21.7
35	இறவலியத்த அல	நெலவயல	புத்த நக்கிர தேரோ, கல்வெல, பெலியத்த, இன்னும் விதானபத்திறனகே	0 0 0 9
36	போஹேறேன	தோட்டத்தின் பகுதி (பால்)	தொன தியோனிஸ், கும்புக்முல்ல	0 0 1.4
37	போஹே கொறட்டு	ஷே	அபெய்குன் ஜாலத் பத்திரனகே டிங்கிறாமி, மேற்படி. நிகுலை, இன்னும்	0 0 14
37½	வேலத்த வெங்குளவ	நெலவயல	மேற்படி. பபுன்அபடி, எல்லோரும் கும்புக்முல்ல	0 0 12
38	கூடுகடிப்புகுவ	ஷே	சாலி வீரபத்தன, தங்கல், தொன் கிறிகோறியஸ், வீரசேகர, இன்னும் தொன அனதரயஸ், நனசிங்ஹ, வெல்லப்பலி, விதான, இருவரும் கும்புக்முல்ல, டீ எஸ். கே நானயக்கார, விதான, நாகுலுக்குமவ, டோனூ கிரிஸ்டின அபேசிரிவாதன குலதுங்க, கெடமான, சொபி டி அசெனசினு அபேசிரிவாதன குலதுங்க, கெடமான, டோனூ சிலியான அபேசிரிவாதன குலதுங்க, நாஹுனன், அமரவதி மெத்தா டிசானாயக்க, பொலொமமாருவ, சாலில விலியம் விககிரம சிங்ஹ, உடயால், ஸடென்லி ஆதா வலிக் கினதாமணி மொஹோட்டடி வாகிஸ்ட, திகவெல்லை, எயலீன் மெடிட்டா வாகிஸ்ட, திகவெல்லை, லீனூ பிரெனசினு வாகிஸ, ஹொறேசொட, தெலிஜ்ஜவில், டோனூ, பிரெனசினு விககிரமசிங்ஹ, பவுகஹுவெல், வீறக்கெட்டிய	0 0 23.1
39	போஹேறேன இன திபிட்டனியேறேன	சேனை	தொன அனதரயஸ் ஜுவானிஸ் ருஜபகல், கும்புக்முல்ல	0 1 13
40	போஹேறேன	ஷே	ஷே	0 0 23.3
41	பஹுதெனிய அல	ஷே	விதான பதிரனகே ஜினதால இன்னும் ருபஹேவகே லீனூ இன்னும் ருபஹேவகே லீனூ இன்னும் ருபஹேவகே எல்லின் இருவரும் கும்புக்முல்ல	0 0 18.7
42	பஹுதெனிய அல	ஷே	தமமுல்லகமகே தொன தாவித் இன்னும் விதானபதிரனகே ஜினதால, இருவரும் கும்புக்முல்ல	0 0 39.5
43	ஹலிமுல்ல	நெலவயல	டீ எஸ். கே. நானயக்கார, விதான, நாகுலுக்குமவ, சாலில விலியம் விககிரம சிங்ஹ, உடயால் அமரவதி மெத்தா டிசானாயக்க, பொலொமமாருவ, ஸடென்லி ஆதா வலிக் கினதாமணி மொஹோட்டடி வாகிஸ்ட, திகவெல்லை, லீனூ பிரெனசினு வாகிஸ்ட, கொரேகொட, தெலிஜ்ஜவில், எயலீன் மெடிட்டா வாகிஸ்ட, பொலொமமாருவ, சொபிதா அசெனசினு அபேசிரிவாதன குலதுங்க, கெடமான, டோனூ சிலியான குலதுங்க, கெடமான	0 0 10.6
44	பட்டியேறேன கெல்ல அலத்து சியம்பல்	தென்னந் தோட்டத்தின் பகுதி (பால்)	விதான பதிரனகே தொன தியோனிஸ், கும்புக்முல்ல	0 0 6.6
45	ஷே	1 தென்னமரம் 8 வயது	ஷே	0 0 14.7
46	சியம்பல்கஹுவத்த	தோட்டத்தின் பகுதி (பால்)	உடவெல் ஆராசசிகே தொன தியோனிஸ் இன்னும் நதனாயக்க ஆராசசிகே டோனூ சிலியான, கும்புக்முல்ல இன்னும் சிரிவாதன ஜாலத் பத்திரனகே தொன ஹெனதிரிக, பல்லேகம், குங்கம்	0 0 22.7
47	ஷே	3 தென்னமபிளீன், 1 மாசம், 8 வாழைச்சேனை 2 மாசம், இன்னும் 1 கஜாமரம் 12 வருஷம்	உடவெல் ஆராசசிகே தொன தியோனிஸ், இன்னும் நதனாயக்க ஆராசசிகே தொன சிலியான, கும்புக்முல்ல இன்னும் சிரிவாதன ஜாலத் பத்திரனகே தொன ஹெனதிரிக, பல்லேகம், குங்கம்	0 0 25
48	சியம்பல்கஹுவத்த	1 தென்னமரம் 15 வயது	ரம்புக்கன ஆராசசிகே ஹீன் அபடி, இன்னும் மேற்படி தொன ஜுவானிஸ், கும்புக்முல்ல, மேற்படி கரோலிஸ், உடவகமுல்ல, தமமுல்லகமகே நிகுலை, மேற்படி தொன தாவித், முனசின ஆராசசிகே மலஹாமி இன்னும் தமமுல்ல கமகே டிங்கிறாமி, கும்புக்முல்ல இன்னும் ரம்புக்கன ஆராசசிகே தியோனிஸ், பல்லத்த, பெலியத்த	0 0 3.1
49	சியம்பல்கஹுவத்த	1 தென்னமரம் 15 வயது	ரம்புக்கன ஆராசசிகே ஹீன் அபடி இன்னும் மேற்படி தொன ஜுவானிஸ், கும்புக்முல்ல இன்னும் மேற்படி கரோலிஸ், உடவகமுல்ல, தமமுல்லகமகே நிகுலை, மேற்படி தொன தாவித், முனசின ஆராசசிகே மலஹாமி, இன்னும் தமமுல்லகமகே டிங்கிறாமி, கும்புக்முல்ல, இன்னும் ரம்புக்கன ஆராசசிகே தியோனிஸ், பல்லத்த, பெலியத்த	0 0 12.7
50	கொலகஹலியத்த	நெலவயல	வரக்கொடகமகே தொன அனதிரிஸ், கும்புக்முல்ல, மேற்படி பேதிரிஸ், மெத்த கொட, மேற்படி ஹெனதிரிக, பீலவெல், மேற்படி புனசிறாமி, குன்ன கும்புற, இன்னும் மேற்படி தொன சுவாரிஸ், கும்புக்முல்ல	0 0 0.1
51	சூரியகஹுவத்த	2 தென்னமரங்கள் 20-30 வயது	வரக்கொடகமகே தொன அனதிரிஸ், கும்புக்முல்ல, மேற்படி பேதிரிஸ், மெத்தகொட விஜேனாயக் வரக்கொடகமகே தொன தியோனிஸ், இன்னும் குன்னகும்புற, ரம்புக்கன ஆராசசிகே சுவாரிஸ், கும்புக்முல்ல இன்னும் ஹெட்டடியகொடகே அசோஹாமி, பீலவெல், வீரகெட்டிய	0 0 11
52	சூரியகஹுவத்த	2 மாமரங்கள் 30 வருஷம்	முனசின ஆராசசிகே டோனூ கரோலிஸ், கும்புக்முல்ல, இன்னும் கஜனாயக்கம் சீலானத்த தேரோ, பீலவெல் கோவில், வீரகெட்டிய	0 0 13

துணை. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம், ஏ. மு. ப.
53 கோக்கறகொரடுவ	1 தென்னமரம் 30-40 வயது	டொன அனதரயஸ் சவானில் ருஜபக்ஸ், கும்புக்முல்லை, தோனூ கிமாரா ருஜபக்ஸ், பல்லவகமுல்லை, டொன டயஸ் ரதனயக்க, ஹீனபுன்ன, பிரம்மி விஜேசிங்ஹ அப்புஹாமி, தெனிகடுவ, அம்பலனதொட்ட, டொன பிரென்சில ரனபொக் வனிக்சேகர, ஊருக்முல்லை, ரதம்பொல், திகவெல்ல	0 0 17.8
54 கபுகேவத்த	தோட்டத்தின் பகுதி (போகம் இல்லை)	றுவன்பத்திரனகே மாட்டின் அப்பு இன்னும் மேற்படி சாலில், கும்புக்முல்லை	0 0 10
55 தெத்துவலகெதர	2 தென்னமரம் 30 வயது	டொன் கிரிகோரில் வீரசேகர இன்னும் பங்கமுலகமகே ஹீனபுன்னாமி, கும்புக்முல்லை	0 0 13.7
56 சூரியகஹுவத்த	3 தென்னமரம் 20-40 வயது	றுவன பத்திரனகே மாட்டின் அப்பு இன்னும் மேற்படி சாலில், கும்புக்முல்லை	0 0 17
57 சூரியகஹுவத்த	1 தென்னமரம் 8 வயது	டொன அனதரயஸ் சவானில் ராஜபக்ச, கும்புக்முல்லை, தோனூ கிமாரா ராஜபக்ஸ், பல்லவகமுல்லை, டொன டயஸ் ரதனயக்க, ஹீனபுன்ன, பிரம்மி விஜேசிங்ஹ அப்புஹாமி, தெனிகடுவ, அம்பலனதொட்ட	0 0 15.8
58 மீகஹுவத்த	15 தென்னமரம் 15 வயது	கொடெல்லவத்த ஆராச்சிககே டொன் ஹென், பரஹொபல்லவியகே ஹீனபுன்னாமி, இன்னும் சமரசிங்ஹ பேபிஹாமி, கும்புக்முல்லை	0 0 25.1
59 மீகஹுமுல்லேவத்த	1 பப்பாமரம் 1 1/2 வயது, 1 தென்னமரம் 6 மாதம், 1 முருங்கை மரம், 2 வருஷம், 1 புலாங்கமரம் 1 வயது	பூகனதயாய கனகானகே சவுன அப்பு, இன்னும் புகனடயாய கங்கானகே ஜுவானில், மாக்கம், திஸை	0 0 20.1
60 துணுமடலகஹுவத்த	தோட்டத்தின் பகுதி (போகம் இல்லை)	விஜேவாதன ஆராச்சிககே பிலினஹாமி, தமமுல்லை	0 0 0.5
61 மீகஹுமுல்லேவத்த	1 புலாங்கமரம் 10 வயது, 2 முருங்கைமரம் 10 வயது	பூகனதயாய கங்கானகே சவுன அப்பு, மாக்கத்திஸை, வரகக்கொடகமகே டொன் அனதிரிஸ், கும்புக்முல்லை, வரகக்கொடகமகே பேபிஹாமி, மெதகொட, மேற்படி ஹென் திரிக, பீலவெல், இன்னும் ரமபுககன் ஆராச்சிககே சவானில், கும்புக்முல்லை	0 0 29.8

எதேதுககொளவதற்கான எததனகசெய்யும்படி காணி எதேதுககொளவதைப்பற்றிய சட்டத்தினது (203ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவாகன எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம் பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது அவரவருடைய காரியகாராஸூலமாய 1951 ம் (நூ) (பெருவரி) மாசி மாதம் 2 ந தேதியிலன்று காலை 9.30 மணிக்கு வீரகெட்டிய கிராமச் சங்கக் காரியாலயத்தில் எனமுன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவ்வுடந்தைகளுக்காயத் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்க ளிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

ஹமாந்தோட்டகை கச்சேரி, ஏ பீ எஸ். என். புள்ளையகம், 1950 ம் (நூ) (டிசெம்பர்) மாகாழிமீ 14 ந உ. உதவி அரசாட்சி ஏசனன.

ஊறுபொக்க ஓயா குளக்கட்டு திட்டம் எனும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது:—

துணை. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம், ஏ. மு. ப.
73 இஹுவத்த அல்லது அம்பகஹுவத்த	13 தென்னமரம் 15-20 வயது, 1 கஹமரம் 15 வயது, 1 எலும்பிச்சமரம் 12 வயது, 1 முருங்கை மரம் 5 வயது	கமாளடிகே சிஞ்சேரா, ஹீனபுன்ன	0 1 2.8
74 அம்பகஹுவத்த	1 தென்னமரம் 20 வயது, 1 முருங்கைமரம் 1 வயது உள்ள தோட்டம்	கமாச்சிககே பபாஹாமி, ஹீனபுன்ன	0 0 4.8
75 சூரியகஹுவத்த	3 வாழைச்செடிகள் வயதுள்ள தோட்டம்	டமமுல்லகமகே அந்திரிஸஹாமி, ஹீனபுன்ன	0 0 11.7
76 அம்பலமகாவவத்த அல்லது சூரியகஹுவத்த	தோட்டம்	(1) டொன் அந்திரயஸ் நதனயக்க, (2) டொன் டயஸ் நதனயக்க, (3) பிருன்சில நதனயக்க, (4) டொன் சாலில் நதனயக்க, ஹீனபுன்ன	0 0 6.7
77 லொக்குகஹுவத்த அல்லது சூரியகஹுவத்த	ஷே	(1) டொன் அந்திரயஸ் நதனயக்க, (2) கமா ஹெற்றிகேசிஞ்சேரா, ஹீனபுன்ன	0 0 16.9
79 தக்கஹகொறட்டுவ	சேனை	(1) டோனூ சொபபி டி அசெனகினு குலத்துங்க, கெற்றமன், (2) டோனூ சிலியாணு அபயசிறிவாதன குலத்துங்க, நாஓதுனன், (3) அமற மேதா டிசனயக்க, பொலமறுவ, (4) லின பிருன்சின வனிக சிந்தாமணி மொஹொற்றி வாக்கிலை கொறக்கொட, தெலிஜ்ஜா, (5) லரானலி ஆதா வாக்கிலை, டிகவெல், (6) ஐலீன் வத்திலை வாக்கிலை, பொலமறுவ	0 0 34.2
80 ஷே	ஷே	ஷே	0 1 8.3
81 ஷே	ஷே	ஷே	0 0 18.9
83 பெலிக் கொறத்துவ அல்லது சேறுகஹ கொறட்டுவ	தோட்டம்	(1) எல்பின் முனசிங்ஹ, ருஹுவ, வீரகெற்றிய, (2) லின பிருன்சின வனிக சிந்தாமணி, மொகோத்தி, வாக்கிலை, கொறக்கொட, தெலிஜ்ஜாவில், (3) அமறமேத டிசனயக்க, பொலமறுவ, (4) லரானலி ஆதர் வாக்கிலை, டிகவெல், (5) ஐலீன் மாட்டில்டா வாக்கிலை, பொலமறுவ	0 0 37.4
84 பஹலகெதரவத்த அல்லது இஹலகெதரவத்த	2 தென்னமரம் 40 வயது, 1 முருங்கைமரம், 15 வயது	(1) சார்லிஸ் லிலியம் விக்ரமசிங்ஹ, ஹீனபுன்ன, (2) டோனூ சொபபி டி அசெனகினு குலத்துங்க, கெற்றமன், (3) டோனூ சிலியாணு அபயசிறிவாதன குலத்துங்க, நாஓட்டுன், (4) விஜேசிங்ஹ ஹீனபுன்னாமினே, நாக்குகமுல்லை	0 0 12.8
85 பனவெல்லகெதரவத்த	1 தென்னமரம், 20 வயது உள்ள தோட்டம்	(1) டொன் டயஸ் நதனயக்க, (2) டொன் ஆந்திரியஸ் நதனயக்க, (3) டொன் பிருன்சில நதனயக்க, (4) டொன் சாலில் நதனயக்க, ஹீனபுன்ன, (5) டொனூ கரேலின் விஜயசிங்ஹ, மோதறவாகு	0 0 2.2
86 அனந்தகெதரவத்த	தோட்டம்	(1) கோட்டே ஆருச்சிககே பபாஹாமி, (2) தந்தசிங்ஹ ஆருச்சிககே காலிங்கஹாமி, ஹீனபுன்ன, (3) டொன் ஜேனில் அபயகுணவதர்ன், விதானகமகே விதாறன டேனிய, (4) அபேகுணவாதன விதானகமகே ஜிமாஹாமி, விதாறனடேனிய, (5) அபேகுணவாதன, விதானகமகே ஹீனபுன்னாமி, விதாறனடேனிய, (6) டொன் டேவித் விஜயசிங்ஹ, கெற்றமன், (7) பிரம்மி விஜயசிங்ஹ, கெற்றமன், (8) டொன் அந்திரிஸ் விஜயசிங்ஹ, கெற்றமன், (9) ரேசலின் விஜயசிங்ஹ, மெதயால், (10) டோனூ சிலியாணு விஜேசிங்ஹ, கெற்றமன்	0 0 5.8
87 மீகஹுவத்த	1 தென்னமரம் 40 வயது, 1 முருங்கை 12 வயது தோட்டம்	(1) பிருன்சில நதனயக்க டொன் சாலில், ஹீனபுன்ன, (2) அமரசிறி குணவாதன, லியான ஆருச்சிககே தினகஹாமி, ருசகொட, (3) டொன் டியோனில் அபயசிங்ஹ சிரிவாதன, மெயால், (4) டொன் சாமெல் அபயசிங்ஹ சிரிவாதன, (5) டொன் அந்திரயஸ் அபயசிங்ஹ சிறிவாதன, ஹீனபுன்ன, (6) நம்புக்காறகமகே டொன் பேபிஹாமி, பள்ளத்தற	0 0 24.2

குண்டு	காணியின் பெயர்	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. நூ. ப.
88	பெலியகொறட்டுவ	தோட்டம்	(1) டொன அந்திரியஸ் நத்தனாயக்க, (2) டொன டயஸ் நத்தனாயக்க, (3) பிரான்சிஸ் நத்தனாயக்க, (4) டொன சார்லிஸ் நத்தனாயக்க, (5) மகானமானம் கீசனகமகே பேபி, ஹீனபுன	0 0 9.8
89	பொல்கொறட்டுவ	4 தென்ன மரம் 30-40 வயது, 2 மாமரம் 30-40 வயது, 1 பலாமரம் 30 வயது, 1 தோடை 10-15 வயதுள்ள தோட்டம்	(1) டொன அந்திரியஸ் நத்தனாயக்க, (2) டொன சாலிஸ் நத்தனாயக்க, (3) டொன பிரான்சிஸ் நத்தனாயக்க, ஹீனபுன, (4) டொன நிகுலஸ் வீரசேகர, மித்தெனிய, (5) டோன கரோலினா விஜேசிங்ஹ, மெதறவான	0 0 20.3
90	கொங்கஹுவத்த	10 தென்ன மரம் 30-40 வயதுள்ள தோட்டம்	(1) நம்புக்கமகமகே டொன பேதிரிக், பள்ளத்தற, (2) அமறசிறி குணவாதன வியான ஆருச்சிக்கே டினக்கஹாமி, நஞ்சக்கொட	0 0 22.9
91	கறணக்கஹ கொறட்டுவ அல்லது வில்லக்கவ கொறட்டுவ	4 தென்னமரம் 10-12 வயது, 3 தென்னமரம் 30 வயது, 2 தோடை மரம் 10 வயது	நம்புக்கமகமகே டொன பேதிரிக், பள்ளத்தற	0 0 18.4
92	கறண்டகஹ கொறட்டுவ அல்லது புஞ்சிவில்ல காவவத்த	தென்னந் தோட்டம் 1 தென்ன மரம் 20-25 வயது	(1) தர்மதாச டி. சிலவா, ஹேவகொபெற, உடயால	0 0 32.1
93	ஷே	தென்னந் தோட்டத்தின பகுதி	ஷே	0 0 1.4
93½	ஷே	ஷே	ஷே	0 0 2.7
94	வில்லக்கும்புற	நெல்வயல்	டொன அடிறியன் வனிகசேகர மொஹோட்டி, அக்குறெச	0 0 0.3
95	பரேவத்த	தென்னந் தோட்டம், 6 தென்னமரங்கள் 20-30 வயது, 1 மாமரம் 20-30 வயது, 1 முருங்கைமரம் 12 வயது	(1) மணநுறப்பெறுமா ஆருச்சிக்கே சொலமன் அப்ப, ஹீனபுன, (2) அநேமெத்தற டிசனாயக்க, பொலமறுவ, (3) ஸரானலி ஆதா வாக்கிலை, டிசுவெலை, (4) லின பிரான்சின வனிக சிந்தாமணி மொஹோற்றி, கொறக்கொட, தெலிஜ்ஜவில், (5) ஜலின மறறில்டா, வாக்கிலை, பொலமறுவ	0 0 16.2
96	கொஹொம்பகஹ கொறட்டுவ	தோட்டம், 1 தென்னமரம் 20 வயது, 1 மாமரம் 30 வயது, 4 பலாமரம் 15 வயது, 2 எலும்பிச்சமரம் 1-5 வயது, 1 வே. மரம் 15 வயது, 75 டிரூபிசு செடி. 1 வருஷம்	நறடி விதானபத்திறனகே சிடியப்ப, ஹீன அப்புவம் ஜேமிஸ், ஹீனபுன	0 0 21.7
97	டமினியகஹுவத்த அல்லது கொறண கஹுவத்த	தோட்டத்தின் பகுதி	(1) டொன டியோனிலி அபேசிங்ஹ சிறிவர்தன, மெதயல், (2) டொன சாமெல் அபேசிங்ஹ சிறிவர்தன, (3) டொன அனடிறியஸ் அபேசிங்ஹ சிறிவர்தன, ஹீனபுன, (4) நம்புக்கமகமகே டொன ஹேனடிதிக், பள்ளத்தற	0 0 0.8
98	மியுல்கொறறியேதெனி ஆதமகஹா	தோட்டம், (1) 3 முருங்கை மரம், 1-5 வயது, (2) 1 விளாமரம் 10 வயது	(1) பிரான்சிஸ் நத்தனாயக்க, (2) டொன சாலிஸ் நத்தனாயக்க, கீனபுன	0 0 39.6
99	வில்லக்கும்புற	நெல்வயல்	டொன அடிறியன் வனிகசேகர, மொஹோற்றி, அக்குறெஸஸ்	0 0 26.1
100	டிவுல்கஹகொறறுவ	தோட்டம், 1 பனைமரம், 30 வயது, 1 தென்னமரம் 35 வயது, 1 தென்னமரம் மரம் 1 வயது	(1) டோன சிலியானா விஜயனாயக்க நந்தசிங்ஹ, (2) நூபாசின விதானகமகமகே டொன சாலிஸ், (3) நிகுலஸ், (4) சிறிசேன, (5) பெலின, (6) டோன பிரான் சின (சகோதரியும் சகோதரரும்), ஹீனபுன, (7) அமறமேதா டிசனாயக்க, பொலமறுவ, (8) ஸரானலி ஆதா வாக்கிலை, டிசுவெலை, (9) லின பிரான்சின வனிக சிந்தாமணி மொஹோற்றி வாக்கிலை, கொறக்கொட, தெலிஜ்ஜவில், (10) ஜலீன மறறில்டா, வாக்கிலை, பொலமறுவ	0 1 2.8
101	சூறியகஹுவத்த அல் லது ஜிபுலகஹ கொறட்டுவ	தோட்டத்தின் பகுதி	டொன அபேசிங்ஹ சிறிவர்தன, மெதயல், (2) டொன சாமெல் அபேசிங்ஹ சிறிவர்தன, ஹீனபுன, (4) நம்புக்கமகமகே டொன ஹேனடிதிக், பள்ளத்தற	0 0 36
102	புஞ்சிடேனிய	நெல்வயல்	(1) நம்புக்கமகமகமகே டொன பேதிரிக், பள்ளத்தற, (2) அபயசிங்ஹ சிறிவர்தன டொன டியோனிலி மெதயால், (3) அபேசிங்ஹ சிறிவர்தன, டொன சாமெல், (4) அபயசிங்ஹ சிறிவர்தன டொன அந்திரியஸ், ஹீனபுன	0 1 3.8
103	போகஹுவத்த அல்லது சூறுவலேவத்த	தென்னந் தோட்டம், 13 தென்னமரங்கள் 5-12 வயது 1 விளாமரம் 5 வயது, ஒரு முருங்கை மரம் 5 வயது	(1) தர்மதாச டி. சிலவா, ஹேவகே பெற, உடயால்	0 1 10.7
104	அம்பகஹுவத்த	தென்னந் தோட்டம், 11 தென்ன மரங்கள், 40 வயது, 1 மாமரம் 40 வயது	அபேசிங்ஹ சிறிவர்தன டொன டியோனிலி, மெதயால்	0 0 30.1
105	வனனிஆச்சிக்கேவத்த	தென்னந் தோட்டம், தென்ன மரங்கள், 20-25 வயது, 1 பலாமரம் 10 வயது, 1 மாமரம் 25 வயது	(1) அபயசிங்ஹ சிறிவர்தன டொன டியோனிலி, மெதயால், (2) அபயசிங்ஹ சிறிவர்தன டொன சாமெல், (3) அபயசிங்ஹ சிறிவர்தன டொன அனடிறியஸ், ஹீனபுன, (4) நம்புக்கமகமகே டொன பேதிரிக், பள்ளத்தற	0 0 20.8
106	கலகஹுவத்த	தென்னந் தோட்டம், 4 தென்ன மரங்கள் 35 வயது, 1 தென்னமரம், 3 வயது	(1) வனனி ஆச்சிக்கே டாவிதஹாமி, ஹீனபுன, (வந்தாடுகிறவர்கள்) (1) வனனி யாச்சிக்கே கரோலிஸ், (2) வனனி ஹீனகிறிஹாமி, (3) வனனி ஹீனனிஹாமி, (4) வனனி சாலிஸ், (5) நனனீரகே டியோனிலி, (6) வனனியாச்சிக்கே டாவித ஹாமி, ஹீனபுன	0 0 13.8
107	வனனியாச்சிக்கேவத்த	தென்னந் தோட்டம், 4 தென்னமரம் 35 வயது	ஷே	0 0 11.7
108	கொறணகஹுவத்த	தென்னந் தோட்டம் 10 தென்ன மரம் 35 வயது 1 மாமரம் 30 வயது	ஷே	0 0 19
109	அம்பகஹுவத்தகிபெல்	தென்னந் தோட்டம், 2 தென்ன மரங்கள், 40 வயது, 1 பலாமரம் 40 வயது, 5 விளாமரம் 5 வயது	(1) முனசின ஆருச்சிக்கே டாவிதஹாமி, கீனபுன, (2) அபயசிங்ஹ சிறிவர்தன டொன டியோனிலி, மெதயால், (3) ஜயசேகர ஆருச்சிக்கே, மாதிரிஹாமி, (4) ஜயசேகர ஆருச்சிக்கே சுவாறில், (5) ஜயசேகர ஆருச்சிக்கே ஜேமிஸ், கீனபுன, (6) நத்தனாயக்க மிநிஞ்சிக்கே அனடிறியஸ், (7) நத்தனாயக்க மிநிஞ்சிக்கே ஜிமாறஹாமி, (8) நத்தனாயக்க மிநிஞ்சிக்கே மெனிகஹாமி, மக்குளடேனிய	0 0 12.7

කුණ. කාணியின் பெயர்.	විபரම.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
110 அம்பகறைவத்த	தென்னந் தோட்டம் 5 தென்னமரம், 30 வயது	(1) ரத்தனாயக்க மிரிஞ்சிக்கே அனடிநயல, (2) மேற்படி ஜிமாறஹாமி, (3) மேற்படி மெனிகஹாமி, (4) ஜயசேகர ஆருசிக்கே மாதிரிகஹாமி, மகருளதேனிய, (5) ஜயசேகர ஆருசிக்கே சுவாரில, (6) மேற்படி ஜேமில, ஜேபுன	0 0 12 2
111 பிளவத்த	தென்னந் தோட்டம், 4 தென்ன மரம், 40 வயது, 3 தென்னமரம் 12 வயது, 1 பப்பாமரம் 2 வயது	(1) கொடவெல பஞ்சுா திலை தேரே, மருளதேனிய ஆலயம், (2) கொங்கல கமாகே ஹீனஅபு, (3) மேற்படி பேயி, (4) மேற்படி குறுஸலிய, ஜேபுன	0 0 17.4

எடுத்துக்கொள்வதற்கான எத்தன்குசெய்யும்படி காலி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான இதைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் நாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1951 ம (நூ) (பெருவரி) மாசி மாதம் 5 ந் தேதியிலன்று பிறப்பகல் 2 30 மணிகு வீரகெடிய கிராமக் காரியாலயத்தில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தை களிலுது தன்மையையும் அவ்வடந்தைகளுக்காயத் தாம் சாதிகரும் உரித்துகளின் தொகையையும் விவரங்கனையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது

ஹம்பாந்தொட்டைக் கச்சேரி, 1950 ம (நூ) (டிசெம்பர்) மாகழியீர் 14 ந் உ. எ. பீ. எஸ். என. புள்ளினுயகம், உதவி அரசாட்சி எண்ணு

கிராமம் பெருப்பித்தல் எனலும் பகிரகக் தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும காணிகளை அஃதாவது :-

கூண. கானியின் பெயர்.	விரதம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
பிரதமப்படத்து இல : 2 231 குறிச்சி—மாயாகடவர்.			
18 கோவில்கந்த	கல்மலை	எ. மாரம்ப எ. ஜே. டபிளயு. மாரம்ப ஸ்ரீமதி விஜேனாயக	3 2 30
19 மாயாகடவரஹேனயாய	சேனை	ஷெ	20 3 27
20 ஷெ	சேனை	ஷெ	29 1 3
21 ஷெ	சேனை	ஷெ	1 1 0
22 ஷெ	கல்மலை	ஷெ	13 2 37
23 மாயாகடவரஹேன	1 வருஷம்சென்ற தென்னந் தோட்டம்	எச எச. ஹிடிஹாமி தெமடாவயில கிராம தலைவராக இருந்தவா	1 1 0
24 ஷெ	6 மாதமிருந்து 2 வருஷம்வரை உள்ள தென்னந் தோட்டத்தில் தற்காலிகமான ஒரு ஓலைக் குடி	சாலில பொணுண்டோ கடுகொட	4 2 8
25 ஷெ	கல்மலை	எ மாரம்ப எ. ஜே டபிளயு. மாரம்ப ஸ்ரீமதி விஜேனாயக	3 3 29
26 ஷெ	1-3 வருஷஞ்சென்ற தென்னந் தோட்டம்	சாலில பொணுண்டோ கடுகொட	8 0 28
27 மினிபிடியஹேன	2-7 வருஷஞ்சென்ற தென்னந் தோட்டம்	உ. எம் டிங்கிரிபண்டா மெதகம்	3 0 22
28 இஹலபொலலதகும்புற	நெலவயல	எச். எம். அபுஹாமி எச். எம். முதலிஹாமி எச். எம். கிரி பண்டா, எச். எம். மெனிகஹாமி, கந்துபொட	1 1 30
29 ஷெ	ஷெ	உ. எம். மெனிகஹாமி, தெமதாவ, உ. எம். டிங்கிரிபண்டா, கந்துகொட	1 2 25
30 ரல்லாகேவலேகொடடுவ	சேனையில் 30 வருஷத்துக்கு தென்னமரம்	எச். எம். டிங்கிரிபண்டா, உ. எம். மெனிகஹாமி, எச். எம். அபுஹாமி, எச். எம். முதலிஹாமி, தெமதாவ	0 3 8
31 பஹலபொலலதகும்புற	நெலவயல	எம். ரனமெனிக்கா, தெமதாவ	0 3 19
32 ஷெ	ஷெ	எம். ரனமெனிக்கா, எம். ரனமெனிக்கா (ஜனியா) எம். புஞ்சி பண்டா, எம். முத்துமெனிக்கா, கந்துகொட	1 0 33
33 ஷெ	ஷெ	உ. எம். ற்ஹாமி, தெமதாவ	0 1 34
34 இஹலபொலலதகும்புற	ஷெ	எச். எம். டிங்கிரிபண்டா, கிராம தலைவா, தெமதாவ	2 1 3
35 மாயாகடவரஹேன	சேனை	எச். எம். ஹிடிஹாமி, தெமதாவயில கிராம தலைவராயிருந்த வர், சாலில பொணுண்டோ, கடுகொட	10 3 14
35½ எல	எல	(உரிமைக்காரா இல்லாத)	0 0 28
36 பஹலபொலலதகும்புற	நெலவயல	உ. எம். ரனமெனிக்கா, (சீனியா) தெமவாத	1 0 32
37 ஷெ	ஷெ	உ. எம். புஞ்சப்பஹாமி, உ. எம். ஹிடிஹாமி, கந்துபொட	1 0 19
38 வெலபிடியேகுமபுற	ஷெ	எம். புஞ்சிபண்டாஹு எம். ரனமெனிக்கா, தெமதாவ, எம். முத்துமெனிக்கா, கந்துபொட	0 3 19
39 மாயாகடவரஹேனய	6 மாதமிருந்து 2 வருஷம்வரை யுள்ள தென்னந் தோட்டம்	உ. எம். டிங்கிரிபண்டா, உ. எம். கிரிபண்டா, கந்துகொட	1 3 1
40 வெலபிடியேகுமபுற	நெலவயல	உ. எம். ரனமெனிக்கா (சீனியா) தெமதாவ	0 3 13
41 ஷெ	ஷெ	உ. எம். குமாரிஹாமி, உ. எம். நனதாவதி, உ. எம். கமலா வதி, யூ. உக்கு அம்மா, தெமதாவ	1 2 19
42 பீகஹகுமபுற	ஷெ	உ. எம். புஞ்சிஹாமி, உ. எம். டிங்கிரிமெனிக்கா, உ. எம். சிலிந்துஹாமி, உ. எம். பண்டிஹாமி, எம். முத்துமெனிக்கா, கந்துபொட, உ. எம். புஞ்சிபண்டா, எம். ரனமெனிக்கா (ஜனியா), தெமதாவ	2 0 31
43 கல்குமபுற	நெலவயல	உ. எம். குமாரிஹாமி, உ. எம். நனதாவதி, உ. எம். கமலா வதி, யூ. உக்கு அம்மா, எச். எம். புஞ்சிபண்டா, எச். எம். ஜோதிஹாமி, தெமதாவ	4 3 29
44 எல	எல	(உரிமைக்காரா இல்லாத)	0 0 16
45 மாயாகடவரஹேனயாய	கல்மலை	எ. மாரம்ப, எ. ஜே. டபிளயு. மாரம்ப, கிரீமதி விஜேனாயக	0 1 39
46 ஷெ	சேனை	ஷெ	4 3 36
47 ஷெ	ஷெ	ஷெ	10 3 8
48 தல்கஹமுலவத்த	5-10 வருஷ தென்னந் தோட்டம்	ஜீ. எம். பண்டா, கோணுருவாபொலகெதர	1 0 9
49 தல்கஹமுலவத்த	சேனை	யூ. எல். யூ. எல். பெரேரா, கொடுகொட	1 2 18
50 தல்கஹமுலவத்த	5-10 வருஷ தென்னந் தோட்டம்	ஜீ. எம். முத்துமெனிக்கா, ஜீ. எம். கிரிபண்டா, ஜேனகெதர.	1 0 38
யாகடவரவத்த	15 வருஷ தென்னந் தோட்டம்	ஜீ. எம். டிங்கிரிமெனிக்கா, ஜீ. எம். உங்குஹாமி, ஜேனகெதர	0 1 15
ஷெ	2-30 வருஷ தென்னந் தோட்டத்தில் தற்காலிகமான ஒரு மண ஓலை வீடுமுண்டு	எ. மாரம்ப, எ. ஜே. டபிளயு. மாரம்ப ஸ்ரீமதி. விஜயனாயக	3 2 32

துணடு	காணியின பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
53	புலுகஹமுளவத்த	30 வருஷ தென்னந் தோட்டம்	பீ. எம். ரஹுதாமி, பீ. எம். முதுமெனிக்கா, பீ. எம். உக்கு பண்டா, ஜேனகெதர	0 2 0
54	ஹெ	15-25 வருஷ 8 மஜூமரங்களும, 20 வருஷ 8 பாகுமரங்களும அடங்கிய தோட்டம்	ஷெ	0 2 9
55	புலுகஹமுளவேறன	சேனை	ஷெ	2 0 7
56	மாயாகடவரவேறனயாய	சேனை	எ. மாரம்ப, ஏ ஜே டபிளயு. மாரம்ப, ஸ்ரீமதி விஜயனாயக	25 1 5
57	ஷெ	சேனை	ரதமுலுகநதே கேவிலிலிருக்கும் பெரிய சவாமி எச். ஸ்ரீ சீலவனச சனநதநாயக தேரோ, ரதமுலுகநத கோவில், ஹெட்டிப்பொல	1 2 34
58	மாயாகடவரவேறனயாய	6 மாதஞ்சென்ற தென்னந் தோட்டம்	எ. மாரம்ப, .. ஜே. டபிளயு மாரம்ப, ஸ்ரீமதி விஜயனாயக உண்டாகுகிறவர், உ. எம். புகுசிபண்டா, தெமதாவ	4 0 20
59	ஷெ	கலமலை	எ. மாரம்ப, எ. ஜே டபிளயு மாரம்ப ஸ்ரீமதி விஜேனாயக	3 2 13
60	ஷெ	ஷெ	..	.79 0 15
61	வெடியேகுமபுற	நெலவயல	..	2 1 31
62	பின்கும்புற	ஷெ	எச் எம். கவணிறாமி உ. எம். நன்தாவதி, உ. எம். கமலா வதி, உ. எம் குமாரிறாமி, யூ. உக்கு அம்மா, தெமதாவ ரதமுலுகநதே கோவிலிலிருக்கும் பெரிய சவாமி, எச். ஸ்ரீ சீலவனச சனநதநாயக தேரோ, ரதமுலுகநத கோவில், ஹெட்டிப்பொல	1 0 13
63	மாயாகடவேறனயாய	2 மாதமிருந்து 3 வருஷமவரையுள்ள தென னந் தோட்டம்	எ. மாரம்ப, ஏ ஜே. டபிளயு மாரம்ப, ஸ்ரீமதி விஜேனாயக, உண்டாகுகிறவர், ஆர். எம் டிங்கிறிபண்டா, தெமதாவ	2 2 13
64	ஷெ	2 மாதமிருந்து 3 வருஷமவரை உள்ள தென னந் தோட்டத்தில் தற்காலிகமான ஒரு மண ஜலை கூரையுள்ள வீடுமுண்டு	எ. மாரம்ப, ஏ. ஜே. டபிளயு. மாரம்ப, ஸ்ரீமதி விஜேனாயக வீட்டிலிருந்து காணியை உண்டாகுகிறவர், எச். எம் சிரி பண்டா, தெமதாவ	2 2 25
65	மாயாகடவரவேறன	2 மாதஞ்சென்ற தென்னந் தோட்டம்	எ. மாரம்ப, ஏ. ஜே. டபிளயு. மாரம்ப, ஸ்ரீமதி விஜேனாயக, உண்டாகுகிறவர், டபிளயு. எம் குணவாதன, தெமதாவ	1 1 4
66	ஷெ	6 மாதஞ்சென்ற தென்னந் தோட்டம்	எ. மாரம்ப, ஏ. ஜே. டபிளயு. மாரம்ப, ஸ்ரீமதி விஜேனாயக, உண்டாகுகிறவர், உ. எம். கவணிறாமி, தெமதாவ	0 1 15
67	எல	எல	(உரிமைக்காரர் இல்லாத)	0 0 10
68	மாயாகடவரவேறன	6 மாதஞ்சென்ற தென்னந் தோட்டத்தில் ஒரு ஜலை குடி	எ. மாரம்ப, ஏ ஜே டபிளயு. மாரம்ப, ஸ்ரீமதி. விஜேனாயக, உண்டாகுகிறவர், ஆர். ஏ. ஹெறதிரிக்சிஞ்சேரோ, தெமதாவ	2 0 1
69	மாயாகடவரவேறனயாய	சேனை	எ. மாரம்ப, ஏ ஜே. டபிளயு. மாரம்ப, ஸ்ரீமதி. விஜேனாயக	14 2 24
70	ஷெ	6 மாதஞ்சென்ற தென்னந் தோட்டத்தில் ஒரு ஜலைகுடி	எ. மாரம்ப, ஏ ஜே. டபிளயு. மாரம்ப, ஸ்ரீமதி விஜேனாயக, குடியிலிருந்து காணியை உண்டாகுகிறவர், ஜீ. எ. எம். மாதேலிஸ அபபுஹாமி	1 1 21
71	ஷெ	தென்னந் தோட்டம் 2 மாதத்தில் இருந்து 4 வரு ஷமவரை	எ. மாரம்ப, ஏ. ஜே. டபிளயு. மாரம்ப, ஸ்ரீமதி விஜேனாயக, உண்டாகுகிறவர்கள், (1) பீ. எம் டிசிரிபண்டா, (2) யூ. வீர சேகர, தெமதாவ	4 3 37

மொத்தம்.. 298 3 9

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நீல, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதுனைக்கொண்டு பிரசிடதமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1951 ம டிசம்பர் (ஜனவரி) தை மாதம் 17 ந தேதியிலன்று காலை 9.00 மணிக்கு குருணாகல கச்சேரியில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையை அடங்கியும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

குருணாகல கச்சேரி, டபிளயு. ரீ. ஜயசிங்ஹ, 1950 ம டிசம்பர்) மாக்யூழிப் 6 ந உ. உதவி அரசாட்சி ஏசண்டு.

ஒரு பிரகாரம் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் ஆட்சி உரிமை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தத சட்டத்தின் 7 ம பிரிவின பிரகாரம் இத்தலை அறிவிக்கிறேன் :—

பிரதமப்படத்து இலக்கம் A 1,058. குறிச்சி—பெரிய குடியிருப்பு வட்டாரம் 5 கல்பிட்டி படபுளச்சங்கம் விசாலம். துணடு. காணியின பெயர். விபரம். உரித்துப்பேசுவரின் பெயர். ஏ. ரூ. ப.

1 உடையார் குளத்தடி காணி (23 ம 20 முதல் 40 வயதுவரையுள்ள 16 பனை யூ. எம். யூ. மரைக்கார அவர்களும் எஸ். எம். 1 2 10.2 23 A ம மதிப்பிடப்பின்ப பகுதிகள்) மரங்கள்கொண்ட வெறுங்காணி பொன்னி முதது மரைக்கார அவர்களும் கல்பிட்டி. மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1951 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 27 ந திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கல்பிட்டி காரியாதிகாரியின் கந்தோரில் என்முன்பாக வெளிப்படும் படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநதைகளின் தன்மையையும் குறித்த காணிகளை ஆட்சி உரிமை எடுத்ததற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கை களின் விபரங்களையும் நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1951 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் (இரண்டு பிரதிகளில்) எனக்கு அறிவிக்கும்படியும் இத்தலை கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

புத்தளை கச்சேரி, ஆ. அருளபிரகாசம், 1950 ம டிசம்பர்) மாக்யூழிப் 12 ந உ. உதவி அரசாட்சி ஏசண்டா.

203 ம அதிகாரம் 6 ம பிரிவின பிரகாரம் விஹார வெவ குளத்தைப் செம்மைப்படுத்தல் எனனும் பிரகாரம் தேவைக்கு வேண்டியதான பின்னர்ச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

கடைசி கிராமப்படத்து இலக்கம் 240 A என 2 ம அனுபந்தம். குறிச்சி—பொத்துக்குளம்.

துணடு. காணியின பெயர். விபரம். உரித்தாளியின் பெயர். விசாலம். 166 விஹாரவெவ, திம்பிரி குளமும், குளக்கட்டும், அழிந்துபோன நெலவயலும், எம். எஸ். லாடமுத்துப்பிள்ளை, சிலாபம் 54 2 19 கஹகுமபுர, மடயார் காடும்

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 ம அதிகாரம்) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதுனைக்கொண்டு பிரசிடதமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1951 ம ஆண்டு (பெப்பிரவரி) மாதம் 9 ந திகதியன்று காலை 10.30 மணிக்கு சிலாபம் உணவுக்கட்டுப்பாட்டு கந்தோரில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

புத்தளம் கச்சேரி, ஆ. அருளபிரகாசம், 1950 ம டிசம்பர்) மாக்யூழிப் 16 ந உ. உதவி அரசாங்க ஏசனும், புத்தளம் சிலாபம் டிஸ்திரிக்.

அலிசாவெலை-கிணிகத்தேனப் பாதையிலுள்ள 51/8 ம இலக்க பாலத்தை திருப்பி அமைப்பதற்கு எனனும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னர்ச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துண்டு	காணியின் பெயர்	பிரதமப்படத்து இல. A 654. குறிச்சி—தெலிகம. விபரம்.	உரித்தாளியின் பெயர்	விசாலம்.
1	மில்லகழைவிறை	27 கழுக்கு, 1 ராப்பலா, 1 பலா, 1 மீ, 1 கிததுல், 2 நம்புட ளல. பி. சர்பினு பெரேரா, தெலிகம, கிததுல் 0 0 5.8	எ. று. ப.	
2	சூம்புறகெல்ல	3 தெனனை, 34 கழுக்கு, 1 மா, 1 எலும்பிச்சை, ஒரு தெனனை ளம். வாலரா பெரேரா, கிததுலகல 0 0 13.5	எம். வாலரா பெரேரா, கிததுலகல	
3	கணபாலதோட்டம்	7 ரப்பர் மரங்களும் ஒரு தெருவில் பகுதியுக்கொண்டது கணபால தோட்ட கொம்பளி விமிட்டெட், 0 0 37.6	எஜென்ட்ஸ், விட்டோல் அன கொம்பளி, கொழுமடி	
4	மாறகங்குறினவத்த	7 கழுக்கு, 1 பலா, 1 மாங்குலதான, 7 கோப்பி கன்றுகள், 1 கொக்கோ, 1 யம்புமரங்களும், ஒரு நிரந்தரமற்ற கட்டிட கொண்ட தோட்டம் லீ டபிளயு. சிறில், தெலிகக, வீ. டபிளயு 0 0 7.5	லூவிஸ் சிஞ்சூராவும், தெலிகம	
5	குறுகல்தோட்டம்	ரப்பா, 2 ரப்பர்மரங்கள்கொண்டது பீ. டி. நிசாட், கிததுலகல 0 0 4.8	பீ. டி. நிசாட், கிததுலகல	

எடுத்ததுகொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அதிகாரம் 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளை பிரகாரம் காணி விவசாய மந்திரி அவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரமுல்லமாய் 1951 ம (நடு) (ஜனவரி) தை மாதம் 27 ந் தேதியிலன்று 10.30 மணிக்கு கிததுலகல வாடிவீட்டில் எழுமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காத தாம சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களுக்குத் திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கேகாலேக கச்சேரி,
1950 ம (நடு) (டிசெம்பர்) மாகாழிமீ 12 ந் உ.

டி. ஜி. தயார்தன்,
உதவி அரசாட்சி ஏசனாடு

காணி மீட்டற் சட்டம்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேரமுக்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1951 ம (நடு) (ஜனவரி) தை மாதம் 27.ந் தேதி காலை 11 மணிக்கு எழுமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1951 ம (நடு) (ஜனவரி) தை மாதம் 20 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கண்டி டிஸ்திரிக்டு உதவி ஏஜனர விட்டா ஜோசப் ஹறல்ட் குணசேகர ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

1950 ம (நடு) டிசெம்பர்மீ 14 ந் உ.

வி. ஜி. ஏ. ச. குணசேகர,
கண்டி டிஸ்திரிக்டு உதவி ஏஜனர.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம். A. 1,647. கிராமம்—எத்துலகம

துண்டு	காணியின் பெயர்.	காணி விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம்.
1	மெதபத்தன	தேயிலை	ஹேறத் முதியானசெலாகே பஞ்சி பண்டா, வி. எம். எத்துலகம, தளாத்தோய	எ. று. ப. 1 3 37
2	ஷெ	தேயிலையும், கற்பாரும், கூலியாள வீட்டின பகுதியும் உள்ளது	ஷெ ..	0 1 23
3	மெதபத்தனவும், அத்துப்பிட்டிய	தேயிலை, மிளகு, கிததுல், பலா, தோடை, வாழை மரங்கள் உள்ளது	ஷெ ..	7 2 5
4	மெதபத்தன்	தேயிலை, மிளகு, கிததுல், பலா, தோடை, வாழை மரங்கள் உள்ளது, ஒரு கற்பாரும், மலக்கூடும், கூலியாள வீட்டின பகுதியும் உள்ளது	ஷெ ..	7 2 19

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முக்கமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1951 ம (நடு) (ஜனவரி) தை மாதம் 30 ந் தேதி, காலை 10 மணிக்கு எழுமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1951 ம (நடு) (ஜனவரி) தை மாதம் 20 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கண்டி டிஸ்திரிக்டு உதவி ஏஜனர விட்டா ஜோசப் ஹறல்ட் குணசேகர ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

1950 ம (நடு) டிசெம்பர்மீ 14 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A. 1,591. கிராமம்—புசெல்லாவ.

துண்டு	காணியின் பெயர்.	காணி விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்	விசாலம்.
1	மெதகந்தவேன	தேயிலையும், நெல்வயலும்	டி. எம். கிரிபண்டா, புசெல்லாவ	எ. று. ப. 3 1 19

இலக்கம் LA 3229

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தனாள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நட்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்து மூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1951 ம் ஆண்டு (பெப்பிரவரி) மாசி மாதம் 9 ந் திகதி, மாலை 2.30 மணிக்கு மாறாவில் காரியாதிகாரியின கந்தோரில் என்முன வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நட்ட ஈடு கோரும் விவரத்தையும், நட்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகையை கணிக்கப்பட்ட விவரத்தையும் 1951 ம் ஆண்டு (பெப்பிரவரி) மாசி மாதம் 2 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் (இரண்டு பிரதிகளில்) எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

ஆறுமுகம் அருள்பிரகாசம், புத்தளம் சலாபம் பகுதி உதவி அரசாங்க ஏசனற ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

புத்தளம் கச்சேரி,

1950 ம் ௨௭ (டிசம்பர்) மார்ச்சுமீ 15 ந் உ.

ஆ. அருள்பிரகாசம்,

உதவி அரசாங்க ஏசனற,
புத்தளம் சலாபம் டிஸ்திரிக்.

அட்டவணை.

பிரதமபட இலக்கம் A 1,053. கிராமம்—கடுகெந்தெ.

துண்டு. காணியின பெயர்
1 பரகஹாகேவ

விபரம்.

20 வருஷம்கொண்ட தெனந தோப்பு

உரிமை கேட்பவா பெயர்.

ஸ்ரீமதி எதெல ரேடா காசி செட்டி., மேற்பார்த்து எ. 5 2 30
ஜெ. பாணாடோபிளீன், தோப்பு, கொச்சிக்கடை

விசாலம்.

எ. றா. ப.

இலக்கம் LA 3254.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தனாள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நட்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்து மூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1951 ம் ஆண்டு (பெப்பிரவரி) மாசி மாதம் 9 ந் திகதி, மாலை 2.30 மணிக்கு மாறாவில் காரியாதிகாரியின கந்தோரில் என்முன வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நட்ட ஈடு கோரும் விவரத்தையும், நட்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகையை கணிக்கப்பட்ட விவரத்தையும் 1951 ம் ஆண்டு (பெப்பிரவரி) மாசி மாதம் 2 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் (இரண்டு பிரதிகளில்) எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

ஆறுமுகம் அருள்பிரகாசம், புத்தளம் சலாபம் பகுதி உதவி அரசாங்க ஏசனற ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

புத்தளம் கச்சேரி,

1950 ம் ௨௭ (டிசம்பர்) மார்ச்சுமீ 15 ந் உ.

ஆ. அருள்பிரகாசம்,

உதவி அரசாங்க ஏசனற,
புத்தளம் சலாபம் டிஸ்திரிக்.

அட்டவணை.

பிரதமபட இலக்கம் A 1,072 கிராமம்—மெதகொட

துண்டு. காணியின பெயர்.

விபரம்.

1 மடுகஹாவெல அல்லது நெலயயல
பனமடுகும்புர

உரிமை கேட்பவா பெயர்.

ஹேரத முதியானசெலாகே அப்புஹாமி, மெதகொட, கடடிமாஹேன

விசாலம்.

எ. றா. ப.

2 ஷே ஷே ஷே

2 0 37

0 2 0

மொத்தம் 2 2 37

இலக்கம் LA 3256

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தனாள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நட்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்து மூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1951 ம் ஆண்டு (பெப்பிரவரி) மாசி மாதம் 9 ந் திகதி, காலை 10 மணிக்கு சலாபம் உணவுக்கட்டுப்பாட்டுக் கந்தோரில் என்முனவந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நட்ட ஈடு கோரும் விவரத்தையும், நட்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகையை கணிக்கப்பட்ட விவரத்தையும் 1951 ம் ஆண்டு (பெப்பிரவரி) மாசி மாதம் 2 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் (இரண்டு பிரதிகளில்) எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

ஆறுமுகம் அருள்பிரகாசம், புத்தளம் சலாபம் பகுதி உதவி அரசாங்க ஏசனற ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

புத்தளம் கச்சேரி,

1950 ம் ௨௭ (டிசம்பர்) மார்ச்சுமீ 15 ந் உ.

ஆ. அருள்பிரகாசம்,

உதவி அரசாங்க ஏசனற,
புத்தளம் சலாபம் டிஸ்திரிக்.

அட்டவணை.

பிரதமபட இலக்கம் A 995. கிராமம்—மடமாவெல.

துணை காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
1 மடமாவெலகெல்	25 வயதுள்ள தென்னந் தோட்டம், ஒரு கலலுக் கிணற்றும, ஓலை வேலியும் கூரையுமுள்ள ஒரு தற்காலிக குடிசையும் உள்ளது	மிதிந்துகூல்குரிய அந்தோனி பெண்டிகட் பாணுந்து, அனாதவதை ரோட், சிலாபம்	2 3 20
2 ஷே	பாதை	ஷே	0 0 2
3 மடமாவெலகெல் அல்லது டங்குறேறேன்	25 வயதுள்ள தென்னந் தோட்டம்	டபிள்யூ பீ. எப்ரஹாம் பாணுந்து கனகெட், முகுனுவடவன், சிலாபம்	0 2 21
4 தங்குறேறேன்	20 வயதுள்ள தென்னந் தோப்பு, கட்டுமான வேலை நடந்துகொண்டிருக்கும் ஒரு கட்டுமானமுள்ளது (கல் சுவர்களும், ஓலை கூரையும்)	ஷே	5 0 13
மொத்தம்.			8 2 16

இலக்கம் LA 3216

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தனான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நடடாட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,
- (3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
- (அ) நோமுகமாக, அல்லது எழுத்து மூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக 1951 ம் ஆண்டு (பெப்பிரவரி) மாசி மாதம் 9 ந் திகதி, மாலை 2.30 மணிக்கு மாறாவில், காரியாதிகாரியின் கந்தோரில் எனமுன் வந்து தெரியப்படும்,
- (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நடடாட்டு கோரும் விவரத்தையும், நடடாட்டுத் தொகையையும் அத்தொகையை கணிக்கப்பட்ட விவரத்தையும் 1951 ம் ஆண்டு (பெப்பிரவரி) மாசி மாதம் 2 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் (இரண்டு பிரதிகளில்) எமக்கு அறிவிக்கவும் வேண்டுகோளும்,
- ஆறுமுகம் அருள்பிரகாசம், புத்தளம் சலாபம் பகுதி உதவி அரசாங்க ஏசனற ஆகிய நான மேறசொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

புத்தளம் கச்சேரி,
1950 ம் ௨௫ (டிசம்பர்) மாகாப்திமீ 15 ந் உ.

ஆ அருள்பிரகாசம்,
உதவி அரசாங்க ஏசனற,
புத்தளம் சலாபம் டிஸ்திரிக்.

அட்டவணை.

பிரதமபட இலக்கம் A. 976. கிராமம்—பொரலெல்ல.

துணை காணியின் பெயர்	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரூ. ப.
1 கசடலூவத்த	30 வருஷத்திற்கு மேற்பட்ட தென்னந் தோப்பு, ஒரு நிலக்கிணறு, என ஒரு தற்காலிக மடசுவரிலும் ஓலையினாலும் வேந்த வீடு, இரண்டு தற்காலிக ஓலையினால் வேயந்தும் அடைக்கப்பட்டதுமான வீடு	எம். எம். பர்னாந்து, பொரலெல்ல, ஹனுவில்	3 0 31

இலக்கம் LA 3,251

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தனான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நடடாட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,
- (3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
- (அ) நோமுகமாக, அல்லது எழுத்து மூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக 1951 ம் ஆண்டு (பெப்பிரவரி) மாசி மாதம் 9 ந் திகதி, மாலை 2 30 மணிக்கு மாறாவில் காரியாதிகாரியின் கந்தோரில் எனமுன் வந்து தெரியப்படும்,
- (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நடடாட்டு கோரும் விவரத்தையும், நடடாட்டுத் தொகையையும் அத்தொகையை கணிக்கப்பட்ட விவரத்தையும் 1951 ம் ஆண்டு (பெப்பிரவரி) மாசி மாதம் 2 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் (இரண்டு பிரதிகளில்) எமக்கு அறிவிக்கவும் வேண்டுகோளும்,
- ஆறுமுகம் அருள்பிரகாசம், புத்தளம் சலாபம் பகுதி உதவி அரசாங்க ஏசனற ஆகிய நான மேறசொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

புத்தளம் கச்சேரி,
1950 ம் ௨௫ (டிசம்பர்) மாகாப்திமீ 15 ந் உ.

ஆ அருள்பிரகாசம்,
உதவி அரசாங்க ஏசனற,
புத்தளம் சலாபம் டிஸ்திரிக்.

பிரதமபட இலக்கம் A 1,000. கிராமம்—மொஹொட்டிமுல்ல.

துணை காணியின் பெயர்.	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1 கோங்குறவத்த	30 வயதுக்கு மேற்பட்ட தென்னந் தோப்பு	எம். கே. ஏ. வி. எஸ். டி ஆவிச்ச செட்டியாரா, மேற பாணவகாரா ஏ எல் ஆறுமுகம், 89 மெயின் ஸ்ட்ரீட், நாகொழுமபு	0 1 4
2 ஷே	30 வயதுக்கு மேற்பட்ட தென்னந் தோப்பு	ஷே	0 0 8
3 ஷே	30 வயதுக்கு மேற்பட்ட தென்னந் தோப்பு, ஒரு நிலக்கிணறும், ஒரு மண சுவரிலும், ஓலை கூரையினாலுமான தற்காலிக வீடு	ஷே	1 0 25